

T. 924.

புறவணைநாடம்.  
திருவருத்தி இந்திரபீடம்  
திருவருத்திர சுவாமிகள் ஆதீனம்  
சாசூர்-சச்சிதானந்தசுவாமிகள்

அருளிச்செய்த

வேதாந்த இலக்கணம்.



இது

சை சுவாமிகளின்  
தர்மபரிபாலனசபையாரால்

சென்னை :

ரிப்பன் அச்சியந்திரசாலையிற்  
பதிப்பிக்கப்பட்டது.

[இரண்டாம் பதிப்பு.]

1906.

(Copyright Registered.)

விலை அணு-8.





சிறப்புப்பாயிரம். 19

திருமயிலை விதிவான்

சண்முகம்பிள்ளையவர்கள்பாடிய

அறுசீர்க்கழ்நெடிலடியாசிரிய விருத்தம்.

சீர்பூத்தவேதமுதற்கலையனைத்துமறமுதனறப்பயன்றெறிக்கும்  
 சர்பூத்தவப்பயனுண்முதற்றறமென்றெவ்வெவருமியம்பாநிற்கு  
 சீர்ப்பூத்தவவ்வறமேவடியாயவுமையதனைப்பெரிதுநாடிப் [ம்  
 பார்பூத்தகாஞ்சியிடைப்புரிந்ததனற்சிறந்ததெழிற்பாலிநாடு. (க)

அந்நாடுசெய்தவமென்றெனைத்துலகுங்கிளக்குமருநீர்மைத்  
 தாகிப், பொன்னாடுஞ்சிகரிவான்மிசைப்பொலிந்தன்னதனளவை  
 ப்பொறிப்பவோங்கி, முன்னாடுபல்வளனுந்துதைந்தெவருமினி  
 துறையுமுதாரென்னத், தென்னாரும்பொழின்மலியுமீகுரென்  
 றொருநகராஞ்சிறக்குமாலோ. (உ)

அன்னநகர்வயிலோர்நான்மறையின்முடிபனைத்துநாயந்தி  
 லாய்ந்து, துன்னியசீர்க்கெழுமுசுத்திரமெனநானிலத்துநிநீஇத்  
 தொகுத்தகேள்வி, மன்னியநம்வாதராயணனென்னத்தன்னனு  
 பூதியின்வயங்கும், நன்னர்நவநவமாயவிரதமெலாஞ்சுத்திரயா  
 ப்பினினயந்து. (ஈ)

அஞ்ஞான்றுசெந்தமிழினிலக்கியக்குக்குறுமுனியுமதங்கோ  
 ட்டாசான், மெய்ஞ்ஞான் நகடாவினுக் கொன்றொழியாமே  
 பிறைநவிலு மேதக்கோனும், இஞ்ஞான்றின் னவனெனத்தன்

னிலக்கியக்கோரிலக்கணமென்றெவரும்போற்றச், செஞ்ஞாய  
றெனத்தகுதாமனச்ச்ச்சிதானந்ததேசிகேசன். (ச)

தந்தன்றியினி திதனுக்குரையொன்றுநனிநிலவத்தன்னுளே  
ர்ந்து, முந்துசீர்க்குருகைவருமறையோனுந்தான்மொழிநூன்  
டிபுமோங்க, அந்திலுரைவிரித்தாங்குத் தான்மொழிவேதார்  
விலக்கணக்கன்றாய்ந்து, சிந்தைமகிழ்ச்சியினுதவவவ்வுரைந  
கடலுலகிற்சிறந்ததன்றே. (

அன்னதுணர்ந்தவனடித்தொண்டெனச்சிறக்குமத்துவித  
சபையினன்றோர், இன்னதெவருந்தம்போற் பயன்றுய்ப்பான்  
சிந்தையினோர்நிசைந்துகூவி, நன்னரச்சிட்டுதவுகெனவன்ன  
மேற்கொண்டினி துநயந்தளித்தான், பொன்னையகுணத்துடை  
சாமிக்குரிசில்லகோவளமாபுரத்தன்மாதோ. (சு)

## சா த் துகவிகள்.

பேறை - தசாவதானம்

ஐகந்நாதபிள்ளையவர்கள் பாடிய

விருத்தம்.

தன்னையுணர்த்தனுபூதிநிலையதனையிஞ்ஞான்றுதகைசால்  
குர்ப், பொன்னகர்செய்தவமெனுநஞ்ச்ச்சிதானந்தவள்ளல்புல  
யுளோர்க்குப், பன்னருஞ்சீர்வேதாந்தவிலக்கணமென்றியற்ற  
மிகப்பரிவினன்ன, நன்னர்நூற்கோருரையைவகுத்ததுவுமொ  
வியப்போநாவல்லீரே.

இந்நூலாசிரியர் மாணக்கர்

அ. முநிசாமிநாயகரவர்களியற்றிய

வேண்பா.

வேதாந்தத் துண்மை விரும்புகின்ற பக்குவர்க்கு  
வேதாந்த லக்ஷண நூல் மேன்மைபெறப் - போதாந்தத்  
சத்துவமீ சூர்வாழ் சச்சிதா னந்தனதி  
உத்தமமாய்ச் சொன்னு னுணர்ந்து.

இந்நூலாசிரியர் மாணக்கர்

சேலம்

திரு. கோமளேசுவரமுதலியாரியற்றிய

நீலமண்டிலவாசிரியப்பா.

மதிமலிமாட மாண்பொலி மாளிகை - துதிமலிகூட கோ  
புரத்தொகுதி, துன்னுறுஞ்சீர்த்திருத் துருத்திக்கண்ணே - மன்  
னுறுமிந்திரமாண்பெரும்பீடத், தினிதமர்ந்தியற்று மேகாந்தவர  
சாம் - புனிதகரபாத்ர போதனாதீன, மரபுதழைத்திடமாநிலம  
தனிற் - பிரபலதலமென்பிறங்கும் பிறைசையிற், ரேன்றிய  
பெரியோன் ரொல்லருணாசல - பூன்ற முத்தமும் புனிதன்மல  
ரடி, சூடியசென்னியன் சொல்லருந்தன்னியன் - வீடியல்நெறி  
யை விண்டிடிமீவீத்தகன், உச்சிதன்ஞான வொண்பொருணிச்  
சயன் - சச்சிதானந்தந் தானாந்தயாநிதி, தரணியிற்றன்னைத்  
தானெனக்காண்பான் - றருணம்வாய்ந்துள தன்மையரெவருங்,  
கல்விகரையில கற்றுங்கலங்கிப் - பல்வகைத்துறைக்கணும் பயில்

வகையொருவி, வித்தைக்கு வித்தையாய் விளங்கல்பிரம- வித்  
 தையேயன்றி வேறிலையுலகில், என்னுமுடிபின் றுணிபை  
 யெளிதினில் - உன்னியுணர்ந்தேபுறுதியெய்திட, இயற்றமிழ்க்  
 குரிய விலக்கணமுறையின் - இயல்பலதொகுத்தும் இனம்பட  
 வகுத்தும், சூத்திரப்பிரயோகத் தொடர்புக்கியைந்த - பாத்திர  
 வுரையைப் பயன்படவிரித்தும், இயம்பின னோர்நூ லிம்பரு  
 மும்பரும் - வியப்புறுமற்புத வேதாந்தவிலக்கண, மென்னுநாம,  
 தோ டென்றுமவன்புகழ்-மன்னிவாழ்கென வாழ்த்துதிமனமே.

ஸ்ரீமத் சுவகியானந்தப் பிரமயோகீந்திரர்

மாணக்கரும்,

அத்வைதவிவேக சமாஜஸ்தாபகருமாகிய

மணிமங்கலம்


திருவேங்கடமுதலியாராலியற்றப்பட்டது.

வேதாந்தத் திரும்பொருளி னியலறிந்து சூத்திரமா விரித்  
 திட்டானப், போதாந்தப் புலவர்தொழும் புநிதன்சச்சி தானந்த  
 ப் போத மேலோன், வாதார்ந்த மதத்தினர்பால் வாய்மதத்தை  
 யதமாக்கியவங்குமுண்மை, ஏதாந்தமாகவது பூதிபுற்றிங்கெவரு  
 மிடர் தீர்கமாதோ.



திருச்சிற்றம்பலம்.

## வேதாந்த விலக்கணம்.



காப்பு.

தானே பரமாத்மி யாகத் தடித்ததூஉம்  
தானே யலவாத் தனித்ததூஉம் - தானே  
இருந்தபடி நிற்பதூஉ மென்ற லுனலென்  
பெருங்காப்பிற் றூர்கிதுவே பேறு.

### கடவுள் வாழ்த்து.

உண்டிலை யாமன் றெனப்படா அமுதலை  
அங்ஙன மாத லதுவழுத் தலபிற.

(இதன்பொருள்.) இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உண்டெனற்கும், இன்றெனற்கும், ஆமெனற்கும், அன்றெனற்கும் உடன்படாது ஒளிர்வதாகிய ஓர் முதற்பரம்பொருளாத் தன்மையாதி மூன்றிடமில்லாவிடத்து எங்ஙனம்வழுத்தல் கூடும்? கூடாததால் அஃதெங்ஙனமோ அங்ஙனமாகத் தனது சேட்டையின்றி நின்றல் வழுத்த லெனப்படும். இதற்கு மாறாக நின்று வழுத்தல் அனைத்தும் வழுத்த லன்று, பிற வாதலின் என்றவாறு.

தனக்கயலான வஸ்துவைக் கருதி இந்நால்வகையானும், இவற்றுள்யாதானுமொன்றானும் நிலையுறுத்தப்புகுந்தால் முரணயமைவதன்றி என்றுந் தொலையாவழக்காய் முடியும்; முடிவதைப் பற்றி இங்ஙனங் கூறியதென்க. இல்லை யென்பது இலையென்றும், அல்ல வென்பது அவ்வென்றுந் தொகுத்தல் பெற்றன அது எழுவாய், வழத்து பயனிலை; பிற எழுவாய் அல பயனிலை சசா தியாதி விகற்பமிறந்ததைவழுத்தியது இந்நூல் இனிதுமுடிதற்பொருட்டு. இது பலவாறாக விரிந்துள்ள பற்பல பாஷைகளி லொன்றாகிய தமிழென்னும் இலக்கியமும், அதனைத் தூயதாக் கற்கியைந்த எழுத்து முதலிய பஞ்ச விலக்கணமும்போல அனெந்த மதப் பிரவாக பேத முரணுள்ள நிச்சயங்க ளனைத்தும் புத்தி விகற்பத்தாலாய வெனச் சோதனை ஞாயம் பொருத்த முகத்தால் அஞ்சாது நின்று அவற்றைப் பூர்வபட்ச மாக்கற்கும், சொல்லா லல்லது வாச்சியம், இலட்சிய மென்னும் அர்த்தங் காரணமாக அவை திசைகாண தகறற்கும், அபிமானத்தா லல்லது எதார்த்தமாய் நின்று உண்மையை விளக்கற்கும் சர்வமத கோளரியா மென்க. மதாதீத நிலை நின்றோர் யாண்டு மேற்றற்கும் அங்ஙனம் உண்மையாக வேற்று அனுசந்தானஞ் செய்தோர்க்கு மறுமையி லென்பதின்றி இம்மைக்கண்ணே தானே துக்க நிவிர்த்தியும், தடையற்ற ஆனந்தமு மெய்தற்கும் செய்ய மிக்க வலியுள்ளது வேதாந்த மாதலினனும், இதனை யுணர் தற்பாலார் விடயதோடதிருட்டி மிக்கோராதலினனும், இங்ஙனம் எவற்றினுஞ் சிறந்த மேலா மனுபூதி நிலை வடிவா யமைந்த ஏகமேவாத்வைத சயம்பிரகாச சைதன்யத்தை மாத்திரம் பிரதிபா திக்கும் ஞானகாண்டத்திற் கூறப்படும் விடயம் பின்னர் ஏக மாக்கற்கு முன்னர்த்திருக்கு திருசிய மெனப்படுவது. இங்ஙனங்

கூறப்படுவது சகசீவபர விகற்ப பேதங்களை அகற்றற்காதல் இனிது பொருந்தும். திருக்குதிருசிய மென்ப வற்றிற்குச் சச்சி தானந்த நித்திய பரிபூரணமெனவும், அநிர்த சட துக்க அநி த்தியகண்டமெனவும் இலக்கணமிருப்பதால் இவ்விரண்டையும் இலக்கியமாக்கி இந்நூல் கூறப்புகுதலின் இதனை வேதாந்தவில கணமெனக் காரணக்குறியாக மூதுணர்வோர் ஏற்கப் பெயர் தந்த தென்க. இவ்வேதாந்த விலக்கியமும் இலக்கணமும், இவ ற்றையமைத்துக் கூறுந் தமிழிலக்கியமும் இலக்கணமும் விக் கினமின்றி நிறைவேறவுங் கடவுள் வாழ்த்துக் கூறியதென்க. இலக்கணம் இலக்கியத்தின் அமைதியாதவினும், 'இலக்கியங் கண்டதற் கிலக்கணம்' என விதி யிருப்பதினும் வேதாந்த விலக்கியம் இன்னதென் றறியார் தமது இலக்கணம் எங்ஙனந் தெளிதற்பாலார்? அதனை விளக்குவிப்பான் இந்நூல் கூறப்புகு ந்த தென்க.

### குருவணக்கம்.

தனைத்தா நெங்கணு நானென லுன்ன  
வுயிர்பர மிலையென் றோர்ந்தென் பாலுள  
நானென லினையதென் றுணர்த்தப் பலநா  
டுன்னொ மென்னக் கண்டெனை யன்றி  
யின்றே பரமிறு வாக முறைப்பெய  
ரனைத்துமா நின் றுளன் போற்பிறை யாடுறனு  
நன்னிலத் துதித்த வருண சலகுரு  
வுபந்தன நயலா காதிக்க கணமே.

(இ-ள்.) இச்சுத்திரம் என்னுதலிற்றே வெனின், யாதி டத்துந் தன்னைத்தானே நானென் றுன்னாத உயிரும் பரமும்

இல்லையென்று ஐயந் திரிபறத் தெளிந்து என்னிடத்து முள்ள நானென்பது இனையதெனப் பிறையா நென்னுந் திவ்வியத் தலத்தில் அவதரித்த அருணாசலகுரு வென்போன் அனுக்கிரகிக்க, அதனாற் பலவாறாக விகற்பித்துள்ள நானெனல் அனைத்தும் ஒன்றெனவும், முப்பாட்டன், பாட்டன், தந்தை, அண்ணன் தம்பி, மைத்துனன், மருகன், மகன் முதலிய முறைப்பெயரனைத்தும் ஒருவனே பெற்று நின்றாற்போல யானென்பது முதல் ஈசனென்பதுவரைக்கும் என்னைத்தவிரத் தினைத்துணையும் இல்லையெனவும் பிரத்தியட்சமாகக் கண்டு என துண்மை வடிவுக் கயலாகப் பரிணமியாமல் இக்கணமே பிழைத்தேன்—  
எ - று.

தனை யென்பது தொகுத்தல். குரு பரன் தன தருளால் என்னை எனக்கு விளக்கச் சமஸ்தமும் நானெனலும், இங்ஙனமாகவே விளங்கியதால் பலநா னென்றாமெனவும், பலவேரு விகற்பித்து வழங்கப்பட்டு நின்றுள்ள உயிர் பரங்களின் நாமங்களனைத்தும் என்னைத்தவிர இல்லையாதலால், எனையன்றி யின்றே பர மிறுவாக வெனவும், ஒருவனுக்கே தன் குமாரன், மருகன், பேரன், பாட்டன், மாமன், தந்தை முதலிய பெயர்களைப் பற்றித் தனக்குத் தந்தை, மாமன், பாட்டன், பேரன், மருகன், மகன் என வழங்கி வருகின்றதை யுவமை கூறவந்தார், முறைப்பெயர் அனைத்தாமாய் நின்றுள்ளபோ லெனவுங் கூறியவாறு காண்க. கருத்து: ஆசிரியராற் பெற்ற பேறினைய வென்பது. முறைபற்றி வருதலின் முறைப்பெய ரென்றும்.



## பொதுப்பாயிரம்.

பாயிர மென்னன் முகவுரை யாகும்.

(இ-ள்.) பாயிர மெனப்படுவது பாயிரத்தி னிலக்கணங் களை முன்னுணர்ந்தா லன்றி நூலியற்றலும், அதனைத் தக்கோ ரேற்றலங் கூடாமையின், அதுபற்றி நூன்முகத் துரைப்பது. இதனை முகவுரையெனப்பட்டதாம்—எ-று.

எல்லா நூற்குமாதவின் முகவுரை யென்றார். (க)

அதுதான்

பொதுச்சிறப் பென்னப் பெயரிரு பாற்றே.

(இ-ள்.) அப்பாயிரமானது பொதுப்பாயிர மெனவும், சிறப்புப்பாயிர மெனவும் பெயர் பெற்று இரு பாகுபாடுடைய தாய் நிற்கும்—எ-று.

அதுதான் என்பது கூன்பற்றி வந்தது. (உ)

உலகுயிர் நிலையு முணர்த்துந் திறனுங்  
கேட்குந் திறனு மிவற்றெதிர் திறனும்  
நிற்குந் திறனு மைந்தெனல் பொதுவே.

(இ-ள்.) பொதுப்பாயிர மென்பது உலகினிலையும், உயிர் னிலையும், இவற்றை யையந்திரிபற வுணர்த்துந் திறனும், கேட்டுக் கொள்ளுந் திறனும், இவற்றிற்கு மாறாக வுணர்த்தல் கேட்டல் திறனும், இவ்விருதிறத்தினரும் நிற்கும் நிலைத்திறனும் ஆகிய விவ்வைந்தையு முணர்த்தற்பாலது—எ-று.

இனி வகையாக்கலால் இது தொகையென வுணர்க. (ங)

உலகுயிர் நிலையை யுணர்த்துங் காலைக்  
கிழமை யிருவகைத் தாக வியலும்  
என்ப ரிவ்விரு நிலைகடந் தோரே.

(இ-ள்.) உலகினிலை யினையதெனவும், உயிர்நிலை யினைய  
தெனவும் உணர்த்து மிடத்து, அவை இருவகைக் கிழமையாக  
நடக்குமெனக் கூறுவர் இவ்விருவகை நிலையினையுங் கடந்த  
சத்துக்கள்—எ-று. (ச)

பகுதி விசுதி யிடைநிலை தழீஇக்  
கிழமைநான் கெனவுங் கிளத்தினர் புலவர்.

(இ-ள்.) கிழமையொடு பகுதி விசுதி இடை நிலையைத்  
தழுவி உலகுயிர் நடப்பதால், நான்கெனவுங் கூறாநிற்பர் மெய்  
யுணர்ச்சியினை யுடையோர்—எ-று.

இந்நான்கங்கத்தது உலகுயிர்நிலை யெனக் கூறுவாரு  
முளர். இதுவும் பொருள்பற்றியே யென்க. (இ)

கிழமை யென்ன லுரிமைப் பொருளது.

(இ-ள்.) கிழமை யென்பது சுதந்தரப் பொருளாய் நிற்பது—எ-று. (சு)

தன்னொடு பிறிதெனல் கிழமை யிருவகை.

(இ-ள்.) மேல் கிழமை யிருவகையென்றார்; அது தற்கிழ  
மையும், பிறிதின் கிழமையு மெனப்படுவதாம்—எ-று.

தற்கிழமையைத் தன்னொடு டென்றார். (எ)

தற்கிழ மைச்சினை குணந்தொழி லென்ப.

(இ-ள்.) தற்கிழமையென்பது சினை குணந் தொழிலாக  
நிற்பதென் றறிஞர் கூறுவர்—எ-று. (அ)

பெயர்வினை முதலோ டியிர்மெய் விண்ட்பான்ம்  
முதற்பரம் பொருளே மாயை யென்னல்.

(இ - ள்.) முதற்பரம் பொருளே மாயையெனப்படுவது பெயரும் எழுவாயும்போலவும், உயிர்மெய்போலவும், ஆகாயம் போலவு மிருக்கும். உயிர்மெய் என்றது நிர்விகாரமாய் நின்ற மெய்யெழுத்து உயிரெழுத்தின் புணர்ப்பால் கோடி, கால், மேல் விலங்கு, கீழ்விலங்கு முதலியனபெற்று விகாரித்ததெனற்கும், விண்ணென்றது நிர்விகாரமாய் நின்ற சுத்த வாகாயம் எனைய நான்கு பூதங்களாகப் பரிணமித்ததெனற்குமென்க. (க)

அறிவறி யாமை யகலா ரெவரும்  
ஆதலிற் றத்தமிற் காண்ட லாகும்  
கடபட முகத்தா லென்மனார் புலவர்.

(இ-ள்.) பரம் மாயை என்பவற்றினிலையை இன்னும் விளங்க அறியவேண்டின், அறிவறியாமையினின் றகன்றார் எவரும் எங்கணும் இலராதலின், கடபடமென்னும் உதாரணமுகத்தால் எவருந் தத்தமிடத்திற் காணக்கூடுமென்று அறிஞர் கூறுவர்.

அறிவறியாமை யென்னல் அறிவே அறியாமையாய் நின்றலை. பஞ்சபூதாம்ச சையோகத்தையன்றி ஓர் முதலாகவுஞ் சுயம்பாகவும் உடலிருப்பதாகக் காண்டல் அறிவேனும் பொருளைப் பொருளென்றறியாததால் அறியாமை யெனப்படும். உடலைப் பஞ்சபூதாம்ச சையோகமாகக் காண்டல் அறிவு. ஆதலின் அறிவே அறியாமை யெனப்பட்டது. யாதுபோலெனின், மண்ணையன்றிக் கடமும், நூலையன்றிப் படமும் இல்லாதவாறுபோலென்க. எந்த வறிவு சுயம்பல்லாத வுடலைச் சுயம்பென்றுணரப் போந்ததோ அந்த அறிவே சுயம்பன்றென வுணர்தலின், அறி

வே யநிவாபாயமென்றும். பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்தலும், பொருளைப் பொருளென்றுணர்தலும் அறிவொன்றே. ஆயினும் அன்மை உண்மையாகுமா? உண்மை அன்மையாகுமா? ஆகாததால் இரண்டெனல் வேண்டும். உணர்தல் இருவகையும் புடைபெயர்ச்சியாதலின் இவை வினைமுதலாகா. அறிவையன்றி யிவ்விருபுடை பெயர்ச்சியு மெழற் கிடமின்றே. ஆதலின் இரண்டெனல் பொருந்தா தென்க. அன்மையை உண்மையெனக்கோடல் பிரவிர்த்தியெனவும், அன்மையை அன்மையெனக்கோடல் நிவிர்த்தியெனவும் பெயர் பெறும். பெருகுமாதலிற் சுருக்கியுரைத்தாம். (ச)

அறிவறி யாமை யனேக வடுக்கே  
மேலுங் கீழு மென்மரைர் புலவர்.

(இ-ள்.) ஊர்த்தமுகமாகவும், அதோமுக மாகவும் நின்றுள்ள அறிவறியாமை யடுக்குப் பேதங்கள் எண்ணலளவையிற் புகாவெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

தேகஞ் சுயம்பென வுணர்தலும் அறிவே, அஸ்தி மாமிசா தியன்றி யின்றென வுணர்தலும் அறிவே. அறிவால் ஒன்றாயினும் உணர்தலிற் பேத மிருப்பதுபற்றிப் புடை பெயர்ச்சியையே வினைமுதலாகக்கொண்டு வழங்குவர்; அங்ஙனம் வழங்குதலால், அறிவுக்கே அறிவறியாமையெனக் காரணக்குறி வந்ததென்க. தேகங் கற்பிதமெனக்கண்ட இவ்வவசர அறிவுக்குத் தேகம் எதார்த்தமெனக் கண்ட அவ்வவசரவறிவு அறியாமையெனவும், அவ்வறிவுக்கு இவ்வறிவு அறிவெனவும் வருமாறுபோன்று அஸ்தி மாமிசா திகளே உண்மை யெனின், இவை ஐம்பூதமன்றிக் கண்டிலம் என்னுமிடத்தில் இவ்வவசர அறிவுக்கு அவ்வவசர அறிவு

அறியாமையாயிற்று. இருமுகத்தும் அளவுகடந்து சேறலின் இங்ஙனங் கூறினாரென்க. அன்றெனமுடிவது அறியாமை, ஆமென முடிவது அறிவு. எனவே பூர்வபட்சம் அறியாமை, சித்தாந்தபட்சம் அறிவு என்றாயிற்று. ஆகவே, ஆமென்பது எல்லாம் அன்றெனச் சேறலால் முடிவின்று. இங்ஙனம் முடிவின்றாதலே ஆமென வன்றி வேறின்மையின், 'மோன மென்பது ஞான வரம்'பென்றார்; இஃது அனுபூதி முடிபென விளங்கிற்று. விளங்கவே ஏனைய மோனமெல்லாம் பூர்வபட்சமாதற்கு இடம் பெறுமாறு காட்டியதென்க. இந்நிலைகளை எளிதிலெட்டலரிது.

முன்பி னிலக்கண மைந்து மைந்துஞ்  
சுத்த மசுத்த மென்மனார் புலவர்.

(இ-ள்.) முன்னதாகக் கூறப்படுஞ் சுத்தாதி ஐந்தும், பின்னதாகக் கூறப்படும் அசுத்தாதி ஐந்துமாகிய இலக்கணங்களைச் சுத்தமெனவும், அசுத்தமெனவும் முறை அறிஞர் கூறுவர்—எ-று.

பிரமம் அதிஷ்டான மாதலிற் சுத்த மெனவும், மாயை ஆரோபமாதலின் அசுத்தமெனவும் கூறினமை காண்க. (சு)

சுத்தமென் பானே னசுத்தம் பற்றி.

(இ-ள்.) பிரமத்தைச் சுத்தமெனக் கூறுவது எவற்றிற்கும் மாயை என்பது அசுத்தமாய் இருப்பதுபற்றி—எ-று.

மும்மலம், முக்குற்றம், விவர்த்தமாதிகளாய் நிற்கும் வடிவ மே மாயையெனப்படுதலின் அசுத்தமெனவும், இங்ஙனம் எல்லாம் ஆகாது, என்றும் ஒருதகைத்தாய் விளங்கும் வியாபக விளக்கமே பிரமமெனப்படுதலிற் சுத்தமெனவும் வந்தனவென்க. (எ)

சுத்சு மிருவகை யசுத்த மிருவகை  
மருளு மிருவகை தெருளு மிருவகை  
யாகக் காண்ட லெவர்க்கு மென்ப.

(இ-ள்.) யாவரும் தாம் களங்க ரகிதமாயின் பிரமமும் அங்ஙனங் காணப்படும்; இதுபோலவே தாம் அசுத்தம், மருள், தெருளாய் நிற்கின் அங்ஙனம் அங்ஙனமாகப் பிரமமும் காணப்படும்; ஆதலின் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாம் எனப்பட்டன. இங்ஙனமாதல் யாவர்க்குமெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

தான் எங்ஙனம் எங்ஙனமோ அங்ஙனம் அங்ஙனம் பிரமங் காணப்படுமென்பது கருத்து. எனவே தமது குற்றம்; தமது சுத்தம், தமது மருள், தமது தெருள் அயல்போல் எதிரில் காணப்படுவதேயன்றி அங்குளதாக மயங்கற்க வென்பது பெற்றும். தான் இங்ஙனமெல்லாம் ஆகாது தன்னைக் காக்க. (அ)

அபேத காரண காரிய மாகவும்  
பிம்பப் பிரதி பிம்ப மாகவும்  
அவிகார விகார மாகவுங் குணகுணி  
யாகவு மம்சாம்ச மாகவு மேயிம்  
முறையே சென்று முடியு மென்ப.

(இ-ள்.) பிரமமும் மாயையும் அபேதமாகக் காரணகாரிய மாகவும், பிம்பப் பிரதிபிம்பமாகவும், அவிகார விகாரமாகவும், குணகுணியாகவும், அம்சாம்சமாகவும் இம்முறையே இடையில் வழுவாது சென்று முடியுமென்று அறிஞர் கூறுவர்—எ-று.

மட்கடம், நூற்படம் என்பன காரண காரியம், வான சந்திரன் சலசந்திரன்போல்வன பிம்பப்பிரதிபிம்பம், பால்தயிர்,

அரிசினொய் இவைபோல்வன அவிகாரவிகாரம், கருங்குதிரை, செந்தாமரை இவைபோல்வன குணகுணி, நீர்க்கும்புழி, நீர்த் தரங்கம் இவைபோல்வன அம்சாம்சுகம். பிரமத்திற்கும் மாயை க்கும் அபேதஞ்சா தித்தலிற் பேதவாதங்கூர்தொழிந்தனம். சக சீவபரம் மாயையன்றி எங்ஙனமில்லையோ, அதுபோல இம் மாயையும் பிரமத்தையன்றி இன்றென்பது நியாயஞ் சோதனை க்கியைதலின் அபேதமே எமதுகருத்து. பேதவாதங் கூறப்படுவ தெல்லாஞ் சோபா திகத்திற்கேயன்றி நிருபா திகத்திற் கன்று. ஆதலின் விடுத்தாம். இது கன்மகாண்டி. பத்திகாண்டிகட் குரிய து, இந்நூலோ ஞானகாண்டிக் குரியது. (க)

சுத்த மூர்த்த மசுத்த மதோமுகம்  
வழியிது வன்றி வழிவே றிலையே.

(இ-ள்.) சுத்தம் அந்தர்முகத்திற்கும், அசுத்தம் பகிர்முகத் திற்கும் ஏற்ற மார்க்கமாம். இங்ஙனமன்றிச் சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் மார்க்கம் வேறில்லையாம்—எ-று.

அந்தர்முகம் துக்க நிவிர்த்தி தடையற்ற ஆனந்தத்திற்கே யியைதலின் சுத்தமெனவும், பகிர்முகம் அல்லலுக்கே யிடமாய் நின்றலின் அசுத்தமெனவும் பொருந்துமென்க. இதன் உண்மை யினை “அல்லலறுத்தானந்தமாக்கியதே” என்பதனாற் காண்க. ()

ஊர்த்த முத்தி யதோமுகம் பந்தம்.

(இ-ள்.) அந்தர்முகமென்பது முத்தியும், பகிர்முகமென் பது பந்தமு மெனப்படும்—எ-று.

ஊர்த்தமுகம் மேல், அதோமுகம் கீழ் எனவே அதோமுகம் தலைகீழாதல், ஊர்த்தமுகம் நிதானமாதல் எனப்பட்டன. (க க)

~~முக்கி~~ யென்ன லறிவறி யாமை  
அகன்ற நிலையென லப்பாற் பந்த  
மென்ன லவையக லாநிலை யென்னல்.

(இ-ள்.) முத்தியென்பது ஞானஞ்ஞானத் தொடர்பகன்ற  
நிலையெனப்படுவது, பின்னர்ப் பந்தமென்பது அந்த ஞானஞ்  
ஞானத் தொடர்பகலாத நிலையெனப்படுவது—எ-று.

அவை அகறல் முத்தி, அகலாமை பந்தம். (கஉ)

அறிவறி யாமை யாமுங் காண்ட  
லெத்திறத் தோர்க்கு மிகவரி தெளிதாச்  
செப்புவர் காரண காரிய மறியார்.

(இ-ள்.) அறியாமையின் ஆழத்தைக் காணுதல் மதத்தர்  
கூறுந் தத்தமக்குரிய தேவதைகளாலுஞ் சற்றுங்கூடாது; ஆயின்  
எவரும் எளிதாகக்கூறுவது என்னையோ? அவற்றின் காரண  
காரியம் இனையது என்றறியார் ஆதலின்—எ-று.

அவற்றின் காரிய பேதவடுக்குகளைக் காணாது அவற்றுள் தம  
க்குப் புல்லறிவால் எட்டின இரண்டொன்றையுங் காரியமென  
அறியாது காரணமெனின் ஆகுமா? ஆகாதே, ஆதலின் மிக அரி  
தென்றும். ஏனெனின், காரியம் காரணம்போற் காண்டலி  
னென்க. (கங)

அணுமகத் தெங்கே யாமும தறியின்  
ஆழமோ தனையலா தில்லை யென்ப.

(இ-ள்.) அறிவறியாமையின் ஆழத்தைமேல்கீழ் ஒருதகைய  
தாக ஐயமறக் காணின், அணுமகத் தென்னுங் கற்பிதம் எங்ங



னம் உளதாம்? ஆயின், ஆழமெனப்படுவதோ எங்குந் தன்னைத் தவிர இல்லவே யில்லையெனச் சத்துக்கள் கூறுவா—என்க.

யாதும் விசாரிக்குங்கால் தன்னைத்தவிர அணுகத்தாதற் கிடனின்று. அவற்றை அயலாகக்காணின் எங்ஙனம் முடிவு பெறும்? பெருதவிடத்து உபசாந்தி யின்றும். (கச)

பூர்வசித் தாந்த வடுக்கு நெறியால்  
வலித்திழுத் துப்போய் மாற வாழந்  
தெரிக்கவல் லவனாற் றேர்தலே ஞானம்.

(இ-ள்.) ஒன்றேயன்றிப் பலவடுக்காகச்சேறலின் அந்நெறி த்தாய்ப் பூர்வபட்ச சித்தாந்தங் காரணமாகத் தன்னை விடாது கருணையால் வலித்திழுத்து இடையில்தங்காதுமுடிவிற்கென்று, என்றும் ஒருதகைத்தாய் நின்றுள்ள தானாகின்ற ஆழத்தைத் தெரிவிக்க வல்லவன் யாவனோ, அவனாற் தன்னைத் தானாகத் தெளிந்து கொள்ளுதலே ஞானமெனப்படும்—எ-று.

இங்ஙனம் அல்லாதவை யெல்லாம் போலி ஞானமெனக் குறித்தற் கென்க. (கரு)

ஞான மெனலை நவின் றிடுங் காலை  
யயலை யறிவ தன்றென மொழிப  
அபர ஞான மாதலி னானே.

(இ-ள்.) ஞான மெனப்படுவது யாதோவென ஐய மெழா வண்ணம் அதனைச் சொல்லுமிடத்துத் தனக்கு அயலாயவற்றை அறியுந் திறத்தது திரிகால ஞானமேனும் அஃது அன்றெனச் சத்துக்கள் கூறுவர்; அஃது அபரஞானமாதலின்—எ-று. (கசு)

எப்பொருள் யாதோ ரியல்பிற் றுயினு

மப்பொரு ளுண்மை யறிவது ஞானம்.

(இ-ள்.) எந்தெந்தப்பொருளின் உண்மைவடிவம் யாது யாதெனக் களைந்துசென்று காரணகாரிய வகைகள் இறந்தது யாதோ, அதனைக்கண்டு அதுவாய் நிற்பது ஞானமெனத் தக்க தாம்—எ-று.

இதுவுந் தன்னில் முடியுமென்க; எந்த அறிவு விசாரிக்கப் பக்கதோ, அதுவாக அனைத்தும் முடிதல்பற்றி. (க ஏ)

உண்மையல் லவற்றை யுண்மையென் றோர்வதும்

உண்மையை யுண்மையா யோர்வது மறிவே.

(இ-ள்.) கற்பித்ததை மெய்யென்றுணர்வதும், மெய்யை மெய்யென்றுணர்வதும் அறிவேயாம்—எ-று.

தானல்லதைத் தானென்றுணர்வது உடலை; தன்னைத் தானு யுணர்வதறிவை. கற்பனை யெளிது, உண்மையோ அரிது.(க அ)

உணர்வ தெவ்வணங் காண்ட லியல்பே

என்று மெங்கணு மென்றிசி னேரே.

(இ-ள்.) அறியும் வண்ணம் எவ்வெவ்வண்ணமோ, அவ் வவ்வண்ணம் எதிராகக்காண்டல் எங்கும் எக்காலத்தும் இயல் பேயாம்—எ-று.

மலையாகக்காணில் மலையாகவும், கற்களின் சையோகப் பொருளெனக்காணிற் சையோகப் பொருளாகவுங் காண்டல் தானேயாதலின் இங்ஙனங் கூறியதென்க. எனவே, உண்மை யாகவும் அன்மையாகவுந் தோற்றலும் உணர்தலும் இவ்வீரு

வகையாகவுணரும் புடைபெயர்ச்சியும் இவற்றிற்கு வினைமுதலாயுள்ள தானென்பதன்றி இன்றெனப் பெற்றும். பெற்றவே, தானுளதாயின் இவ்விருபுடை பெயர்ச்சியும், இப்புடைபெயர்ச்சியுளதாயின் இவ்விருவகைத் தோற்றமும் வினையு மெனக் காட்டியவென்க. (கக)

இங்ஙனம் வேண்டா தொருபொருளுரைக்கி  
ளிங்ஙன மியையா திருக்கக் கண்டிலம்.

(இ-ள்.) இவ்வாறு கூறிவந்த நிலைகளை வேண்டாது ஒரு பொருளிருக்கத் தெரிவிப்பை யாயின், அதுவும் இந்நிலைகட்கியையா திருக்க எங்குங் கண்டிலம்—எ-று.

இங்ஙனங் கூறிவந்த நிலைகட்கியைந்தது யாதும் மாறாதென்பது. (உ௦)

அல்ல வென்றிங் கெதிர்மறுத் துரைக்கின்  
அவரை யகல னுண மில்லை.

(இ - ள்.) ஒன்றுந் தோன்றாததால் தெளிந்தாற்போல் இவை யாவுஞ் சரியல்லவென்று மூடத்தால் ஒருவர் மறுத்துரைப்பராயின், அவரை விட்டகலல் அவருக்கு இதுபோல் நாணம் ஒன்றும் இல்லை—எ-று.

நாணந் தோன்றுமாறு அகலவேண்டுமென்பது.

உரைப்பார் மிசைத்தே யுறுபிழை யனைத்தும்  
உணராக் குற்றத் தென்மரை புலவர்.

(இ-ள்.) பொருத்தமில்லா விடத்து எய்தும் பிழையனைத்தும் அங்ஙனம் உரைப்பார்மேற்றே; தாம் தெளியாக் குற்றத்தாலென்று அறிஞர் சொல்லுவர்—எ-று.

சச்சிதானந்தமாகவேனும், அநிர்த சட துக்கமாகவேனும் தாண்டிசாலலும் இலக்கணம் இலக்கிய மியையாவிடத்து என் பயனென்பார் இங்ஙனங் கூறியதென்க. பொருத்தம் வேண்டுமென்பது. (௨௨)

பொய்யை மெய்யாக் கொள்வது போலும்  
மெய்யை மெய்யாக் கொள்ளெனும் பாவம்.

(இ-ள்.) தனக்கெனச் சுயம்பு ஒன்றிலாது மெய்ப்போல் தோற்றும் உலகைச் சத்தியப் பொருளென்று ஏற்பதற்கொக்கும்; இங்ஙனமாய் உலகிற்கு நிமித்தகாரணனுளன் இவனே மெய்யெனக் கொள்வோம் என்னும் பாவனை —எ-று.

காரியங்கண்டு காரணம் உண்டெனல் அனுமானம். இது மெய்யே, வெண்மாசு புகைபோல் மலையில் எழுந்தால் பர்வதம் அக்கினியுடைத்து என்னலாமா? இஃதென்ன விவேகம்? காராட்டை வெள்ளாடெனல்போலும். (௨௩)

பொய்மெய் மெய்பொய் யாகத் தோற்றலு  
முணர்தலு மியல்பென் றெண்ணினு மிரண்டே  
ஒன்றுபட லின்றே லுய்வ தெங்ஙனம்.

(இ - ள்.) பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவுந் தோற்றுதலும், அதனை அங்ஙனமங்ஙனமாக உணர்தலும் போக் கற்கு வலியின்றி இவை சுபாவமென்று எண்ணினும் எண்ண விடினும் இரண்டு பாகுபாடே. இஃது என்றும் ஒன்றுபடுவ தின்றி. இன்றேற் பவத்தொடர்பறுவது எங்ஙனம்? இஃதும் இன்றேல் என்றும் ஒருதன்மைத்தாய் நின்றயுவது எங்ஙனம்?—  
எ - று.

எவ்வுயிர்க்கும் பிறவிதோறுந் தேகந் தேகியாகவும், தேகி தேகமாகவுந் தோற்றலும், இதனை யியல்பென் றுணர்நிலும் இயல்பாயின், இரண்டறநின்று உய்வது எங்ஙனம்? இன்றென் பதே கருத்து. (உச)

கொள்ளினு மெய்மெய் பொய்பொய் யாகும்.

(இ - ள்.) அங்ஙனம் இயல்பெனக்கொள்ளினும் மெய் மெய்யே, பொய் பொய்யே; இதற்கு என்றும் இடையூறின் று —எ - று.

கொள்ளினும் என்ற உம்மையாற் கொள்ளாவிடினுமென ப்பெற்றும். (உடு)

மெய்பொய் யிரண்டெனிற் சத்திரண் டாகும்

மெய்பொய் யொன்றெனி னசத்த தாகும்.

(இ-ள்.) தேகி தேகம் இரண்டெனல் இரண்டுஞ் சத்தாம். ஒன்றெனில் தேகத்தைப்போல் தேகியும் பொய்யாவதால் அசத் தாம்—எ - று.

வஸ்து இரண்டேல், தேகமுந் தேகியைப்போல் மெய்ப் பொருளாகக் கணக்கில் ஒன்றென வருதலாற் கூடாது. ஒன் றெனின் தேகியுந் தேகம்போலத் தானே பொய்ப்பொருளாத லாற் கூடாது. (உசு)

மெய்யைப் பொய்யெனின் மெய்யன்றி யெங்கே

மெய்யே பொய்யெனின் பொய்யான்மறைப்பென்

பொய்யே மெய்யெனின் மெய்யே தேறலென்

பொய்யிலை யென்னிற் றேற்றக் கணக்கென்

பொய்யாப் போவதென் சோதனை முடிவில.

(இ-ள்.) பழுதையைப் பாம்பென்றாற்போல மெய்யைப் ~~பொய்யை~~யெனின், பழுதை யன்றிப் பாம்பெங்கே? பழுதையே பாம்பெனின், பாம்பு பிராந்தி மேலிட்டாற் பழுதை மறைவானேன்? மறைவதாற் பாம்பே முன்னர்ப் பழுதையாகத் தோற்றிற்றெனின், விசாரிக்குங்காற் பழுதையே தேறுவதென்னை? அப்போது பாம்பில்லையென்னின், முன்னர்த் தோற்றுவானேன்? தோற்றமே பொருளெனக் கொள்ளின், சோதனை முடிவிற் பாம்பெனல் பிராந்திரூபமேயன்றி மெய்யல்லவெனப் போவதென்னை?—எ-று.

பிரமம் மாயையென்பதை உவமேயமாக்குக. (உஎ)

பொய்யன்றி யெங்கே தனுவாதி நான்குந்  
தனுவாதி யின்றேற் சுகமே துயிர்க்குச்  
சுகம்பற்றி யன்றோ பலகிர்த் தியங்கள்  
அகலக் கண்டில மனுதின மெங்கணும்  
உள்ளதன் ருயி னித்தனை வரலென்  
பொய்யெனப் படா அ திழுக்கிதி லென்னை.

(இ-ள்.) பொய்யாகிய மாயையை யன்றித் தனுக்கரண புவனபோகங்கள் இருப்பதற்கு ஏது எங்கேயிருப்பது? மாயா காரியமாதலின் இந்நான்குந் தோற்றமன்றிச் சுயம்பாக இன்றெனின், இன்றேல் இவற்றால் உயிர்களுக்குச் சுகமுறுவதென்னை? சுகம்பற்றியன்றோ உயிர்கள் பல கிர்த்தியங்கள் புரிந்து கொண்டிருக்கின்றன? இவ்வனுபவம் நீங்க என்றும் எங்குங் கண்டிலம். மாயை உண்மையல்லாததாயின், இத்தனை காரியங்கள் வருதற்கு ஏது என்னை? ஆதலின் மாயையென்பது பொய்

ப்பொருளைப்படாது. இப்போது சொல்லிக்கொண்டு வந்த இவ்வார்த்தத்தில் யாது பிழையுளது?—எ-று. (௭௫அ)

உள்ள தாயி னிலையல வென்னத்  
திடம்பெறற் கெவையுஞ் சோதனை ஞாயத்  
தேதெவன் கொல்லோ வுணரா திசைத்தென்.

(இ-ள்.) மாயையென்பது உள்ளபொருளாயின் சோதனை ஞாயமுகத்தால் தூலாதி சுபாவம் ஈறாய அனைத்தும் அல்லவல்ல எனவும், இல்லையிலையெனவும் நியதிகளைதற்கு உடன்படத் திடமுறுவதற்கு ஏது என்னையோ? இதனை உற்றுணராது சில அருஞ்சொல்லாலிசைத்தும் என்சா தித்தது?—எ-று.

இன்மையை உண்மையாக்கற்கு உறுதி யாது காட்டினும் பயனென்? (௨௧)

விவகரித் தற்கிடம் பெறலெவ னிலையெனிற்  
பாரமார்த் திகத்தி லெங்கே யுளதெனிற்  
காரிய நோக்கிற் காண்பதெ னனைத்தும்  
காரண நோக்கி லெங்கே யனைத்தும்.

(இ-ள்.) மாயையென்பது இல்லையானால், யாவும் விவகரித்தற்கு இடம்பெறுவானேன்? உண்டெனின் பாரமார்த்திகத்திற் கண்டிலமே; அஃதென்னையோ! இல்லையாயின், காரிய நாட்டத்தில் மாயாகாரியங்கள் அனைத்தும் காணப்படுவ தெனனை? அங்ஙனமாயின் காரணநாட்டத்தில் அனைத்தும் காணாமற்போதற்கு ஏது என்னை?—எ-று.

இதில் நான்கு சங்கைசமாதானம் வந்தவாறுகாண்க. (௩௦)

ஒன்றிலை யாயிற் பலவுள வென்றே.

(இ-ள்.) எனை ஒன்றாகிய மாயையென்பது இல்லையாயின்  
~~புறந்தமாய்~~ விகற்பித்துள்ள சக சீவ பரம் இருப்பதற்கு ஏது  
 என்கொலோ!—எ-று. (௩௧)

ஒன்றுள தாயிற் சூனிய மாவதென்  
 னெடுக்கத் தெவர்க்குஞ் சொல்லா தத்தா  
 லிங்ஙனஞ் சொல்லின் முடிவிலை யென்ப.

(இ-ள்.) அவ்வொன்றாகிய மாயை உளதாயின் தத்துவ ஒடுக்  
 கத்தில் எவர்க்குஞ் சூனியமாக முடிவதென்னை? ஈதெல்லாஞ்  
 சொல்வாதமாய் முடிகின்றது. இவ்வாறு வாதித்துச்சொல்லின்  
 முடிவுபெறாதெனச் சத்துக்கள் சொல்லுவார்—எ-று. (௩௨)

அநர்த்தம தென்னி லதனது காரியஞ்  
 செகத்துள தென்றே சித்தாந்த மன்றே.

(இ-ள்) மாயை என்பது அநர்த்தவடிவாம் என்னின் அதன்  
 காரியமாகிய சகத்திருப்பானேன்? ஆதலின்இது சித்தாந்தபட்ச  
 மாகாது—எ-று.

அநர்த்தமென்னல் ஆகாது. (௩௩)

அவாச்சிய மென்னு தறையப் படுமேல்  
 ஞானஞ் ஞானமு நழுவித் தானே  
 தானு யுறலென் தத்துவ முடிவில்.

(இ-ள்) அவாச்சியம் என்னுது வாச்சியவடிவம் மாயை என  
 ப்படுமாயின், ஞானமும் அஞ்ஞானமும் நழுவித் தானேதானாக  
 ப்போவது என்னை? தத்துவசோதனையாதோ அதனைச்சோதனை  
 செய்து முடிந்த முடிவில்—எ-று.



சகம் உயிரையன்றியும், உயிர் பரமன்றியும், பர மறியாமை யன்றியும், அறியாமை அறிவன்றியும், அறிவு தான் என்பதை யன்றியும் இல்லையாதலால் இங்ஙனம் முடித்தாமென்க. எனவே தானெனல் யாதோ அதனையன்றி அறிவும், அறிவை யன்றி அறியாமையும், அறியாமை யன்றிப் பரமும், பரத்தையன்றி எழுவகைத் தோற்றமாய் நின்றுள்ள உயிரும், உயிரை யன்றிச் சகமும், சகமன்றித் தூலதனுவும் இல்லையெனப் பெற்றும். சக மெனில் சடம், உயிரெனல் சித்து. சித்தென்னும் இருப்பு எங்கெங்கு உளதோ, அங்கங்கே சகமென்னும் இருப்புண்டு; இன்றேல் இன்றும். பரம் பிம்பம், உயிர் பிரதிபிம்பம். பிம்பம் இன்றேற் பிரதிபிம்பஞ்சொல்லவேண்டுமோ? பரம் அறியாமையென்னல், பரமெனல் யாது யாதென மேற் செல்லுந்தோறும் அல்லவல்லவென வறிதாய் முடிவ தென்னை? முடிவதால் அறியாமையே பரமென்றும். இங்கே பிரமமென்னல் உண்மையறிவு, மாயையென்னல் போலியறிவு. உண்மையறிவை யன்றிப் போலியறிவின்மையின் வாச்சியமென்றும். (௩௪)

அநர்த்த மூல மாயி னனைத்தும்  
அநர்த்த மாகா தெதிரிற் காண்பதென்  
அர்த்தம தாகி யயலொன் றிலாதென்  
ஆயுங் காலத் தறையா தொழிக.

(இ - ள்.) மூலகாரணமாகிய மாயை அநர்த்த ரூபமாயின் அதனது காரியஞ் சகமாதியனைத்தும், அநர்த்தரூபமாகப் போகாது நமக்கெதிரில் உண்மையாகக் காண்பது என்னையெனின், சகமாதியவற்றுள் ஒவ்வொன்றையுந் தனித்தனிக் காரணகாரிய முகத்தால் ஆராய்ந்தால் அனைத்தும் அநர்த்தரூபமாகி அன்னிய

மென்பது ஒன்றுமின்றிப் போவ தென்னை? ஆதலின் ஒன்றும் பேசாதிரு—எ-று.

இன்மைப்பொருள் மாயையாதலின் என்க. (௩௫)

வாய்புதைக் கத்தான் கற்றதிவ் வாதம்  
என்ப தொழிக வெமதுரை தள்ளிக்  
கண்ட படிசொலக் கற்றதோ வாதம்  
ஞாயஞ் சோதனை முரண்ப் போதும்.

(இ-ள்.) யாது ஓர் மொழிக்கும் இடமின்றி வாய்புதை க்கத்தானே நீர் இவ்வாதங் கற்றதென்றை தொழிக. நியாயங் காரணமாகக் கூறும் எமது மொழி தள்ளி நியாயஞ் சோதனை முரணாகக் கண்டபடி சொல்லுதற்கோ நீர் இவ்வாதங் கற்றது? போதும், இனிப் பேசாதொழிக—எ-று. (௩௬)

சோதனை யாதி மூன்றுந் தெரியுந்  
தானே பக்குவ மனுபவம் வருமே  
லென்பர் கூறுக வந்தநீ ராதலின்  
என்னிற் போக்குச் சொல்லி யகல்வர்  
யுத்தி கெட்ட சுருதி யனுபவம்  
அன்றிக் காண்கில ரென்சிறப் புறினும்.

(இ-ள்.) சோதனை முதலிய மூன்றும் பக்குவமும் அனுபவ மும் வந்தால்தானே தெரியுமெனக் கூறுவர்; வந்த நீர் சொல்ல லாமேயெனக் கேட்டாற் போக்குச் சொல்லி அகல்வர்; ஒரு வேளை சொல்லப்புகின், உத்தி கெட்ட சுருதி யனுபவ மன்றி வேறியார்எவ்வளவுசிறப்புவாய்ந்தமடா திபுதிசுளாயினும்-எ-று.

முறையியல் முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்பட சூத்திரம் - ௫௭.

இரண்டாவது  
பரநிலையிலக்கியம்.

இலக்கிய மென்ன லெப்பாடையேனு  
மெங்ஙனம் பரமோ வங்ஙன மாசுக  
நிலையை யிலக்கிய மென்ப தீங்கே.

(இ-ள்.) இலக்கியம் எனப்படுவது எவ்வகைப் பாஷையாயினும் இருந்திடுக. இங்கே இலக்கியமென்பது எங்ஙனம் பரம் இருக்கின்றதோ, அங்ஙனம் ஆகும் நிலையை—எ-று.

எனவே, கற்பனையற்றதெனப் பெற்றும். (நா)

தானென லொன்றே தனித்த பரநிலை  
ஏனைய வெல்லா மிழுக்குறு மென்ப.

(இ - ள்.) தானென்னும் பதமாயும் பதப் பொருளாயும் நின்றது யாதோ, அதுவே தனித்து நின்றது. அங்ஙனந் தனித்துநின்ற செம்பொருளே பரநிலையெனப்படுவதாம்; மற்றப் பரநிலையெனப்படுவனவெல்லாந் தோடமே உருவமாயமையுமெனச் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

சுசாதியாதி பேதமிருத்தவின், ஏனையவெல்லாம் இழுகுறும் என்றதென்க. (நா)

திணைபா லிடச்சொல் தானெனும் பதமாய்  
நிற்பி னன்றிச் சார்பிலை யென்ப;

(இ-ள்.) இருதிணையும், ஐம்பாலும், மூவிடமும் தானென்னும் பதத்தைச் சார்ந்துநிற்பினன்றிச் சார்பு வேறில்லையெனச் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

(உ-ம்.) நான்தான், நீதான், அவன்தான், அவள்தான், அதுதான் என வருமாறுகாண்க. இவை தான் எனலைத் தழுவாது நிற்கின் கணவன் இழந்தாள்போலும். இது தமிழ்வழக்கு. (ச ௦)

திணைபா விடப்பொருள் தானெனும் பொருளாலா தில்லை யெங்கணு மிருக்கி னேற்குதும்.

(இ-ள்.) திணை பாலிடத்துக்குரிய பொருளும் தானெனும் பொருளாவதன்றி வேறு எங்குமில்லை, இருக்குமாயின் தீடையின்றி யேற்குதும்—எ-று.

இவற்றின் பொருள் தானெனும் பொருளாய் எழுந்து அதுவாக முடிதலின் இங்ஙனங் கூறியதென்க. சோதனையிற் காணலாம். (சக)

உலகுயிர் பரமுந் தானலா தில்லை  
தானவை யன்று கற்பித மதனால்.

(இ-ள்.) உலகாதி மூன்றுந் தானெனும் பொருளையன்றி இல்லை; இன்றேனும் அவை தனது கற்பிதமாதலால் அவை தானாகா—எ-று.

மண்ணும் நூலங் கடபடம் ஆகலாம்; காரணமன்றிக் காரியம் ஓர் முதலானாலன்றோ காரணமாகலாம்? அங்ஙன மின்றே; அதுபோலாமென்க. (சஉ)

ஆதலி னீதனை யிலக்கிய மென்றும்  
இதுபோ விலக்கிய மில்லை யெங்கணும்  
இருக்கி னசத்து முதலிய விலக்கண  
மேற்றற் பால தன்றே லேற்குதும்.

(இ-ள்.) ஆகையால் இதை இலக்கியமெனக் கூறினும் இதுபோல் இலக்கியமென்பது எங்கு மில்லை. இருக்குமாயின், அசத்துமுதலிய விலக்கணங்களை ஏற்றற்பாலதாயிருக்கும். அங்ஙனம் அல்லாததாயின் தடையின்றி ஏற்குதும்—எ-று.

யாதுஞ் சச்சிதானந்தமுதலிய விலக்கணங்கள் ஏற்றற்பாலதன்று. (ச௩)

\* தானே தானாத் தனித்தற் பாலது  
வேறின் ருதலி னிலக்கிய மென்ப.

(இ-ள்.) தானென்பபெது சலட்சணமாயினும் அவற்றால் எய்தும் ஆனிவிர்த்திக்கு உடன்படாது என்றுந் தானேதானாகத் தனித்து நின்றற்பாலது. இதுபோல் வேறின்றாகலின் இதனை இலக்கியமெனற்குத் துணிவுற்றும்—எ-று.

அது சடசித்தன்று.

(சச)

இதனினு மணுவின் காலஞ் சூனிய  
முருவாதி யொன்பது மிலையெனற் பாற்றா  
யியலுவ தேனு மன்ற மென்ப.

(இ-ள்.) தானே தானாதாகிய பிரமத்தைவிட அணுமுதலிய நான்கும், உருவமுதலிய ஒன்பதும் இல்லையெனத்தக்கதாக நடப்பதேனும் இத்தனையுந் தானன்றமெனச் சான்றோர் கூறுவர்—எ-று.

இத்தனையுந் தானாயும் அன்றாயுமிருக்கும் என்பதாயின. உருவாதி யொன்பதென்றது உருவம், அருவம், உருவாருவம், பின்னம், அபின்னம், பின்னாபின்னம், சாவயவம், நிரவயவம், சாவயவ நிரவயவமென்பவற்றை. இவையனைத்தூந் தனது பிரதி

பலன் மாதலின் வேறன்று. அன்றேனும் இவைபோல் தான் போலிச்சத்தன்றாகலின் தானன்று. இதனினுமென்ற உம்மையால் பிரமம் அணுவுக்கணுவாயும், விண்ணுக்கு விண்ணாயும், காலத்துக்குக் காலமாயும், சூனியத்துக்குச் சூனியமாயும் என இங்ஙனம் எல்லாவற்றோடும் ஒட்டுக வென்பதாயிற்று, ஆகவே துட்பத்தினும் துட்பமாயும், மகத்தினும் மகத்தாயும் இருக்குமென்பது பெற்றும். அவையனைத்தும் விகாரம், தான் நிர்விகாரம். மண்ணே கடம், நூலே படமென்றாற்போலப் பிரமமே யனைத்துமெனின், கடமும் படமுஞ்சுயம்பல்ல; ஆதலால் அயை மண்ணும் நூலுமாகா. அவைபோலத் தத்துவக்குழாமனைத்துஞ்சுயம்பன்மையின், அயை பிரமமாகாவெனவுங் கூறியவாறு காண்க.

(சடு)

பஞ்ச கிர்த்தியஞ் செய்துஞ் செய்திலை  
தன்வினை பிறவினை யாதி யுண்டிலை  
யென்ப தானே யென்மனார் புலவர்.

(இ-ள்.) தன்வினை பிறவினை முதலிய புடைபெயர்ச்சி யுண்டென்றும், இல்லையென்றும் வேதஞ் சொல்லுவதால், பிரமம் பஞ்சகிருத்தியஞ் செய்துஞ் செய்ததில்லையென அறிவுடையோர் சொல்லுவார்கள்—எ-று.

நிற்பதற்கும் புடைபெயர்தலுக்கும் இட முன்னாவிடத்துத் தன்வினையாதி யுண்டெனவும், உன்னுரிடத்து இன்றெனவுங் குறிப்பிக்ககின்றன. தன்வினை பிறவினையாதி யென்றது செய்கை, செய்விக்கையை. அனுபூதியின்றி இவை காணமாட்டா. (சக)

இன்ன தகைய நிலைய தாதலின்  
சுத்தாதி யைந்திற் கியைவ தாகலின்  
இதனை யிலக்கிய மென்பதி லிழுக்கெகள்.

(இ-ள்.) இங்ஙனமெல்லாங் கூறிவந்த நிலையதாதலின  
னும், சத்து முதலிய ஐந்திலக்கணங்கட்கு இயைதற்பாலதாத  
லானும் இதனை இலக்கியமென்றும்; இங்ஙனங் கூறியதில் வரு  
வென்னையுளது?—எ - று.

சோதனையாதி யில்லாவிடத்திழுக்குறுமென்பதுகூடும். (சௌ)

இலக்கிய விலக்கண மென்ப தென்னை

யிலக்கியத் தமைதி யிலக்கண மென்ப.

(இ-ள்.) இலக்கிய இலக்கணமென்பது என்னையெனின்,  
இலக்கியத்தி னமைதி இலக்கணமெனப்படுவதாம்—எ-று.

எனவே, இலக்கியத்தின் அலங்காரத்தை விளக்க நிற்பது.

இலக்கிய மில்லா விலக்கண மின்றே

இலக்கண மில்லா விலக்கிய மென்சிறப்

புண்டெனிற் சித்திர மாடையணிகள்

இல்லா வாடி மங்கையர் போலும்.

(இ-ள்.) இலக்கிய மில்லாத இலக்கணம் எங்கும் இல்லை,  
இலக்கணமில்லாத இலக்கியம் என்ன சிறப்பெய்தும்? அஃதில்  
லாத இலக்கியமு முண்டெனில், சித்திரமெழுதாத கண்ணாடி  
யும், ஆடையாபரணங்களில்லாத மாதரும் இருந்தாற்போலும்—  
எ-று. (சக)

இருக்கினென்ன விநோதம்!

தானென லேபர மென்ற முன்ன

ரதுவே யிலக்கிய மாகு மிலக்கண

மிருப்பத னனை யென்றன ரறிஞர்.

(இ-ள்.) தானென்னும் பதமே பரமாவதென முன்னரே உரைத்தாம். அப்பரமென்பதே இங்கே இலக்கியமெனப் படுவதாம். இதற்கிலக்கணம் இருப்பதினாலெனச் சத்துக்கள் சொல்லுவர்—எ-று.

இங்கே இலக்கிய மினையதென்க. (ரு0)

தானென லன்றி யறிவிலே யேயிவ்  
வறிவை யன்றியறி யாமை யிலேயிவ்  
வறியாமை யன்றிப் பரமாதி மூன்று  
மின்றி மதனாற் றானென லேபரஞ்  
சுசாதி யாதி விகற்பமற் றதனாண்  
மதத்தர் பரமென லிந்நிலைக் கயலே  
யேற்ப தெங்ஙனஞ் சுயம்பா மென்ப.

(இ-ள்.) தானென்னும் பதத்தையன்றி மெய்யுணர்வில்லை, இம்மெய்யுணர்வையன்றிப் போலியுணர்வில்லை, இந்தப் போலியுணர்வையன்றிப் பரசீவசகமூன்றும் இல்லையாதலானும், சுசாதி முதலிய மூன்று விகற்பமும் அற்றதாதலானும் தானெனலே பரமெனத்தகும். மதத்தர் கூறும் பரமென்பது தானெனலென்றும், சுசாதியாதி விகற்பமிறந்ததென்று மேற்றற்கு உடன்படாமையான் இந்நிலைக் கன்னியமே; அதனைச் சுயம்பென்று எங்ஙனம் ஏற்பம் என்று சத்துக்கள் சொல்லுவர்—எ-று.

மதத்தரும் அத்துவிதியும் பரமெனக் கூறினும், அவர்கள் குணங் காரணமாகவும், இவன் குணி காரணமாகவும், அவர்கள் நிதானங் காரணமாகவும், இவன் பிரத்தியட்சங் காரணமாகவும் வாதிப்பர். அவர்கள் சொப்பி, காசங் காரணமாக



பிரமம் விளங்கலின் காரண காரியம் உண்டெனவும், இவன் குரியனை யன்றிப் பிரகாச மில்லை, இல்லாததைக் காரியமாக்க லும், இதுபற்றியிருப்பதைக் காரணமாக்கலுங் கூடாதாதலில் காரணகாரியம் அற்றதெனவும் வழக்கிட்டு நிற்பார். நிற்பினும் உண்மையுண்மையாகவே முடியும். இதுபிரத்தியட்சத்தாலன்றி க்கூடவேகூடாதென்க. (ருக)

தானலாப் பொருளிடங் கால மின்றே  
தானே தனக்கிடம் விண்போ லெங்கணும்  
தானெனு மகிமை சாற்றலு மரிதே.

(இ-ள்.) தானென்பதல்லாத பொரு ளிடங் கால மில்லை. ஆயின் தனக்கிடமோ ஆகாயம்போலத் தனக்குத் தானேயன்றி வேறிடம் எங்கணுமில்லை. ஆதலின் தானென்பதின் மகிமை யாவரானும் இன்னதெனச்சொல்லுதற்குமரிதாம்—எ-று.(ருஉ)

அன்னிய முண்டாய்க் காணிற் சிறிது  
மறியுந் தனைத்தளிக் காட்டி லேற்பம்  
அன்றேன் மடமை மறுக்கினும் விடுமோ.

(இ-ள்.) தனக் கன்னியமென்ப துளதாகத் தினைத்துணையுங் காணுமாயின், அறியுந் தகைமைத்தாய தானென்பதைத் தள்ளி அதனை நேரே காட்டில் தடையின்றி யேற்குதும். அங்ஙனங் காட்டாவிடின் மூடமென்னப்படிம். இதனுக் குடன்படா தாயின் மடமை விடுமோ?—எ-று.

விடாதபோது தாம் வாதித்தும் என்பயன்? தன்னைத்தானுணராவிடத்து என்ன கற்றும், எச்சிறப்புறினும்பயனின்றென்பது. (ருங)

தானென லேயுட லிறுவாய்த் திரிதலை  
யாரோப மீண்டுந் தானென லாதலை  
அபவாத மென்ற ரறிந்திசி னேரே.

(இ-ள்.) தானெனப்படுதே பிரகிருதிமுதல் உடலிறுவா  
தலை ஆரோபமென்றும், மீண்டும் விசாரத்தால் வந்தவாறு திரு  
ம்பி உடன்முதல் பகுதி இறுதியாக்களைந்து தானாதலை அபவாத  
மென்றுஞ் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

ஆதிமத்தியாந்தமாய் நின்றல் தானெனப்பட்டது. (௫ச)  
தானே யறிவறி யாமையி னின்பமுந்  
தானே சிறிது பெரிதாகக் காணும்.

(இ-ள்.) தானே அறிவறியாமையாய் நின்றவின், தானே  
சிறின்பமும் பேரின்பமுகக் காணும்—எ-று.

சிறின்பமும் பேரின்பமும் ஒன்றி லொன்று அபாவமாயி  
னுந் தானிருத்தவின் தான் நிரதிசயானந்தமெனப்படும். இஃது  
அறிவறியாமை ஒன்றி லொன்று அபாவமாயினுந் தானிருத்த  
வின் தான் ஸ்திரஞானமெனப்படுமென்க. அறியாமை சிறிந்  
பம், அறிவு பேரின்பம்; திரவறிவு நிரதிசயானந்தம், சிற்றறிவு  
விடயம், பேரறிவு சிவம். (௫டு)

இலக்கிய மென்ன லிதையொழிந் தறிந்திலன்  
தானறி வானந் தமதா மதனால்  
சுருதி யுத்தி யனுபவ மிதுவே.

(இ-ள்.) தான் அறிவாந்தமாய் இருப்பதுபற்றித் தானெ  
ன்பதைத்தவிர வேதாந்தத்திற்கு இலக்கியங்.கண்டிலன்; சுருதி  
யுத்தி யனுபவமும் இங்ஙனமே—எ-று.

எங்கெங்குந் தானெனலே அதிஷ்டானமெனக் கண்டாம். (௫௬)

தானெனு நிலையைத் தெளிந்துதா னானோர்  
அன்றி யறியா ரிலக்கிய மிதனை  
யெத்திறத் தவரு மென்மனார் புலவர்.

(௫-ள்.) தானென்னும் நிலை யாதோ அதனை ஐயந்திரிபறத்தெளிந்து, அது தானானவர்கள் இவ்விலக்கிய முணரற்பாலா ரன்றி ஏனையர் எத்திறத்தராயினுந் தினைத்துணையு மறிய வலியிலராவரெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

எவருந் தானெனும் நிலையினராயினுந் தெளிந்தவிடத்தன்றி அன்னியந் தானெனல் அகலார். (௫௭)

தானே தானா நிலைய தானோர்  
சுசாதி யாதி வினோதமாக் காண்போர்.

(௫-ள்.) தானே தானாகிய நிலை தாமாயினோர், சுசாதிமுதலிய விகற்பங்களிற் சிக்குண்டு தவிக்காது, அவற்றை வினோதமாகவே கண்டு களிப்பவரேயன்றி வேறல்லர்—எ-று.

சிக்குண்டு தவியார் எங்குமரியர். (௫௮)

தானா மேட்டைக் கண்டவ ரிவரே  
அன்னிய வேட்டி னகல முணர்ந்தபின்  
என்னிலக் கியமுள திதுபோ வெங்கணும்  
இதற்கியை யிலக்கண மினியுரைக் குதுமே.

(௫-ள்.) இன்னோரே தனக்கன்னியமாய் நின்றுள்ளு பிரபலம் அற்பமென்னு மேட்டின் அகலமெல்லாம் அளந்துணர்ந்தபின்னர் இவ்வருத்தங்களை யெல்லாந் தானாகின்ற ஏட்டிலிருக்கக்

கண்டு தெளிந்தவர், இவ ரேற்றற்பாலதாகிய இவ்விலக்கியம் போல் யாதிலக்கியமுளது? எங்கணுமின்றே. இங்ஙனம் அரிதாயுள்ள இவ்விலக்கியத்திற் கிழைந்த சத்தா தியிலக்கணம் ஐந்தையும் இனிக் கூறுதும்—எ-று.

இவ்விலக்கியம் தானேதானாகிய காலத்தன்றி, அன்னியமாக நின்றுணரற்பாலதன்று. எனவே, இவ்வருமை என்னென்றுரைப்பாம்! (ருக)

பரநிலையிலக்கியம் முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்பட சூத்திரம் - எக.

முற்றுவது

சத்திலக்கணம்

அல்லது

ப ர ந ி ல ை ய ி ல க் க ண ம்.

ஞான மயமே பரநிலை யாகும்

அன்றே லெதிர தேலா ரெவரும்.

(இ-ள்.) ஞானமயமே பரநிலையெனப்படுவதாம்; அன்றென மறுக்கில் அஞ்ஞானமயமென்பம்; அங்ஙனங்கூறில் எவருஞ் சற்றும் உடன்படார்—எ-று.

அஞ்ஞானமயமென்னிற் பட்டெனுஞ் சொற் குயர்வென்னை? ஆதலிற் கூடாதென்க. (கூ 0)

சலமய முந்நீ ரென்பது போலும்  
ஞான மயமே பரமென லென்ப.

(இ-ள்.) ஞானமயமே பரமெனப்படுவது, சலமயமே சமு  
த்திரமென்றறப்போலும்—எ-று.

தக்க குறியில்லாத விடத்துப் பரமெனல் தமொற்றமாக  
முடியும்; இதுபற்றிப் பரஞானம் பிரமமென்றது வேதாந்தம். சுக

பரமோ டபர மாகு ஞானம்  
தன்னை யுணர்தல் பரமய லுணர்த  
லபர மென்ப வறிந்திசி னேரே.

(இ-ள்.) அந்த ஞானம் பரஞானமெனவும், அபரஞான  
மெனவும் இருவகைத்தாகும். அவற்றுள் பரஞானம் தன்னைத்  
தானுணர்வது, அபரஞானம் அயலையுணர்வதெனச் சத்துக்கள்  
சொல்லுவர்—எ-று. (சுஉ)

(இங்கே) பரஞானமதே பரம தென்னல்.

(இ-ள்.) இங்கே பரமென்றது பரஞானத்தையே, அபர  
ஞானத்தையன்று—எ-று.

ஞானம்போலும் மேலாய குறி பரமெனற் கின்மையின்  
இங்ஙனங் கூறியதென்க. (சுந)

தானு மேட்டைக் கண்டவ ரன்றி  
யேற்றற் பாலா ரில்லை யிதனை.

(இ-ள்.) தானுகிற ஏட்டைக்கண்டு தெளிந்தோரே இத  
னை ஏற்பரன்றி அன்னிய வேட்டைத் தெளிந்தோர் எந்நிலைய  
ராயினும் இதனருமை தெரியாததால் ஏலாஃ—எ-று,

தன்னேடென்ப பலதரம் ஆங்காங்குக் கூறுதல் தன் குறி வழக்கம் மிகவெடுத்துரைத்தல் என்னுமுத்தி. பரஞானம் உண்மையறிவு. (சுச)

பரஞான மெனற்கே சத்தாதி யைந்து  
மேனைய தேற்கு மசத்தாதி யைந்தும்.

(இ-ள்.) பரஞானம் என்பதற்கே சத்துமுதலிய ஐந்திலக்கணமும் பொருந்தும்; எனைய அபரஞானமோ அசத்தாதி ஐந்திலக்கணமுமேற்கும்—எ-று.

அபரஞானஇலக்கணமும் உடன்கூறுதல் “ஒன்றின முடித்த றன்னின முடித்தல்” என்னும் உத்தி. (சுடு)

சத்தென வேற்கத் தகுங்குறி வெளியா  
யொளியா யொருபடித் தாகித் தெரிவாய்த்  
தெளிவா யென்று மகம்புற மின்றிச்  
சொச்சமாய் நீக்க மெங்கணு மிலதாய்  
ஒப்புயர் கீழற் றிலக லென்ப.

(இ-ள்.) சத்தென்று எவரு மேற்கத்தகுங் குறியாவது வெற்றவெளியாயும், சொற்பிரகாசமாயும், மாறாது ஒருபடித்தாயும், தெரிவேமயமாயும், கலக்கமின்றிச் சத்ததெளிவாயும், எப்போதும் அகம்புறமற்றுத் தனக் கோர் காரணமில்லாச் சுயம்பாயும், எவ்விடத்தும் நீக்கமற்றதாயும், தனக்கு மேல்கீழொப்பொன்றில்லாததாயும் விளங்குவதெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

இதற்குதாரணம் அந்தர்முக நோக்கில் எங்கணுங் காணலாம். எனவே பகிர்முகத்தென்றுங்கூடாதெனப்பெற்றும். இங்ஙனம் யாவருமா யிருந்தும் அறிய வில்லை, தானல்லாததைத் தானென்றுணர்வதினாலென்க. (சுசு)

(தத்தம்) புத்தி விகற்பே தெளியாக் குற்றம்

வினையாதி மேற்றன் றுமெனிற் றுயரே.

(இ-ள்.) யாவருஞ் சத்தாயிருந்தும் தெளியாக்குற்றந் தங்கள் தங்கள் புத்திவிகற்பமே; வினை, கடவுள், சுபாவம், நவக்கிரகம் முதலியவற்றின்மேல் பிறப்பாதி சுகதுக்கங்களை யேற்றிக்கூறுதல் தகுதியன்று; தகுதியாமெனின், என்றும் மாளாத்துன்பமே, அறுதி யின்று—எ-று.

தேகாதியாகக்காணுமுருக்களைத்தும் மண்ணாகத்தக்கனவன்றோ? அன்றெனின்; அவற்றிற்கு முதற்காடணம் வேராகவேண்டும்; இன்றெனின் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆதியந்தமண்ணாகும்போது இடையில் விகாரித்திருப்பதால் வேரோ? அன்றெனின், முன்பின் முதலிய நான்கு காலத்திலும் மண்காப்பாராதது நமது புத்திவிகற்பமாயிருக்க, வினையாதிகள்மேலேற்றி நடித்தலிற் பயனென்னை? பிரவிமுதலிய துன்பம் அகல்வதற்கு இடமின்று. உண்டெனின், ஞாயஞ் சோதனைபொருத்த முகத்தாலனிச்சு சற்றும் ஏலோம். (சௌ)

தனைத்தான் தேடல் சற்றுங் கண்டிலம்

தனக்கய றன்னைத் தானெனப் படலால்.

(இ-ள்.) தனைத்தான் தேடல் யாவர்பாலுஞ் சற்றுங் கண்டிலம். தானெனத் தேடித் தனக்கயலைத் தானெனக் தடைப்பற்றுவதால்—எ-று.

நிரதிசயானந்தந் தானெனக் காணுது பரமெனல், அயல் கடந்ததன்று. இது மயக்கம் அகலாக்குறி. (சௌ)

அறிவறி யாமை யடுக்குகள் கடலாக்

கடையென் னுணர்ந்துஞ் சத்தென லரிதே.

(இ-ள்.) அறிவறியாமை அடுக்குகள் எண்ணிய வாதலால் அவற்றைக் கடவாவிடத்து யாதரிய நுண்ணூலுணர்ந்துஞ் சத்திஃதென்றெட்டுதல் எவர்க்குமரிது—ஏ-று.

சற்குரு காரணமாகச் சமாதிகூடித் தெளியாவிடத் தெனலைக் குறிப்பிக்க இங்ஙனங் கூறியதென்க. சுற்றதனற் பயனின் றென்பது கருத்து. (சுசு)

தன்னை யறியுஞ் சமாதி யல்லாச்

சமாதி காட்டச் சத்தி னுண்மை

என்னரி தெனினு மெவர்க்கு மெங்கணும்.

(இ-ள்.) தன்னை யுள்ளவா றறியச் செய்யுஞ் சமாதியல்லாத சமாதியென்ன அரிதாயினும், யாவர்க்கும் எவ்விடத்துஞ் சத்தினுண்மை நிலைகாட்ட வகையறியாது—ஏ-று.

கனலாதி நின்றியற்றுதலின் என்னரிதெனினு மென்றார். நிட்காமியமே தக்கதென்பது. (எ 0)

அல்ல வில்லை யென்ற தமையும்

பொருளிலை பொருளாக் காண்டலுன்னல்

தவிர்தல் போலுந் தவமிலை செய்யிற்

சத்தெனல் தானே காணு மென்ப.

(இ-ள்.) இஃதோர் சுயம்பன்றெனவும், இதற்கோர்முதற் காரணமிருப்பதின் அதைத்தவிர இஃதின்றெனவும், கோடற் கிடம்பெருதுள்ள பொருள் யாதொன்றுமில்லை. இங்ஙனமிருக்க, அதனைப் பொருளாகக் காண்டலையும் கருதலையும்பற்றற



விட்டுவிடுதல்போலுந் தவ மொன்று மில்லை. ஆதலின் இதனை விடாது செய்யின் சத்தென்பது தானே தடையின்றி விளங்கும் எனச் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

தோற்றமென் ருயாதுகோடலின் சுயம்பன்றெனவும் காரியத்தைக் காரணமாகக்கோடலின் இஃதோர் முதலாக இன்றென வுங்கூறியவாறு காண்க. ஒன்றை யொன்றாகக் கோடற்பாலது பிராந்தி யென்பபடம். பிராந்திக்கு விமோசனகாலம் இன்றளவுஞ் சத்தென்பது விளங்காது. (எக)

வேடம் வேட தாரியென் பவற்றுள்  
வேட முபாதித் திரய மான்மா  
வேட தாரி யாகு மிதனை  
யவத்தாத் திரயத் தனுதினங் காண்பம்.

(இ-ள்.) வேடம் வேடதாரியென இரண்டாம். இவற்றுள் வேடம் உபாதித்திரயமும், வேடதாரி ஆன்மாவும். இங்ஙனமாய நிலையை மூன்றவத்தை தோறும் அனுதினமும் யாமே காண்கின்றனம். வேறு சாட்சி வேண்டவதன்று—எ-று.

உதாரணம் யாமேயென்பது. (எஉ)

(இதனால்) சத்திஃ தென்னத் தானே விளங்கும்.

(இ-ள்.) இங்ஙனங் கூறியதனால், இவ்விரண்டினுள் சத்தாவதிஃதெனத் தானே விளங்காநிற்கும்—எ-று.

எனவே ஆன்மா சத்தென்பதாயிற்று. (எக)

தூல சூக்கும காரண வுபாதி  
தத்த மவத்தை யன்றிக் காணு.

(இ-ள்.) தூலஞ் சூக்குமங் காரணமென்னு முபாதித்திரயம் தத்தம் அவத்தை தோன்றியக்கண்ணன்றிக் காணுவாம்—எ-று.

தூலம்நனவிலும் சூக்குமங் கனவிலும் காரணஞ் சுழுத்தியிலுந் தனித்தனியே காணாமன்றி ஒன்றிலொன்று காணுதென்பது. (1)

அவத்தை தோறு மவ்வவ் வுபாதி  
யகர்த்தா வாதலி னான்மா வன்றிக்  
காண வாகி லெதுசத் தாகும்.

(இ-ள்.) அவ்வவ்வுபாதிகள் அகர்த்தா வாதலின் அவத்தைக டோறும் தாமே ஆன்மாவை யன்றி எழுந்து காணுவாம். அங்ங னங் காணவாயின் அப்போது யாது சத்தெனப்படும்?—எ - று.

எனவே, கர்த்தத்துவம் ஆன்மாவுக் கென்றாயிற்று. (எடு)

தூல மென்னி னேனைய வேடம்  
யாதோ யாது மவத்தை யளவே  
லான்மா வதுவது வாகக் காணுங்  
காணினு மாற தவைமா றிடினுஞ்  
சத்தென லான்மா வென்பது திண்ணம்.

(இ - ள்.) தூல வேடமே சத்தெனில், ஏனைய வேடம் யாதோ? எவ்வெவ்வுபா திவடிவமும்அவ்வவ்வத்தை உள்ளவளவு காணுமென்றால், அப்போது ஆன்மாவே அவ்வவ்வுபாதி வடி வாய் ஆங்காங்குக் காணும்; காணினும் அவைபோல் மாற தென் றும் ஒருதகைத்தா யிருக்குமாகலின் சத்தென்பது ஆன்மாவே; வேறன்று. இது சத்தியம்—எ-று.

சத்து இஃதென்பதற்கு ஏதுக்கூறியது.

(எசு)

(ஆகலின்) உபாதியோ வுயிரோ யாமெனப் படுவ  
துயிர்சித் தாதலி னேற்கு மென்ப.

(இ - ள்.) ஆதலால் நாமெனப்படுவ துபாதியோ, உயிரோ  
வென ஐயமுறில், ஆன்மா சித்தாதலின் நாமிதுவென்பது ஏற்கு  
மெனச் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

நாமறிவாதலால் ஆன்மா நாமெனப்பட்டது. உடலுயிர் பகுத்  
துணராதார் ஒன்றெனினும், சித்தம் சடமுமாதலின் அவை சம்  
மதிக்குமோ? சம்மதியாவென்க. (எஎ)

சத்தாதி யைந்தெனல் சத்துசித் தின்பம்  
நித்தியம் பூரண மென்ப வாகலிற்  
சத்தென லான்மா வென்றன மைய  
முளதேற் கூறுது முரணக றற்கே.

(இ - ள்.) சத்தாதி ஐந்திலக்கண மெனப்படுவது சத்து,  
சித்து, ஆனந்தம், நித்தியம், பூரணமென்பவாகலின், சத்தெனல்  
ஆன்மாவென்றும். ஐயமுளதேல் கூறுதும்; மாறாயுள்ளன அனை  
த்தும் விலகற்கு—எ-று.

தேகாதியனைத்தும் ஆன்மாவைப்போற் றேற்றலின் ஐய  
முளதேல் என்றார். (எஅ)

சீவ னான்மா வொன்றென லுடலுயிர்  
ஒன்றெனல் போலு முரைப்பார் மிசைப் பிழை.

(இ - ள்.) சீவ னென்பதும் ஆன்மா வென்பதும் ஒரு  
பொருட் பல்பெய ரென்பது உட வென்பதும் உயிரென்பதும்  
ஒருபொருட் பல்பெயர் என்றாற்போலும். இப்பிழை இவற்றின்  
மேலதன்று, ஆயாதுரைப்பார்மேற்று—எ-று. (எசு)

இரண்டெனி லான்மா வுயிர்போற் கற்பித  
மாகா திழுக்கா மிலக்கியார்த் தத்தே.

(இ-ள்.) ஒன்றல்லாவிடத்து இரண்டன்ப மெனில், உயிர் போல் ஆன்மாவுங் கற்பிதமாகுமா? ஆகாதே. ஆகுமெனில், இலட்சியார்த்தத்தில் குற்றமா முடியும்—எ-று.

ஒற்றுமை நயத்தால் உடலுயி ரொன்றெனின், வேற்றுமை நயசித்தாற் சிற் சடமெனப் படாதிருக்கவேண்டும். இரண்டெனின், சித்துப்போற் சடமுஞ் சூசா திகமாகவேண்டும்; ஆகாததாற் கூடாது. இதுபோல் அறிவே உயிரெனினும்; ஆன்மா வெனினு மொக்கும். ஒத்தலா லொன்றெனின், உபாதித்திரயம் வேடம், அறிவு வேடதாரி. மூன்றவத்தையிலும் உபாதித் திரயமாகக் காண்டல் அறிவு. அகர்த்தத்துவ மாதலின் அவை தாமே யெழுவாம். அறிவு அவ்வேடமா நிற்குங்காறும் சீவனெனவும், நிற் பினுந் தானவ்வேடமல்லாததால் ஆன்மாவெனவும் பெயர்பெறும். வேடம் வேடதாரி யாகாததால் ஒன்றெனப் படாது. இரண்டெனின், வேடதாரியைத் தவிர வேட மோர் முதலன் றுகலானும், முதலல்லாததை யளவையி லொன்றெனற்கு உடன்படா தாதலி னானுங் கூடாதென்க. சீவன் ஆரோபம், ஆன்மா அதிஷ்டானம். பொருளன்மை சீவன், பொருள் ஆன்மா. உதாரணம்:—பொற் பணி, மட்குடம், நூற்படம் என்றாற்போலும். (அ 0)

அறிவென லொன்றே யவசரம் பற்றிச்  
சீவ னான்மா வென்ப தன்றி  
வாஸ்தவ மன்றிவ் விருமைப் பெயரும்.

(இ-ள்.) அறிவென்ப தொன்றே அவசரங் காரணமாகச் சீவன் ஆன்மா வெனப்பட்ட தன்றி, இவ்விருவகைப் பெயரும் அறிவுக்கு வாஸ்தவ மன்று—எ-று.

அறிவு வாஸ்தவம், இருமைப் பெயரும் கற்பிதம். இது சோதனையாதி முகத்தால் ஏற்கப்படும். (அக)

(அறியே) அவத்தை யுபாதி காட்சித் திரய  
மாகிய வவசரஞ் சீவ னாகா  
வவசர மான்மா வெனப்படு மென்ப:

(இ - ள்.) அறிவாகிய சைதன்யமே அவத்தாத் திரயம், உபாதித் திரயம், காட்சித் திரயமாகி நிற்கும் அவசரஞ் சீவ னெனவும், இங்ஙனமெல்லா மாகாது நிற்கும் அவசரம் ஆன்மா வெனவுங் கூறப்பட்டிருக்குமெனச் சத்துக்கள் சொல்லுவார்கள். —எ-று.

இதனைத் தின வனுபவத்தில் எவ் வுயிருந் தடையின்றிக் காணலாம். (அஉ)

உபாதி நாட்டத் துயிரலா நாட்டத்  
தான்மா வெனப்படு மறிவு தானே.

(இ-ள்.) அவ்வறியே உபாதி நாட்டத்தால் உயிரென்றும், அங்ஙனமெல்லா நாட்டத்தால் ஆன்மா வென்றும் வழங்கப்படும் —எ-று.

எனவே, நாட்டங்காரணமாக இப்பெயர் வந்ததாயிற்று. (அங)

நாட்ட முகத்தாற் கற்பித முண்மை  
யன்றிச் சற்று மேலா தறியே.

(இ-ள்.) அறிவானது இவ்விருவகை நாட்டங் காரணமாக வல்லாது கற்பிதம் உண்மையெனக் கூறச் சற்றும் ஏலாது.எ-று.

கற்பிதம் சீவன், உண்மை ஆன்மா. (அச)

அகம்புற மென்றிரு பாற்றே நாட்டம்.

(இ-ள்.) அந்த நாட்டம் அந்தர்முகம், பகிர்முகமென் றிரு பாலதா நிற்கும்—எ-று.

பாற்றூ மென்னுது பாற்றே யென்ற தேற்றத்தால் எந்நாட்ட மும் இவ்விருவகைப் பாலதெனக் காட்டற்கெனப் பெற்றும்.

அகம துண்மை புறமது கற்பித

மாகு நாட்ட மகன்ற வுயிரிலை

யெங்ஙன மாற்றினு மியையா வென்ப.

(இ-ள்.) அந்தர்முகம் உண்மை நாட்டம், பகிர்முகங் கற் பித நாட்டமாம்; இவ்விருவகை நாட்டமுங் கடந்த உயிர் எங்கு மில்லை. இவற்றை ஒன்றை யொன்றாக எவ்வாறு மாற்றிக் கூறி னும் இவை சற்றுஞ் சம்மதியாவெனச் சத்துக்கள்கூறுவர்—எ-று.

இப்பெயர் மாற்றிக் கூறினும் பொருந்தாதென்பது கருத்து.

அகம தாகா திடைப்புற மொருவா

தறிவ தாகாக் கண்ணக மகலா

தானே தானா காவயி னறிவு

மகலா திதனை யனுபவங் காட்டும்.

(இ-ள்.) பகிர்முக நாட்டம் நீங்காவிடத்து அந்தர்முக நாட் டம் வராது; சைதன்ய வடிவமாக விளங்காவிடத்து அந்தர்முக நாட்டம் நீங்காது, தானே தானாக ஆகாவிடத்து அறிவு வடிவாக

விளங்கலும் நீங்காது. சுவானுபவ மேலிடில் அவ்வனுபவமே இதனைக்காட்டும்—எ-று.

வேறொன்றற் காட்டவொண்ணு தென்பது கருத்து. 'அகம தாகா திடைப்புறம் ஒருவாது' என்பதற்கு அந்தர்முகமாகாவிடத்து ப்பகிர்முகநாட்டம் நீங்காதெனப் பொருள் கோடல் சிறப் பன் றெனக்கொள்க. அனுபவ மில்லாவிடத்துப் பயனின் றென்பது கருத்து. (அஎ)

இங்ஙன மாயிற் சத்தெனல் காணும்  
அன்றேன் முரண தாகு மென்ப.

(இ-ள்.) இங்ஙனமாய அனுபவமாக விளங்கிற் சத்தென்பதி னிலை யுள்ளவாறு விளங்கும். ஆகா திருக்கிற் சத்தெனல் மாறாகக் காணுமென்று அறிஞர் கூறுவர்—எ-று.

எனவே, சிதாகாயப் போலிகள் சிதாகாயமாகக் காண்டலை 'அன்றேல் முரணதாகும்' என்றார். (அஅ)

வியாப்பிய மென்னற் கியையா வியாபகம்  
சித்தே லதுசத் தன்றேற் பிறிதே.

(இ-ள்.) வியாபக வடிக்குகள் மேன்மேற் செல்லச் செல்ல வியாப்பியம், வியாப்பியமெனச் சேறலின், இதுபோல் வியாப் பியமென்னற் கியையாது அசையாது நிற்கும் வியாபகம் சின் மயமாயின் அது சத்தெனப்படும். அங்ஙனமல்லதாயின் அசத்தே —எ-று.

சின்மய மன்றேல் ஒப்புயர் வற்றதாயினும் வியாபகமன் றென்க. (அக)

திணைபா லிடமடை மொழியே லாது  
தனைத்தா நேற்குந் தானெனல் சத்தே.

(இ-ள்.) திணைபாவிடங்களை அடைமொழியாக ஏலாது தன்னைத்தானே அடைமொழியாக ஏற்றற்பாலதாகித் தானெனல் யாதோ அதுவே சத்தெனத் தக்கது—எ-று.

இது பாவாபாவமாகக் கோட லுட்பட்டதன்று; அப்பாற்பட்ட தென்க. உதாரணம்:—பொதுத்திணை: சாத்தன்தான், சாத்தி தான் எனவும், உயர்திணை: நம்பிதான், விடலைதான், குரிசித் தான், தோன்றரூன் எனவும், தோழிதான், நங்கைதான், தையல் தான் எனவும், அஃறிணை: அதுதான், இதுதான், எதுதான் எனவும், மூவிடம்: நான்தான், நீதான், அவன்றூன், அவள்தான் எனவும் வரும். பிறவு மன்ன. தானென்பது பிறவற்றை அடையடுத்துவராது தானேதான் என வரும். சுயம்பெனக் குறிக்கத் தனைத்தானேற்குந் தானெனல் சத்தென்றார். தானென்னு நிலையை யறியாதார்க்கு இஃதோர் மொழிபோல்வதாம். (க0)

நானென லுபாதி யன்ற லொரீ இக்  
காணி லதுசத் தாஞ்சித் தேற்கி  
லன்றே லசத்தென லாகு மறுப்பினும்.

(இ - ள்.) நானென்பது யாதோர் உபாதி வடிவமு மல்லாத தால் அவற்றை முற்றுப் பனைந்து தரிசிக்கில் அது சத்தெனப் படும்; எப்போதும் சித்தென்னும் இலக்கணத்தையும் ஏற்குமாகில் அங்ஙனம் ஏலாதாகில் சத்தெனல் அசத்தெனப் பெறும், எங்ஙனம் மறுப்பினும்—எ-று.

சத்து சித்தாகாவிடத்து வேறும்; வேறாயின் அசத்தெனப் படமென்க. (கக)



அயல்போற் றன்னையு மறிதற் பாலது  
நாடுனென லறியார் மிசைத்தே யசத்தெனல்.

(இ-ள்.) தனக்கயலை அறிவதுபோலத் தன்னையும் அறிதற் பாலது நாடுனென்னு கிலை; இஃது அசத்தெனப்படல் தன்னைத் தானறியார்மேல்தாகும் இக்குற்றம்—எ-று.

உள்ளவா றறிந்தார் அன்றென்பது கருத்து. (கஉ)

சுத்திலக்கணம் ழுற்றீற்று.

ஆகப் பாயிரம் உட்பட சூத்திரம் - ககஉ.

நான்காவது

சி த் தி ல க் க ண ம்.

சித்தென றனைத்தா னறிவ தன்றியுந்  
தானே தானா விளங்கலு முரித்தே.

(இ - ள்.) சித்தென்னும் இலக்கணமானது, தன்னைத்தா னறிவ தன்றியுந் தன்னால் தான் விளங்குவது முரியதாகும்—  
எ - று.

வேறென்ற லல்லாது தன்னால் தானுணர்வதும், விளங்கு  
வது மென்பது கருத்து. அயலை விலக்கிற்று. (கக)

அயலா லறிதல் விளங்குவ தனைத்துந்  
தத்தமக் கியைந்த காரண மகலாத்  
திறத்தி னானே யசத்தெனற்கியையும்.

(இ-ள்.) மற்றொன்றால் அறிவதும் விளங்குவதுமாகிய யாவும் தத்தமக்கியைந்த காரணங்களினு நின்று நீங்காத் தன்மையினால் அசத்தெனப்படுவதற்கே யுடன்படும்—எ-று.

ஏகாரம் எஞ்சி நின்றது. எனவே, தானெனல் மாத்திரம் அயலையுங் காரணத்தையும் ஏலாதென்பது கருத்து. (க௪)

அசத்தென் றியையாச் சத்தென லின்றேற்  
சித்தெனப் படுதற் கியையா தெங்கணும்.

(இ-ள்.) அசத்தெனற் கியையாத சத்தென்பது ஒன்றில் தேல், அது சித்தெனப்படுதற்கு எங்கணு மியையாது—எ-று.

தன்னைத்தா னறிதற்பாலதாயின் அது சித்தெனப்படும். படவே, வேறு சத்தின்றாயிற்று; இதுதான் சத்துசித்தொத்தது.)

தன்னூற் றானே விளங்கலு முணர்தலு  
மின்றே லசத்து சடமெனற் கிழுக்கென்.

(இ-ள்.) தன்னூல்தானே விளங்குதலும் உணர்தலு மில்லையாயின், அதனை அசத்து சடமெனக் கூறற்கு வழுவுவென்னை?—எ-று.

அசத்தெனல் தானே யமையு மென்பது கருத்து. (க௬)

எங்கணு மரிதே லேக மாதல்  
சத்துசித் தென்ன லென்ற முடியும்  
முடியி லென்பய னெவர்க்கு மெங்கணுஞ்  
சொல்லா தொழிதல் சாலவு நன்று.

(இ-ள்.) சத்துஞ் சித்து மேகமாதல் முரணாகவே யமையின், 'சத்து சித்தெனச் சொல்லான் மாத்திரங் கூறுவது

யாதா முடியும்? வறிதாமுடியுமன்றோ? அங்ஙன முடியின் எங்கணும் யாவாக்கும் யாது பயன் தரும்? ஆதலின் இதனைப் பேசாதொழிதல் மிகவுநன்று—எ-று.

வறிய சொல்லாற் பயனின்றென்பது கருத்து. (கௌ)

ஆன்மா சத்துசித் தீசன் சச்சிதா  
னந்த மென்னி விரண்டு சத்துசித்  
தாதல் முறையோ விவற்றி னிலக்கண  
மறியா ரெனலைக் காட்டிற் றென்ப.

(இ-ள்.) ஆன்மா சத்து சித்தெனவும், ஈசன் சச்சிதானந்த மெனவுங் கூறில், சத்திரண்டுஞ் சித்திரண்மொகவாதல் முறை மையா? இவற்றின் இலக்கணத்தைச் சற்றும் அனுபவித்தறியா ரெனலை அவர்மொழிகாட்டிற்றெனச் சான்றோர்கூறுவர்—எ-று.

அனுபவ மின்மையை அவர்மொழி காட்டுங் குறி. (கௌ)

ஆன்மா சத்தெனி லீசசத் தெதற்கோ  
உணர்த்தற் கென்னி லங்ஙன மங்ஙன  
மேற்செலா தொழிதற் குறுதி யென்னை  
கூடா தென்னிற் பிறனு மொழிபவன்  
குதர்க்க மென்னி லவனு மறைவன்  
ஆதலி னன்றே பேசா திருத்தல்.

(இ-ள்.) ஆன்மா சத்தெனின் ஈசசத்து யாதுக்கோ? ஆன் மாவுக்கு உணர்த்தற் கெனின், அவ்வா ர்வாறு மேன்மேற் செல்லா தொழிதற் குறுதியாதுளது? சத்துக்குச் சத்தென வரம் பின்றிக் கூறுதல் கூடாதென்பையாயின், நீடி முதலில் சத்துக்கு

ச் சத்தெனக் கூறுதல் கூடாதென்பன் பிறனும். இது குதர்க்க மென்னில் அவனும் அங்ஙனங் கூறுவன். இங்ஙனம் வரம்பின்றிச் சேறலாற் பேசாதிருத்தல் மிகவு நன்று—எ-று.

அறிவுக் கறிவு செய்யுமெனின், அந்த அறிவுக் கந்த அறிவுக் கென வரம்பின்றிச்செல்லும்; செல்லின் அனவத்தா தோடந் தானே சம்பவிக்கும். இதைவிடப் பேசாதிருத்தல் நன்கு மதிப் பென்றாயிற்று. (கூக)

ஆன்ம சத்தி னகல மெட்டற்  
கறியா விடத்திவ் வாத மாகும்.

(இ-ள்.) ஆன்ம சத்தினெல்லையை எட்டியளத்தற்கு அறி யாவிடத்து இவ்வாத முண்டாகும்—எ-று.

ஆன்ம வெல்லை யறியாதார்க்கு இவ்வாதத்தால் என்பய நென்பது கருத்து. (க௦௦)

உபாதி யன்றே லான்மா வெனலெஃ  
தறிவெனி லகல நீள வெல்லை  
யுளதேற் பேரறி வுளதென் றேற்பம்.

(இ - ள்.) உபாதி ரகிதமாயின் ஆன்மா வென்பது யாது? அறிவெனில், அதற் ககல நீள வெல்லையாது? உண்டாயி னாதற் கப்பால் எல்லையுளதாகும்; உண்டாயிற் பேரறிவுளதென் றேற் பம்—எ-று.

தன் னெல்லையை யெட்ட அறியார் அயலைப்பேசின் என் பயன்? (க௦௧)

அனுபவ மின்றிச் சொல்லா லென்பயன்  
அவல டுன்றித் துய்த்த லிலையே.

(இ-ள்.) அனுபவமில்லாமற் சொல்லுஞ் சொல்லால் யாது பயனெய்தும்? அவலமே யன்றிப் பயனாகத் துய்த்தல் யாதுளது? இல்லையே—எ-று.

சித்தே சத்தென் றறியிற் சத்தே சித்தென் றறிதற்குத் தடையென்னை? இம்முறை தெரியிற் பேரறிவு சிற்றறிவெனப் பேசித்து வழக்கிவிதற்கு ஏதென்னை? இங்ஙனம் வழக்கிவிதெல்லாங் கல்வி வலியா லன்றி அனுபவ வலியால் கிஞ்சித்து மன்று. பிறர் வியக்க வன்றித் தனக்கோர் பயனுமின்று. (க 0 உ)

தன்னையெட் டறியார் பரமெட் டறியார்

சச்சிதா னந்தம் பரமெனி லாங்கே

அறிந்தத னைத்தளிக் காட்டல் வேண்டும்

இன்றேற் றனதனு பவமா கும்மே.

(இ-ள்.) தன்னளவை யெட்ட வலியும் வகையு மில்லார் எங்ஙனம் பரத்தினளவை எட்டவறிவார்? அனுபவிபோற் சச்சிதா னந்தமே பரமெனில் அங்கே அங்ஙனமாக அறிந்த தன்னை யகற்றி வேறாக விருக்கக் காட்டவேண்டும். அங்ஙனங் காட்ட வலியின்றேற் சச்சிதானந்தமாக விளங்கல் ஆத்ம சொரூபமாகும்; அன்னிய மன்று—எ-று.

தற்பிரகிபலனஞ் செகமென் றறியார் சிவத்தை எங்ஙன மறிவார்? இவரை ஞானியெனல் பேடிசைய வீரனென்றூற் போலும்! இவரை யேற்பா ரிவரினும் விவேகியர்! (க 0 க)

எவ்வெவ் வனுபவ மெவ்வகைத் தாயினுஞ்

சத்தே சித்தாய்ச் சித்தே சத்தாய்

நிற்பது காண்பா ரவர்ஞா னியீரே.

(இ-ள்.) சுவானுபவம் எவ்வெவ்வகைத்தாயினுஞ் சத்தே சித்தாகவும், சித்தே சத்தாகவும் நிற்கு நிலையைக் காண்போரே ஞானிய ரெனப்பவொர்—எ-று.

இங்ஙனங் காண வகையறியார் போலிஞானியர். (க0ச)

சிதம்பர மென்னிற் சத்தே சித்தாம்  
அன்றெனி லம்பர மென்ப தென்னை  
சித்தே சத்தா மன்றெனிற் பிறவிண்  
குழுவ தாகு மென்மனார் புலவர்.

(இ - ள்.) சிதம்பரமெனக் கூறுங்கால் சத்தே சித்தாகும்; ஆகாதெனில், சமஸ்தமுஞ் சிதாகாசமென்று கூறுவானேன்? சித்தே சத்தாகும்; ஆகாதெனின் ஏனைய விண்குழாங்களி லொன்றும் என் றறிஞர் கூறுவர்—எ-று.

இதற்குதாரணம் தத்தமிற் காண்க. சிதம்பரமல்லாச் சக மாதி மூன்றும் உணர்த்தத்தக்க வலிபுளோர் சோதனைமுகத்தால் எங்கணு இல்லையென்ப. (க0டு)

சிதம்பர மொன்றே பலவென லெல்லாம்  
ஆடு தழையினை மேய்வ தொக்கும்  
அன்றேற் றன்னைக் கண்டவ ரல்லர்  
எத்திறத் தானு மென்மனார் புலவர்.

(இ - ள்.) சிதம்பரமென்ப தொன்றே; பலவெனக் கூறுவ தெல்லாம் ஆடு தழை மேய்வதொக்கும். அவ்வுவமை யேற்றற் பால தன்றெனில், எவ்விதத்தானுந் தன்னைத்தான் கண்டவரல்ல ரெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

எனவே, சிதம்பரப் போலியைச் சிதம்பரமென்ப ரென்ற யிற்று. ஆகவே, பொருளைப்பொருளாகக் கொண்டிலு ரென்பது

பெற்றும். இது சத்தே சித்து, சித்தே சத்தெனற்குச் சற்றும் பொருந்தாது. ஒன்றெனல் பொருந்தும். (க 0 சு)

சத்தெனல் வியாபகஞ் சித்தெனல் விளக்கம்.

(இ-ள்.) சத்தெனப்படுவது வியாபகம், சித்தெனப்படுவது விளக்கம்—எ-று.

எனவே, வியாபக விளக்கமே சத்துசித்தெனப்பட்டதென்க.

வியாபக வடுக்குக ளனேக மிதுவோ

வியாப்பிய மென்னற் குடன்படா தெவர்க்கும்.

(இ-ள்.) வியாபக மென்னு மடுக்குக ளெண்ணிறந்தனவாய் நிற்கும். இந்த வியாபகமோ எத்திறத்தினராலும் வியாப்பிய மெனற்குச் சற்று முடன்படா தியையும்—எ-று.

அர்த்தவாதத்தர லன்றிச் சொல் வாதத்தால் வரையறைப் படாதென்ப தருத்தாபத்தி. அவ்வடுக்குகள் சோதனையில் விளங்கும். (க 0 அ)

விளக்க வடுக்குக ளனேக மிதுவோ

உபாதி ரகித குறிகடந் ததுவே.

(இ-ள்.) சடமாயுஞ் சித்தாயும் விளங்கும் விளக்க வடுக்குக ளெண்ணுட் புகுவனவன்று; ஆய் னிவ்விளக்கமோ உபாதி ரகித மாயுங் குறிகட் கடங்காததாயும் என்று மெங்கணும் ஒருதகைத் தாயும் விளங்கும் விளக்கமே—எ-று.

தக்க குருவின்றி இது காண தென்க.

(க 0 சு)

இங்ஙன மாய வியாபக மன்றி

விளக்கமில் விளக்க மன்றி வியாபக

மில்லை யதனாற் சத்தே சித்து  
சித்தே சத்தெனப் பட்ட தென்ப.

(இ-ள்.) இங்ஙனங் கூறிவந்த நிலையினதாகிய வியாபகத்தை யன்றி விளக்கமும்; இவ்விளக்கத்தை யன்றி வியாபகமும் எங் கணுமில்லை; அதனாற் சத்தே சித்தெனவும், சித்தே சத்தெனவுங் கூறப்பட்டதெனச் சத்துக்கள் சொல்லுவார்கள்—எ-று.

இந்நிலை விட்டவிடத்து வறியசொல்லாய் முடியும்; முடிய வே வேதாந்தம் பயனிலதாகக் காணும்; காணவே முனம்போல் அவல மதங்களிற் சென்று கெடுவர். (கக 0)

இந்நிலை யதனை யறிவென லன்றி  
வேறு நிலையென லன்றென மொழிப.

(இ-ள்.) இங்ஙனமாய் நிலையை யறிவென்பதேயன்றி இத ற்கு மாறாய் நிலைகளைக் கூறுதல் அறிவாகா தென்று சத்துக்கள் சொல்லுவர்—எ-று.

இந்நிலை யறிவின் நிசவடிவெனக் காண்க. (கக ௧)

இங்ஙனம் விளங்கி லறிவ தாகும்  
அன்றே லின்ப மயல தாகும்.

(இ-ள்.) இங்ஙனம் ஏகமாகவிளங்கினால் அறிவெனப்படுவ தாம். விளங்காதாயின் அறிவெனல் வறிய சொல்லாய் முடியும். முடியின் முன்போற் பிரியமும் அன்னியமாகும்—எ-று.

வியாபகவிளக்க தரிசனமும் ஏகமாக விளங்கலுமில்லாவிட த். தறிவெனச் சொல்லாதொழிகவென்பது கருத்து. இங்ஙனங் கூறித் திரிவோர் உணர்வு வளர்ப்பவ ரன்று, உடல்வளர்ப்போ ரெனக் கூறவும் வேண்டுமோ? (கக ௨)



இங்ஙன மாய நிலையைக் காண  
விரைகுலோ ரறிவ தாகுவ ரின்ப  
மயல தாகார் சத்தியஞ் சத்தியம்.

(இ-ள்.) இவ்வாறாய நிலையைத் தரிசிக்கத் துரிதப்படுவோ  
ரே அறிவு வடிவமாவார்; சுகமுந்தானாகுவர். இது சத்தியஞ் சத்தி  
யம்! முன்போற் பிரியமயலாகார்—எ-று.

பிரியம் அயல் ஆவதினா லன்றோ பிறவிமாறமை? (கக௩)

வியாபக விளக்க மாகிற் சுகமே  
யறிவ தாகு மறிவே சுகமாம்  
அன்று தானெனல் காணப் படுமே.

(இ-ள்.) வியாபக விளக்கமாகவிளங்கில் சுகவடிவமாம். அச்  
சுகமே அறிவாகவும் அவ்வறிவே ஆனந்தமாகவு நிலையுறும். அங்  
ஙனம் நிலையுறின், அன்றுதான் தானென்னும் நிலை உள்ளவாறு  
காணப்படும்—எ-று.

அன்றேற் சொல்லாய் முடியும். (கக௪)

சித்திலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் - ௧௩௪.

ஐந்தாவது  
ஆனந்தவிலக்கணம்.

கட்பட மெய்யெனக் காண்ட லென்ன  
வனைத்தையுங் காண்ட லகறல் மயக்கறல்.

(இ-ள்.) தோற்றமாகிய கட்படங்களை மெய்யெனக் காணு  
மாறுபோன்று, உருவம் அருவம் ரூபா ரூபமாகத் தோற்றுவ  
அனைத்தையும் மெய்யெனக் காண்டவினின்று நீங்கல் பிராந்தி  
நீக்கமாம்—எ-று.

இது மருணீக்க மாதலின், இரூணீக்கம் வேறு கூறுவதற்கு  
இடமின்றென்க. (ககடு)

(அதுவே) சத்தெனத் தஞ்சுசித் தாக விளங்கலின்  
மாசறு காட்சி யெனல்வே றிலையே.

(இ-ள்.) அந்தப்பிராந்தி நீக்கமே சுயம்பிரகாசமாக விளங்க  
லின் சத்தெனற்பாலதாம். இதனினும் மாசறு காட்சி வேறுள  
தாகக் காட்சியாதி யளவைகளா லுணர்ந்திலும்; ஆதலின் வேறி  
ல்லை—எ-று.

எனவே, மாசறுகாட்சியே சுகநிலையெனப்பெற்றும். வேற  
ன்றென்க. (ககசு)

அறியாமை தன்னை யறிவெனக் கோடற்  
கியையா விடத்த திச்சுக மெனலே.

(இ-ள்.) அறியாமையை யறிவெனக்கோடற் கியையாமை  
யே இச்சுகமெனக் ஓகாள்ளப்படுவதாம்—எ-று.

அறியாமையை அறிவெனக் காணாமையே சத்தாதலின்  
அதுவே ஆனந்தமெனப் பெற்றதென்க. (கக௭)  
அல்லதைத் தானென லறியாமை யாகும்.

(இ-ள்.) தானல்லாததைத் தானெனக்கோடல் அறியாமை  
யெனப்படுவதாம்—எ-று.

அறியாமையின் நிலை யினையதென்பது. (கக௮)  
சுகம தென்ன லறிவ தாகல்  
அல்ல பிறவய லாத லானே.

(இ-ள்.) சுகமெனப்படுதல் அறிவேவடிவாகி நின்றல்; மற்றச்  
சுகமெனப் படுவெனவெல்லாம் அறிவுக் கயல்வடிவா நின்றலின் சுக  
மல்ல, துக்கமே—எ-று.

துன்பம் இன்பம்போற் காண்டலின் அல்ல பிறவெனப்பட்  
டது. தானல்லதைத் தானாகக்கொள்ளுங்காறந் துன்பமேயன்றி  
இன்பமன்று. இன்பமெனின் தன்கோணல் அறியார்போலும்.()

அல்லதை யாமெனல் சிற்றறி விற்ப  
மல்லதை யன்றெனல் பேரறி விற்ப  
மகம்புற நாட்ட மன்றி யிவையு  
மறிவை யன்றி நாட்ட மிரண்டு  
மின்றா கலினுண் டெனல்கற் பிதமே  
யிதற்கு மாறா விசைத்தெ னுன்மா  
சச்சிதா னந்த மெனற்கிழுக் கெவனே.

(இ-ள்.) தானல்லாததைத் தானென்னல் சிற்றறிவெனவும்  
சிற்றிற்ப மெனவுங் கூறப்படும். தானல்லாததைத் தானன்

றென முழுதுங்களைந்து நிற்கையே பேரறிவெனவும் பேரின்ப மெனவுங் கூறப்படும். இங்ஙனமாய டகுப்புகள் அந்தர்முக நாட்டமும் பகிர்முக நாட்டமு மின்றேல் இன்றும்; இவ்விரு வகை நாட்டமு மறிவையன்றி யில்லை. இல்லை யாகலின் இதனைச் சற்றும் யோசியா துண்டெனக் கோடல் கற்பிதமென்றே யகற்றப்படும். இதற்கு மாறாக வாதித் தென்பயன்? பயனின் றாகலின், ஆன்மா சச்சிதானந்த மென்பதற்குத் தடையென்னை? —எ-று.

எனவே, ஆன்மாவாகிய வறிவையன்றி யிருவகைநாட்டமும் இவ்விருவகை நாட்டமன்றி யிருவகையறிவும் இருவகை யின்பமும் எங்ஙனமுண்டாம்? இன்றாதலி னான்மா சச்சிதானந்தமெனப் பெற்றும். இதனை மறுத்தல் இவ்வரம்பு கடப்பதாகவேண்டும். தான் கடக்கினும் அதுகடவாதாதலிற் கோடல் தகுதி யென்க.()

தனைத்தா னறியார் கூற்ற மென்பயன்  
அறிவின்ப பேதமு மன்ன தாகும்.

(இ-ள்.) தன்னைத்தான் இனையதென்றிய வகையில்லார் கற்றுப் பேசும் பேச்சால் யாது பயனுண்டு? அவர் கூறும் அறிவு பேதமும் இன்பபேதமும் அத்தகையனவேயாம்—எ-று.

அவர் சித்தாந்தம் குருடர் யானைகண்டு வாதிக்கும் சித்தாந்தம்போல்வது. (கஉக)

அறிவைய லாகி லனைத்து முரணும்  
அன்றேற் கேட்ப தெவனோ வினையே.

(இ-ள்.) அறிவன்னியமாக நிற்கிற் சமஸ்தமும் அங்ஙனமாக வே மாறா நிற்கும்; அங்ஙன மாகாது தானே தானாக நிற்கிவ்

அனைத்தும் நிதானமா நிற்குமெனலைப்பற்றி யொருவரைக் கேட்பானேன்? வேண்டுவதின்மே—எ-று.

அறிவு நிதானம், உடல் கோணல். அறிவு கோணலாயின் அனைத்துங் கோணலென்றும். அறிவு சோபாதிமன்று, நிருபாதிமாதலின் நிதானமென்றும். நிதானமெனல், அகண்டபரிபூரண சொப்பிரகாசமெனலை. (கஉஉ)

நிதானமே யின்பமன்றேற் பிறிதெனல்  
என்னுயர் வாயினு மிலேசம தாகும்.

(இ-ள்.) நிதானமாவது இன்னநிலையதென்றும்; அங்ஙனமாவதே சுகமெனற்பாலது. அங்ஙனமாகாவிடில் பிறிதெனல்மெனற்பாலது. இஃதென்னுயர்வினதாயினும் நிதான சுகவிலேசமதா முடியும்—எ-று.

இங்கே இலேசமென்றது அஷ்டவிதானந்தத்தை, அவசரம்பற்றியாதலினென்க. (கஉ௩)

சிறிது பெரிதறி வெனலு மின்பமு  
மொன்றிலொன் றில்லை தானென லின்றே  
அவ்வறி வுன்ப மயலா காதே.

(இ-ள்.) சிற்றறிவு பேரறிவென்பதும், சிற்றின்பம் பேரின்பமென்பதும் ஒன்றிலொன்றில்லை; இவற்றைச் சாட்சியாக நின்றறியுந் தான் இல்லையோ? தானாகிற அறிவும் இன்பமும் அங்ஙனமாகா; அன்னியமாகாமையினால்—எ-று.

தானாவது அறிவானந்தமேனும் அவையன்று, மாறுவதாலென்க. இது குருமுகத்தாலன்றி விளங்காது! (கஉ௪)

தானெனல் சங்க மசங்க மன்று  
அசங்க மென்னல் சங்கம் பற்றி.

(இ-ள்.) தானென்பது சங்கமும் அசங்கமும் என்று; அசங்க மெனக்கூறுவது சங்கமெனலைப்பற்றி—எ-று.

தான் சங்கமானாலன்றோ அசங்கமாகலாம்? ஆனதுபோலவும் ஆகாததுபோலவும் அகன்றதுபோலவும் தோற்றுவதேயன்றி யுண்மை யன்று. இதனை இருவகைச் சமாதியா லன்றி அறியக் கூடாது. (கஉ௬)

இங்ஙன மாகத் தானெனல் தெளியி  
னிரதி சயானந் தமதெனல் காணும்  
அன்றேற் பிறவிது வெனினுமா கா தே.

(இ-ள்.) இவ்வாறு நன்கு விளங்கத் தானெனலைத் தெளியின் நிரதிசயானந்தமென்பது காணும். இங்ஙனந் தெளியாவிடத்து இயைந்த நிலைக்குத் தக்க பிறவின்பமாம். அதனை அறியாது இவ்வின்பந் தானெனக் கூறினும் எங்ஙனமாகும்? ஆகாது—எ-று.

ஒன்றையொன்றாகக்கோடல் மயக்கம். இதுவே பெரும்பான்மை. இவரைக் காண்டல் எவர்க்கு மெளிது, மற்றவர் அரிது. (கஉ௭)

விடய மான்மா வாகிலவ் விற்பமு  
மாகு மன்றே லாகா துயர்பர  
மாகிலவ் விற்பமு மாகு மன்றே  
லாகா தான்மா சுயசுகம் யாதா  
யமையு மெனலை யறையா தென்றோ  
அறிவான், தன்னைத் தானெனக் கண்டோன்

இவனே ஞாயஞ் சோதனை யிகலான்

இகந்தான் மகிமை யென்னுயர்ந் தென்பயன்.

(இ - ள்.) ஆன்மாவே விடயமாகில் அவ்விடயானந்தமே தானாகலாம். அயலாதலின் ஆன்மாவே விடயமாகாதெனின், தான் விடயானந்தமாகாது. ஆயின்ஆன்மாவே மேலாய பரவடிவ மென்னிலோ, அப்பரமானந்தமே தானாகலாம். அயலாததலின் ஆன்மாவே பரமாகுமா? ஆகாதென்னின், தான் பரமானந்தமாகாது. இவ்விருவித இன்பமும் ஆன்மாவுக்கு வேறாயின், சுயசுகந்தான் யாதாயமையும் என்பதைப்பற்றி ஒருவருங் கூறாதது என்னென்கொலோ யாமறிபோம்! சுயசுகந்தான் யாவனோ அவனே தன்னைத்தானெனக் கண்டோனான்; இவனே ஞாயஞ் சோதனை இகலாதோன்; இகந்தவன் மகிமையி லென்னுயர்ந்து மென்பயன்?—எ-று.

கீழ் - விடயம், மேல் - பரம். இவ்விருமயமாதல் ஆன்மாவாதலின் இவையன்று. அன்றாகவே, இருவகை இன்பமும் தானாகுமா? ஆகாதபோது தனக்குச் சுயசுகந்தான் யாதென விசாரம் மன்றோ? வந்தது எங்குங்காணோம்; காணாதபோது மகிமையால் என்னுயர்ந்தும் என்பயனென்றார். (கஉஎ)

ஆன்ம சுயசுக மென்ப ரயலை

ஆன்ம சுயநிலை யெங்ஙன மறிவர்

அறிந்தன மென்னி லிழுக்குறு மென்ப.

(இ-ள்.) எவ்வாறுயாந்த பிரமானந்தமாயினும் அயலென்றறியாது ஆன்மாவின் சுயசுகமென்பர். இவர்கள் எங்ஙனம் ஆன்

மாவின் சுயவடிவைக் காணவல்லார்? யாபநியவல்ல ரானோமெனின், அது முழுதும் உருவாய் முடியுமென்று அறிஞர் கூறுவர்  
எ - று.

அயலைச் சுயசுகமெனின் அன்னியோன்னியாபாவந்தானே யுறுதலின், இழுக்குறு மென்றார். (கஉஅ)

ஆன்மா போல்வ தனேக மாதலி  
னெங்ஙனந் துணிதல் சோதனை யன்றித்  
துணியி னநிர்த மாதி யெய்தும்,

(இ - ள்.) ஆன்மாபோல்வது அனேக மாதலிற் சோதனை முகத்தா லன்றி எங்ஙனம் இஃதுண்மை யெனத் துணிதல்? ஆயாது துணியின் அநிர்த சட துக்கமாக முடியும்—எ-று.

எனவே, தக்க சோதனையில்லாதவிடத்து எங்ஙனம் உண்மை விளங்கு மென்றாயிற்று. (கஉக)

என்று மகலா ஞெப்திப் பிரிய  
மல்லா வுயிர்பர மெங்கணு மில்லை  
கற்பித மதனா லுயிர்பர மன்று  
தெளியி னிவ்வண மான்ம சுபசுக  
மன்றே விளங்கு மறுதி யீதே.

(இ - ள்.) எப்போதும் அகலாது நின்றுள்ள ஞெப்திப் பிரியமல்லாத உயிரும் பரமும் எங்கு மில்லை. இவ்விருவருங் கற்பித வடிவ மாதலால் ஞெப்திப் பிரியமாகார். இவ்வாறு தெளியின் ஆத்மாவின் சுய சுகம் அக்கணமே விளங்கும். இதனினு முடிவின்று—எ-று.

அறுதி யீதெனவே ஏனையவை போலியென்றாயின.(கஉ௦)



சுழுத்தி போன்ற சுகநிலை யின்றேல்  
நனவில் சுழுத்தி நனவிற் சுழுத்தி  
யென்றிரு பாற்றா யியலு மென்ப.

(இ - ள்.) சுழுத்தி போன்ற சுகநிலை யில்லையெனின், நனவில்லாத சுழுத்தி, நனவிலெழுஞ் சுழுத்தி யென்று இருவகைப் பாகுபாடுடையதாய் நடக்குமென்று அறிஞர் சொல்லுவர்-எ-று.

சுழுத்தி அனேக பாகுபா டுடையவாயினும் அவற்றின் சுகமு மற்றே. இவை யனைத்துஞ் சுருக்கியே இருவகை யென்றும். (கநக)

(அவற்றுள்) நனவில் சுழுத்தி சுகமென எனவு  
நழுவிய சுழுத்தி சுகமென லாகும்.

(இ - ள்.) நனவில் சுழுத்தி சுகமென்பது நனவு நழுவிய சுழுத்தி சுகமெனப் படுவதாம்—எ-று.

நனவில் சுழுத்தி வினைத்தொடை. (கநஉ.)

அனுதின சுழுத்தி மூர்ச்சை மரணம்  
பலவகைப் பிரளயஞ் சர்வசங் கார  
மாதி யாகு நனவில் சுழுத்தி.

(இ - ள்.) நனவில் சுழுத்தி சுகமானது தினசுழுத்தி, மூர்ச்சை, மரணம், பலவேறு விகற்பமாயுள்ள பிளயம், சர்வ சங் கார முதலிய பேதங்களாம்—எ-று.

இவை யனைத்திலும் நனவில்லாததால் நனவில் சுழுத்தி யெனப்பட்டது. பல வேறு வகைப்பட்ட பிரளயம், தனித்தனி ஒவ்வோர் பூதத்தாலாயது. ஆதியென் றுமையான் யாதோர்

காரண மின்றித் திடீரென் றவாந்தரமாக எய்துப வெல்லாங்  
கொள்க. சர்வ சங்காரம் சூக்குமப் பிரளயம். எனவே, ஏனைய  
வை தூலப்பிரளய மென்றாயின, இவை யனைத்துஞ் சுகம்போற  
லிற் சுழுத்தி சுகமென்றும். இவை யகன்ற உயிர்களில்லை யாத  
லின் இச்சுகங் கூறவந்த தென்க. (கருரு)

நனவிற் சுழுத்தி யொன்றே யலபிற  
தோற்றினும் பூர்வ பக்க மெய்தும்.

(இ - ள்.) நனவிற் சுழுத்தி சுகமென்பது ஏகமே. ஏனைய  
யோ, நனவிற் சுழுத்திபோல் தோற்றினும் பூர்வபட்ச மெய்தற்  
பாலதின் ஆகா—எ-று.

சச்சிதானந்த விலக்கணத்திற்குச் சற்று முரணாதமைதலின்  
நனவிற் சுழுத்தி யொன்றே யென்றும். நனவினெழுஞ் சுழுத்தி  
யாதலின் லகரந் திரிந்தது. இது வேற்றுமைச்சந்தி. (கருசு)

வியாபக விளக்கஞ் சத்துசித் தென்றார்  
தாதான் மியஞ்சற் றிழுக்குற வயினே  
யந்தலை நனவிற் சுழுத்தி சுகமே.

(இ - ள்.) வியாபக விளக்கமே சத்து சித்தென முன்னர்க்  
கூறினும்; வியாபகமே விளக்கம், விளக்கமே வியாபகமென்று  
ஐக்கியஞ் சற்று முரணவிடத்து. ஆதலின் அத்தகையதாய் நலை  
யே நனவிற் சுழுத்தி சுகமாம், வேறன்று—எ-று.

ஏகார மெஞ்சி நின்றது. தாதான்மியம் ஐக்கியம். வேறு  
படிந் நனவிற் சுழுத்தி யெனல் போலியை. அத்துவிதானுபவி  
யன்றி ஏனையோர் கூறுஞ் சச்சிதானந்தம் முரணாதலின்,  
'இழுக்குறையின்' எனப்பட்டது. (கருரு)

கற்றுரைப் பதினு மனுபவ நன்று  
பாவா பாவ மின்மையானே.

(இ - ள்.) தனக்கயலாய நூல்கள் பலவாகக் கற்று நனவிற்பு  
சுழுத்தி யென்றுரைத்துத் திரிவதினுந் தானாகிற வேட்டைக்  
கண்டு அனுபவிக்கு மனுபவஞ் சாலவு நன்று; பாவாபாவங் கழ  
ன்ற தாதலின்—எ-று.

தன்னைத்தா னுள்ளவாறு காணுமளவும் பாவாபாவ வடுக்கு  
கள் அகலா வாதலின், பாவாபாவம் இன்மையானே யென்றார்.  
இவ்வடுக்குகளை ஆறாதாரங்களிலுங் காணலாம். இவற்றையே  
ஆறத்துவா மூர்த்திக ளென்பதென வறிக. (க ௩௬)

தற்பா வமதே யாறத் துவாவும்  
பண்ணிப் பண்ணிக் கலைத்த லெய்ப்பே  
சுகம தென்னல் தற்சுக மறியார்.

(இ-ள்.) தன்னைத்தான் அயலாகப் பாவித்துக் கொள்வதே  
ஆறத்துவா மூர்த்திகளுமாம். இவற்றாலாய பயனே தன்னையே  
கணேசராதியாகப் பண்ணிப் பண்ணித் கலைத்தலாகிய எய்ப்பு  
பே சுகமென்பது. இதனை மெய்யென் றேற்பார் தற்சுகமறியார்  
—எ - று.

இங்ஙனம் பாவித்து மெய்யாக மனத்தால் ஆறாதாரத்திலும்  
வந்திப்போன் கிரியாயோகி. பரிபூ ணமான சிவத்தை ஆறாதார  
மூர்த்திகளாக ஆங்காங்குப் பண்ணி யழித்து வருதல் மகா பாவ  
மென்போன் சிவயோகி. தன்னைத்தானே ஆறாதாரமாகவும்,  
மூர்த்திகளாகவும் ஆங்காங்குப்பண்ணிக் கலைத்தல் தனது கற்பித  
மென்போன் வேதாந்தி. இம்மூன்று நிலைகளுள் யாது உண்மை  
யெனத் தெளிவோர் இம்மூன்று நிலைகளையும் விதிப்படி செய்து

கழன்றோர்; ஏனையோர் கணிக்கத் தகுதிய ரல்லர்; ஆயினும் அந்தந்தப் பரிபாகத்திற்கு அந்தந்த நிலை யின்றியமையாதாதலின் வேண்டு மென்க. எனவே, தனது கற்பிதமெனக் காண்டலே நனவிற சுழுத்தி சுகமெனற் பாலதென்றாயிற்று. இதனினு மேலாய சுக மின்றென அனுபவத்தாற் காண்க. (க ௩௭)

தன்னை யன்றிச் சச்சிதா னந்தம்  
வேறெனக் காணல் விவர்த்தம தாகும்  
ஆங்காங்குக் காணுந் தனைவிட் டதனல்.

(இ-ள்.) விசாரிப்போன் தன்னை யன்றிச் சச்சிதானந்தம் வேறெனக் காண்டல் பயனற்றதாயமையும்; இதுவே இறுதி நிலையென ஆங்காங்குக் காணுந் தன்னைத்தான் விட்டு விட்டதனல்—எ-று.

சிவானுபவ நவநவ விநோதமனைத்துங் கண்டு வியந்து களிப்பது தானாதலின், தன்னை விசாரித்துத் தெளியாத விடத்து முடிவின்றிச் சேறலால் விவர்த்தம தாகு மென்றும். தானிலா னுபவ மின்றாதலால் முந்தித் தன்னைத்தான் விசாரித்துத் தெளியின் ஆங்கே முடிவு பெறுமென்பது கருத்து. (க ௩௮)

அறிவு தரிசன மானந்த மலபிற  
சொல்லா னினைவாற் பயனிலை யென்ப.

(இ-ள்.) எல்லா நூலு முடிவாகக் கூறுவது அறிவொன்றையேயேனும் அதனை யுள்ளவாறு தரிசிப்பதே ஆனந்தப்பேறு; எனைய தரிசனமனைத்தும் போலிப்பேறு. ஆதலின் அறிவெனச் சொல்லானும் நினைவானும் கோடலிற் சற்றும் பயனின்றெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

அறிவொன்றே யுண்மையென நிச்சயித்தல் பரோட்சம், நிச்சயித்த வண்ணந் தரிசித்தல் அபரோட்சம். அங்ஙனந் தரிசியாவளவுந் துக்க நிவித்தியுந் தடையற்ற ஆனந்தமும் எய்தற்பாலன வல்ல. ஆதலின் அபரோட்ச ஞானம் இன்றி யமையாதென்க. (கநக)

விளக்க மயலேல் வியாபகந் தனக்குப்  
பிரியமு மயலாம் விளக்க மதற்குச்  
சச்சிதா னந்த மெனற்கிழுக் குறுமே.

(இ-ள்.) அறிவாகிற வியாபகத்துக்குச் சிற்பிரகாசம் அன்னிய மெனின், அந்தச் சிற்பிரகாசத்திற்குச் சிதானந்தமும் அன்னியமாகும். இங்ஙனமாயின் சச்சிதானந்தம் ஏகமெனக் கோடற்கு முரணே பயனாயையும்—எ-று.

அனுபவநிலை பேதிக்கச் சொல்லால் ஏகமாக்கி வென்பயன்? எனவே, வியாபகத்தை யன்றி விளக்கமும், விளக்க மன்றி வியாபகமும் இல்லையென்ற அனுபவம் என்று வாய்க்கின்றதோ, அன்று எழும் ஆனந்தந்தான் தடையற்ற ஆனந்த மெனப்படும். பேதிக்கின் அநிர்த சட துக்கமாக முடியும். (கச௦)

வத்து நிண்ணய மிங்ஙன மறியா

ரெங்ஙனம் வழத்தற் கியையு மென்ப.

(இ - ள்.) வஸ்து நிர்ணயம் இங்ஙனமாவதென்று அறியார் வந்தித்தற் கஃதெங்ஙனம் இயையு மென்று அறிஞர் கூறுவர்—எ-று.

அங்ஙனம் வழத்தலாற் பயனின்றென்பது கருத்து. அநிர்த சட துக்க மாதற்பாலதைச் சச்சிதானந்தமென்று வழத்தலிற் பயன் அவலம், இதனை முத்தியென்பார் மதத்தர்; இவ்விலக்க

ணம் பொருந்தாததற்குப் பொருத்தின் எங்ஙன மியையும்? அவர் குறி நினவின் குறியன்றி வஸ்துவின் குறியன்று; தன் குறியாத திடு லென்க. (கசக)

தனைத்தான் தெளியிற் றனக்கய லின்றெனச்  
சச்சிதா னந்தத் தொருமை காணும்  
அன்றே லெதிர தாக வமையும்.

(இ-ள்.) தனக் கன்னியமின்றென ஐயந்திரிபறத் தன்னை த்தான் தெளியின், சச்சிதானந்தத் தொருமை அக்கணமே பழு தின்றி விளங்கும். தெளியா விடத்துச் சச்சிதானந்தத்திற்கு மாற வமையும்—எ-று.

தெளிதலாவது, ஆன்மாவாகிய தான் அறிவன்றி வேறன்று. அவ்வறிவு எவ்வெவ் வவஸ்தாமய மாயினும் தான் அங்ஙனமாகா மலும், அவை மாறினும் தான் மாறாமலும் அவ்வவ்விதையத்தைத் தான் இருந்தவண்ண மிருந்து சாட்சியாய் அறிதலானும், தனது சுய வடிவம் வெளியா யொளியாய் வெறுந்தெரிவே மயமா யிரு ப்பதினாலும், தான் இங்ஙன மிருப்பதை அறியவேண்டின் நன வில் தத்துவங்களை யொடுக்க விசுவ விலக்கணமும், கனவில் விசுவத்தோ டியல்பாகவே தைசத விலக்கணமும், சுழுத்தியில் பிராஞ்ஞ விலக்கணமுந் தோன்று மாதலினனும் தான் பகிர் முகப் பார்வையை யொழிக்க, தானே இவ்விலக்கணமாக விரு ப்பதை அறியலாம்; இஃதன்றியும், தானே யது வதுவாக ப் பிரதிபலித்தலும், திரிபுடியாதலும், இவற்றை அயலாகக் காண்டலும், இச்சா ஞானக்கிரியை புரிதலும், இது காரணமாக வரும் இன்பத் துன்பங்களை விருப்பு வெறுப்போ டனுபவித்த லும், இவையனைத்துந் தனது மறதியா லாயதென்று அறியா

திருத்தலும், அறிந்து விலகலும், தனது பி\_விர்த்தி நிவிர்த்தி யென வுணர்க. தான் ஆனந்த உடிவெனத் தெளிதல் அரிதென்பதாயிற்று. (கசஉ)

சத்தே சித்துஞ் சித்தே சத்து  
மாகு மவசர மறிவென லதுவே  
சுகமென லிதுவே யறிவென லாகு  
மாகாக் கடைமுர னாகு மென்ப.

(இ - ள்.) சத்தே சித்தாகவும், சித்தே சத்தாகவு மயிக்கிய மாகு மவசரம் யாதோ அஃதறிவெனப் படுவதாம்; அந்நிலையதாகிய அறிவே சுகமெனப்படுவது; இந்தச் சுகமே அறிவெனப்படுவதாம். இங்ஙன மெல்லாம் ஆகாவிடத்துச் சத்து அசத்தாகவும், சித்து சடமாகவும், சுகம்போலியாகவு மமையுமெனச் சத்துக்கள் கூறுவர்—ஏ-று.

எனவே, இவ்வா ராகாவிடத்து முன்போலத் துன்ப மின்ப மாகக் காணும். (கச௩)

அறிவே சுகமயல் போலி சுகமே  
யறிவயல் போலி திறந்தெரிந் துண்மை  
யாது நித்திய மதனியல் புரைத்தும்.

(இ - ள்.) அறிவு வடிவாக விளங்கவே சுகமெனப்படுவது. இதற் கயலாக விளங்கல் போலிச்சுகமாம். கற்பித ரகிதசுகமே யுண்மை யறிவாம். இதற்கயலாக நிற்குமறிவு போலியறிவாம். இந்நிலை பாகுபாடனைத்துந் தெரியுமாறு தெரிந்து நிசவடிவாதல் நித்தியமென்னும் இலக்கணமாம். இனி இதனது நிலையைக் கூறுதும்—ஏ-று.

ஞெப்தியே பிரியம், பிரியமே ஞெப்தியாய நிலை யாதோ அதுவே நித்தியமெனப்படுவதன்றி வேறன்று. இங்ஙனமாகா நிலையது நித்தியம்போற் காணினும் நித்தியமென்ன வேண்டுமோ? அறிவானந்தமே நித்திய மென்றாயிற்று. (கசச)

அறிவைச் சுகிக்கி லதுவே நித்தியம்  
பிறமா றுவதா லநித்திய மென்ப.

(இ - ள்.) அறிவைத் தரிசித் ததனைச் சுகிக்கிறதே சுகமாதலா லதுவே நித்திய மெனப்படும். பிறவற்றைக் கண்டு சுகிப்பதெல்லா முன்னர்ப் பிரியமா நின்று பின்னர் அப்பிரியமாக மாறுவதால் அநித்தியமெனற்கே இயையுமெனச் சான்றோர் கூறுவர்—எ - று.

எனவே, அறிவாகத் திரிபதார்த்தமுஞ் சோதனைக்கியைதலினறிவினது பி : திபலனமே யன்றி யதார்த்தமன்று. உயிரென லறிவு. அஃதுருவன்றி, அருவாகிப சிதாகாயம், சத்தியம். ஆதலின் அறிவே நித்தியம், ஏனைய வநித்தியமென்றாயிற்று. சகலம் - அறிவு, ஆனந்தம் - கேவலம், சகலம் - சங்கற்பம், கேவலம் - மூடமாயின் பந்தம்; அது முத்தி. தானறிவானந்த மாதலே நித்தியமெனற்பாலது; ஏனையவன்றென்க. (கசடு)

சத்துசித் தின்ப மொத்த வறிவே  
நித்திய மெனலா லதனியல் புரைத்தும்.

(இ - ள்.) சத்தும் சித்தும் இன்பமுஞ் சற்றும் பேதியா கியைந்தது யாதோ அஃதறிவெனப்படும். அந்நிலையதாய வறிவே நித்தியமெனற் கியைவதால், அந்த நித்தியவிலக்கணத்தி னிலையை இனி விளங்கக்கூறுதும்—எ - று.



எனவே, சத்துசித்தின்பமாறா தற்பால தறியாமை யென்றாயிற்று. ஆகவே, அவ்வறியாமை வடிவமாகச் சோதனையில் முடிவது சகலீவ பரமெனப்பெற்றும். பெறவே, இவை யறித்தியமெனவும், அறிவு நித்தியமெனவுந் தாமே யமையக் கண்டாம். தர்க்க முதலியவற்றா லெங்ஙன மறுக்கினும் உண்மையுண்மையாகவே முடியும். உண்மை-அறிவு. (கசசு)

ஆனந்த விலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் - கசசு.

ஆறவது

நித்தியவிலக்கணம்.

நித்தியம் போலக் காண்ட லனைத்துஞ் சத்தெனற் கியையின் மறுக்கற் பாற்றே அன்றே லெதிர தாகு மென்ப.

(இ - ள்.) நித்தியம்போலக் காணப்பட்ட சகமாதியனைத்தும், சோதனையிற் சத்தெனற் கியையின் போல வென்பது மறுக்கற்பாலதாகும். சத்தெனற் கியையாதாயின், அநித்தியமெனற்கே யியைதற்பாலதாம் என்றறிஞர் கூறுவர்—எறு.

போலிச் சத்தாகா நிலைய தறிவாதலின் அதனையே நித்தியமென்றும். (கசஎ)

வியாபக விளக்க மல்லா வறிவிலை யறிவலா தெங்கு நானென வில்லை

நானென லன்றித் திணைபா விடமிலை  
கால வெல்லை கடத்தலி னித்தியம்.

(இ-ள்.) அருவமாதலின் வியாபக விளக்கமாக நிகழாச வறிவென்பதே யில்லை. அவ்வறிவல்லாத நானென்ப தெவ் விடத்தினுமில்லை. அந்த நானென்பதை யன்றித் திணைபாவிட மெனல் சற்றுமில்லை. இல்லையாகவே, நானெனல் காலங்கடந்த தாகும். கடத்தலின் நித்தியமெனற் குரியதாகும்—எ-று.

எப்பிறவியு நானெனலன்றி யின்றேனு மாறுந்தகையதாத லின் நான் என்பதாகா. ஆவதுபோற் காண்டல் உற்றுணரா மையாவென்க. நானென லறிவு, அஃதருவம். அருவமாகிய தான் தன்னை யருவமாகக் காணத் திரிபுடியாத் தோன்றும்; தோற்றவே, காம வெகுளிமயக்க மேலிடும்; மேலிடவே, தனது எதார்த்த வடிவ மெங்ஙனந் தனக்குக் காணும். காணாததால் தானென லின்றே உண்மையி னித்தியமென்றும். உருவ மாதல் - பிரதிபலித்தல். (கச௮)

உபாதி நோக்காற் பலவா நானெனல்  
அறிவு நாட்டத் தன்றா விளங்கல்  
பார்வை பேத நானென லன்றே  
நித்திய மென்னற் கியையா தென்னை.

(இ-ள்.) நானென்பது தன்னைத்தான் உபாதிகாரணமாக \* நாடு நாட்டத்தாற்றான் பலவாகவும், தற்றெரிசனங் காரணமாக அறிவை நாடு நாட்டத்தாற்றான் ஏகமாகவும் விளங்கல் பார்வை பேதமே யன்றி நானெனல் மேற்றன்று. ஆதலின் நானென் பது நித்தியமெனற் சூடன்படாத தென்னை—எ-று.

பலவானுலன்றே ஒன்றாகலாம். ஆதலிற் நானென்பது பலவுமன்று ஒன்றுமன்று. இங்ஙனங் காண்டல் பார்வை பேதமன்றி வஸ்துபேதமன்று. பகிர்முகநாட்டம் - பிறவிக்கிடம், அந்தர்முகநாட்டம் - துக்க நிவிர்த்திக்கிடம். பழுதையைப் பாம்பென்ற விடத்தும், அன்றென்ற விடத்தும் அது அங்ஙனமானது மில்லை, அழிந்ததுமில்லை. ஆனதாகவும், அழிந்ததாகவுந் தோற்றுவது தோற்றமே யன்றி யதார்த்தமன்று. பழுதை யிருந்த படியே யிருக்கின்றது. அதுபோல் அறிவுமெனவுணர்க. இந்நிலை யனைத்தும் அனுபவத்தாலன்றிப் படித்து வருவதன்று. ( )

பூர்வ பக்க மாகாச் சத்தே

நித்திய மென்னற் கிகலா தென்ப.

(இ-ள்.) பூர்வபக்க மாக்கற்குச் சற்று முடன்படாத சத்தேதோ அதுவே நித்தியமெனற்கு முரணதென்று அறிஞர் கூறுவர்—எ-று.

எனவே போலிச்சத்து நித்தியமெனற் குடன்படாதென்பதாயிற்று. ஆக்கினென்று முரணம். (கரு0)

நித்திய மென்ன றனக்கய லதனைத்  
தனைத்தா னறியா மடமை காட்டும்.

(இ-ள்.) தனக்கு அன்னியமாயதை நித்தியமென நிலையுறுத்தல், தனைத் தானறியாத மடமையைக் காட்டிவிடும்—எ-று.

தனைத்தான் அறிந்தவர்போல் நித்தியஞ் சாதிக்கு மடமை அவர்புரளியைக் காட்டிவிடுமென்பது கருத்து. புரளி - தெரிந்தவர்போ லவிநயித்துப் பேசிக்காட்டல். (கருக)

சிற்சோதி மயமே நித்திய நுண்மையி  
 னுண்மை சிதம்பர மாத னித்தியஞ்  
 சத்தெனற் கியைவ ததுவே நித்தியம்  
 ஆனி விர்த்தியே லாமை நித்தியம்  
 கற்பனை யேலாச் சுயம்பே நித்தியம்  
 என்று மொருபடித் திலக னித்தியம்  
 தானய லற்ற ததுவே நித்தியம்  
 ஆகி யந்த மற்றது நித்தியம்  
 சுத்த மசுத்த மிறந்தது நித்தியம்  
 திணைபா லிடம திலாமை நித்தியம்  
 வாரமில் கால மதுவே நித்தியம்  
 நினைப்பு மறப்பற் றிலக னித்தியம்  
 இவையெலா நித்திய மேற்றற் கியைந்த  
 குறியெனக் காட்டக் கூறிய தென்ப.

(இ - ள்.) சிற்சோதி மயமாவதே நித்தியம், அதி சூக்கும  
 துட்பத்தினு துட்பமான சிதம்பரமாவதே நித்தியம், அவிரோத  
 மாகச் சத்தெனற் கியைவதே நித்தியம், ஆனிவிர்த்திகட் குடன்  
 படாததே நித்தியம், கற்பனையை யேற்காததே நித்தியம், எஞ்  
 ஞான்று மொருபடித்தாய் விளங்கவே நித்தியம், தனக்கண்ணிச  
 முண்டெனலிறந்ததே நித்தியம், ஆகிமத்தியாந்த ரகிதமானதே  
 நித்தியம், சுத்தாசுத்தமி றந்ததே நித்தியம், திணைபாலிடமற்றதே  
 நித்தியம், ஞாயிறு முதலிய ஏழு வாரமு மற்றகாலமே நித்தியம்.  
 சகல கேவல நினைப்புமறப் பற்றிலகவே நித்தியம். இங்ஙனமாக  
 க்கூறிய வனைத்தும் நித்தியமென்பதை யேற்றற்கியைந்த குறி  
 யாமெனக் காட்டக் கூறியதெனச் சான்றோர் கூறுவர்—எறு.

இந்நிலைகளெல்லா நித்திய மெனற்பாலவென்பது கருத்து. தனித்தனி கூறுதல் விளங்கவேண்டி யாதலால் ஒன்றே நித்திய மெனக்கொள்க. இஃதறியாது பலவென்பார் அர்த்தவாதிய ரன்று. (கருஉ)

மறதி மயமே சகமாதி மூன்று  
மென்றுண ராத மறதி யடுக்கை  
யளக்க வறியார் கூறு நித்தியம்  
பூர்வ பக்க மாதற் கிழுக்கென்.

(இ-ள்.) மறதிமயமே சகமாதி மூன்றுமென்றுணர் வகையறியாத மறதி காரணமாகவரு மறதியடுக்குகளை யளக்கத்தெரியாத சகல கலைவல்லோரும் தெளிந்ததுபோற் கூறு நித்தியவிலக்கணம் எங்ஙனமேனும் பூர்வபட்சமாகு மென்பதற்குத் தடையென்னை—எ-று.

போலியை நித்தியமென்பா ராதலின், “பூர்வபக்கமாதற் கிழுக்கென்” என்றார். தானினைய நெனக்காணு மறதிதவிராத தால் தானறிந்த தனைத்து மறதிகடந்தவன்றாதலின், மறதியடுக்கு எனப்பட்டது. இது தற்சோதனையில் தெரியும். சகமாதி மூன்றனுள் ஒவ்வொன்றிற்குஞ் சயம் பிஃதெனக்காண மறதியொழியும்; ஒழியவே, இம்மூன்றுங்கற்பிதமெனப்பட்டுச் சொப்பனம்போ லொழியும். சகங் காரணமாக வருஞ் சங்கற்பங்களும், இதுபோல ஏனைய விரண்டு காரணமாகவருஞ் சங்கற்பங்கள மறதியை யன்றி யில்லை; இத்தனையு மறதியடுக்குக ளாதலால் அளவுக்கடங்கா வென்பது. (கருகூ)

தன்னிலை மறவா நீனைவே நீனைவு  
பிறவல மறதி வயத்த தாதலின்  
சோதனை முகத்தாற் றெரியு மென்ப.

(இ-ள்.) தன்னை யுள்ளவாறு கண்டுள்ள நிலையை மறவா நினைவே நினைவெனப்படும். ஏனைய நினைவனைத்தும் மறதியின் வயத்ததாதலி னினைவாகா. இவையாவுஞ் சோதனை செய்யுங் கால் விளங்கும்—எனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

ஆதலினை நிலைகண்ட நினைவும் நினைவன்று. தன்னிலை கண்ட நினைவே நினைவெனப்படும். எனவே மறதி மூலமும் நினைவு மூலமு மறியார் நிச்சயித்த நித்தியம் பூர்வபட்சமாதற் கிடம்பெறுமெனத் தெரிவிக்க விங்ஙனங்கூறியதென்க. (கருச)

அல்லதை யொரீஇச் சத்தைக் காணில்

ஆங்கே நித்தியஞ் சுயம்ப தாகும்

அன்றே லெதிர தாக முரணும்.

(இ-ள்.) சத்தல்லாததை யெல்லாம் விசாரத்தினு லல்ல வல்ல வென்று களைந்து சத்தாவதைக் காணின், அக்கணமே நித்தியமென்பது சுயம்பாக விளங்கும். அங்ஙனங் காணாவிடின் மாறாக விரோதிக்கும்—எ-று.

சொல்லாலும் நினைவாலுமாயாது சத்தெனக்கோடல்கூடா தெனவே நித்தியமெனக்கோடலுங் கூடாதென்பதாயிற்று. மத த்தர்களுக்கு அந்தர்முகநாட்டமே யில்லை, உண்டேல் தனக் கய லுண்டென்பானேன். அந்நாட்டந் தம் பால் சேறற்கு வலி யிழந் தன ரென்பதுதானே காட்டுகின்றது. காட்டுவதால் அவர்கள் கூறு நித்தியம் நித்தியமெனற்பாலதன்று; பலவிதத்தாலு முர ணுதலின். (கருரு)

அறிவின் வினோதங் காணிற் சத்தென

லெட்டுவ திதங்ஙன நித்திய மற்றே.

(இ - ள்.) சிதாகாயத்திற் காணும் வினோதம் எண்ணிலவாம். இதனையே நவநவமாகக் காணில் சத்தென்னு மிலக்கணமூள்ள்வாறு எட்டுவ தெங்ஙனங்கூடும், கூடாததா னித்தியமும் மங்ஙனமாகவே முடியும்—எ-று.

நித்தியமும் என்னுமும்மை தொக்குநின்றது. அறிவின் வினோதங்களை வாசிட்டத்தில் லீலை கதை, காதி கதை முதலியவற்றிற் காண்க. வினோதவசத்தாகில் அறிவினிலை யெட்டுவ தரிதாதலின் அதனை விட்டு அறிவு நாட்டத் தசையாது நிற்கின் சத்து விகற்ப மின்றி விளங்கும். விளங்கவே நித்தியமும் அங்ஙனே விளங்கும். இம்முறை தவறில் எதிரதாகக் காணும். ( )

போலிக் கியையா நித்திய விலக்கணஞ்  
சத்தாதி மூன்றும் முரணு விடத்தது  
முரணிற் போலி யாகு மென்ப.

(இ - ள்.) நித்தியம்போலக் காணும் போலி நித்தியமாதற் குடன்படாத எதார்த்த நித்திய விலக்கணம் யாதோ அது சத்து, சித்து, ஆனந்த விலக்கண மூன்றும் பேதியா நிலையது. வெவ்வேறாகப் பேதிக்கின் போலி நித்தியமாமெனச் சான்றோர் கூறுவர்—எ-று.

நித்தியம்போலக் காண்டலின் நான்கபாவத்தையும், போலி நித்தியமென்றும். தற்சோதனை முத்தாலல்லாத சோதனை நித்திய மத்துவிதிகளல்லாதார்க் குடன்பாடு. எனவே அறிவு பேதமகன்ற நிலையதே நித்திய விலக்கண மென்றாயிற்று. என்று மொருதகையதாதல் நித்தியமெனப்படுமென்க. இதனை ஆயலிடத்துக் காண்பான் போலிஞானி, தன்னிடத்திற் காண்பான் பரமஞானி. இங்கே தானென்றது உபாதிசகிதீத்தை யன்று; உபாதி

ரகிதத்தை. சகிதம்-சீவன், ரகிதம்-ஆன்மா. என்று மொருதகைய தாம் வஸ்துவிற்கு அறிவெனும் அவசரம்பற்றி யிவ்விரு பெயருங் காரணக் குறியாக வந்தவென்க. இதனை யறியாதா ரறிவுக் கறிவென் றுரைத்து அனவத்தையில் நிற்பர். (கரு௭)

அறிவன்றிக் காணு ரறியாமை தன்னை  
நித்தியங் கண்டார் பிறவெனல் கௌணம்.

(இ-ள்.) அறிவைத்தவிர அறியாமை வேறுளதாக அறியாதாரே நித்திய விலக்கணந் திரிபறக் கண்டோர். இங்ஙனமன்றி அறிவுக் கறியாமை வேறெனச் சாதித்தல் கௌணமாகும்—  
எ - று.

இது கௌணமாகவே இது காரணமாகச் சாதிக்கும் நித்தியமும் கௌணமா மெனப்பெற்றும். கௌணம் - முக்கியமல்லாதது. வேறெனல் - சீவனறியாமையெனவும், பரமறிவெனவுங் கோடல். இங்ஙனங் கூறுதல் உபா திரகித சாட்டத்தன்மெனக் குறிக்கின்றது. சகிதத்தை ரகிதமெனக் கொள்வார் நித்திய விலக்கண மெங்ஙன மறிவாரென்பது கருத்து. (கரு௮)

நித்திய விலக்கணம் பழுதறக் கற்கினுங்  
காணு வயினஃ தையத்த தாகும்.

(இ - ள்.) நித்திய விலக்கணங் குறைவின்றிக் கற்கினும் அனுபவங் காரணமாகத்தரிசியாவிடத்து அஃது ஐயமயமாகவே முடியும்—எ-று.

ஐயம்: கயிரே அரவோ வென்றூற்போல்வது. காணல் - துணிவு. போலியிருத்தலின் ஐயத்ததாகுமென்றார். காணவயினென்றது - தற்பிராந்தியை. (கரு௯)



அல்லதைச் சச்சிதா னந்த மெனலென  
அல்லதை நித்திய மென்ப ராகலின்  
இன்னணம் விதித்த தாகு மென்ப.

(இ-ள்.) சச்சிதானந்த மல்லாததைச் சச்சிதானந்த மென்  
றற்போல நித்திய மல்லாததை நித்தியமெனக் கூறுவராகலின்,  
இவ்வாறு சச்சிதானந்த நித்தியவிலக்கணம் விதித்ததாகுமென்று  
அறிஞர் கூறுவர்—எ-று.

இன்னணங்காணினும் தன்னை விட்டு வேறறிவென்னலிற்  
போலியெனற் கியையும். தன்னை விடாதார்க்கே இவ்விலக்  
கணமென்க. இவ்விலக்கணப்படி தன்னைக் காணின் இயையும்.  
இயையவே யாவும் தானுமையும். (கசு 0)

நித்திய விலக்கணந் தானாக் காணின்  
அநித்திய விலக்கண மெங்ஙனம் வேறாம்.

(இ-ள்.) நித்தியவிலக்கணந் தானாக அனுபூதிநிலை வாய்க்  
கக் காணின், அநித்திய விலக்கணந் தன்னைவிட எங்ஙனம்  
வேறதாகக் காணும்—எ-று.

எனவே சச்சிதானந்த விலக்கணந் தானாகக் காணின், அநி  
ர்தசடதுக்கந் தன்னைவிட வேறல்லாததாகக் காணுமென்பதா  
யிற்று. ஆகவே அநிர்தாதி தனது பகிர்முகத்தாலும், சத்தாதி  
தனது அந்தர்முகத்தாலு மாயவாதலின் இச்சுத்தாகத்தந் தன்னை  
விட வேறன்றென்பெற்றும். வேறாகக் கற்றலாகாதென்பது  
கருத்து. (கசு ௧)

தன்பா லிருக்கப் பெறினது நித்தியம்  
பூரண மெனலும் பிறிதன் றாகும்  
இதனையு மினியா மியம்புது முறையே.

(இ-ள்.) இவ்விலக்கணந்தன்னிடத்தியையக்காணப்பெறின் அப்போ தது நித்தியவிலக்கண மெனப்படும். இதுபோலவே பூரண விலக்கணமுந் தானாக வமையக் காண்டற்கியையின் இதுவுந் தன்னேவிட வேறல்லாததாக முடியும். ஆதலின் இப்பரிபூரணவிலக்கணத்தையும் இனி முறையே யாங்கூறுதும்.—எ-று.

தன்பாலிருக்கப் பெறினெனவே அயலாலன்று என்பதாயிற்று. அயல் மயக்கந் தெளியாதா ரயலாலென்பர். சச்சிதானந்த நித்தியவிலக்கணவரம்பு கூறவே இதற்கெதிர்மறையிலக்கணமுந் தானே வரம்புபெறக் கூறியதாகக்காண்டல் அருத்தாபத்தியாலாம். இன்ன விதிவிலக் ககலாதார்க்கே இந்நான்கிலக்கணமுந் தெரியுமென்க. (ககஉ)

நித்தியவிலக்கண முற்றிற்று.

ஆகப் பாயிரம் உட்பட சூத்திரம் - கஅஉ.

ஏழாவது

பரிபூரணவிலக்கணம்.

தானான விண்ணையன்றி

யகண்ட விலக்கண மறையி னிழுக்குறும்.

(இ-ள்.) தானாகின்ற சிதாகாயத்தையன்றிப் பரிபூரணவிலக்கணங் கூறப்புகின் வழுவாய் முடியும்—எ-று.

பரமுளதாக அதற்குக் கூறினும் வழுவே; கூறுமுணர்வை யளக்கலாகாவிடத்தென்க. தன்னையன்றிக் கீழ்மேலொப்புளவாயிற் கண்டமகண்டங் கூறலாம், உளவெனின், தனது பிரதி

பலனமல்லாம விருக்கக்கண்டிலமே எங்ஙனங்கூடும். இது தன்னைத்தான் விசாரியாப் பிழையேயன்றி வேறன்று. எழு வகைத் தோற்றமு மெழுவகை யவத்தையுந் தானாயிருந்து மவந் றேடு வந்து போகாமையிற்றான் அவையன்று ; சாட்சியாயிருத் தவி னென்க. (கக௩)

அங்கிங் கெனாமை யகற்ற வந்த  
தெங்கணு மாதலி னிதுவுங் கற்பித  
மென்றகன் றிருப்பது தானெனல் பூரணந்  
தனைத்தா னளக்கிற் றானே தெரியும்.

(இ-ள்.) அங்கெனவும் இங்கெனவுங் கூறுதல் பரிபூரண நிலைக்கு முரணமென்று அகற்றவந்தது எங்கணுமாதலான், இது வும் கற்பிதமென்று அகன்றிருப்பது தானெனும் நிலையாதலால், இதுவே பரிபூரணமெனப்படும். இதுநிலையமுளதேல் தன்னைத் தானே யளவைப் பிரமாணங்களால் அளக்குமாறளக்கில் அப் போதுதானே தெரியும்—எ-று.

தன்னைத்தா னளப்பது தன்னாலன்றிக் கூடாமையிற் றனைத் தா னளக்கிற் றானே தெரியுமென்றார். (கக௪)

தானில தோதனை மறக்கி னெங்கணுந்  
தானுள தோதனை நினைக்கி னெங்கணு  
மிருமையு மன்மையிற் றானெனல் பூரணம்.

(இ-ள்.) யாதிடத்துந் தன்னைத்தான் மறப்பதினாற் றானெ ன்பதில்லாமற்போயிற்றே, யாதிடத்துந் தன்னைத்தான் நினை த்துக்கொள்வதினாற் றானென்பது அப்போதுதா னுண்டாயிற் றே, இவ்விருவித நிலையுந்தான் அன்மையிற் றானென்பதே பரி பூரணமெனத்தகும்—எ-று.

தன்னைத்தான் மறந்தவிடத்தும் நினைத்துக்கொண்டவிடத்தும் மறைந்ததுபோலவும் வெளிப்பட்டதுபோலவுந் தோற்றுவதேயன்றி நிசமன்று. தானிருந்தவண்ணம் இருத்தலிற் றானே பரிபூரண மெனத் தகுமென்பர் “ இருமையு மன்மையிற் றுனெனல் பூரணம்” என்றார். அயலைப் பூரணமென்பார் இம் முறை யறியார்போலும். (கசூ)

உணர்விய லாமுயிர்க் குடவிட மிதனுக்  
கிடந்தரை யிதற்கிடம் பூமியி தற்கிடம்  
வெளியே யிதற்கிடம் வேறின் மையினிதை  
யகண்ட மெனற்கவ ரறிவிருப் பதினா  
லறிவெனின் மகத்திஃ தணு வென்ற ககலா  
தாதலி னிருமையு மாகா தானே  
யாகியு நின்றலி னறைவ தென்னே.

(இ-ள்.) அறிவே வடிவாயுள்ள உயிர்க்கிடமுடல். இவ்வுடற்கிடந் தரை. இந்தத் தரைக்கிடம் பூமி. இப்பூமிக்கிடம் ஆகாயமாகிய வெளி. இவ்வெளிக்கிடம் வேறின்மையாகத் தோன்ற நின்றல், இசனா விதனைப் பரிபூரண வஸ்துவென்றுரையற்க. யாதினாலெனின் இத்தனையுமறிந்த அறிவு மேலே யிருப்பதினாலென்க. அப்போது அவ்வெளிக்கிடம் அறிவென்ப மெனின் மகத்துக்கெல்லா மகத்தாகின்றது; மகத்தாகும்போது தானே உடலுயிரா நின்றலின், அணுவுக்கணுவாகின்றது. இங்ஙன மணு வென்றகு முரணாதலிற் றான் இவ்விருமையுமன்று. தன்னை யன்றி யிவ்விருமையு மின்மையிற் றுனென்பதைப்பற்றி யென் னென்று சொல்லுவன்—எ-று.

தானெனும் நிலை யணு மகத்துக் கடந்ததாதலின்; அறைவ தென்னே, என்றார்; பெயரிடக் கூடாமையின். (கசூ)

உள்ளக் குறைவை யுணர வறியார்  
சத்தாதி யைந்தையுஞ் சாதித் தென்பயன்.

(இ-ள்.) தனதுள்ளம் அசத்தாதி யிலக்கணமாகப் பரிணமித்திருக்க இதனைச் சற்றுமறியார்; தனக்கயலாகப் பரமுளதாகக் கருதியதற்குச் சத்துமுதலிய ஐந்திலக்கணங்களையும் வழுவாது சாதித்தலின் யாது பயனுண்டாம்—எ-று.

ஆடையைத் தாய்தாக்கி யாடியைத் துடைக்காததுபோல உள்ளம் எங்ஙனமோ அங்ஙனமயலுமாம். இங்ஙனமறியார் பிரதிபிம்பமுக்கத்தைத் துடைக்கப்புகுந்தாற்போலும். உதாரணம்:- 'உள்தெளிந்த படியிருந்தா லுலகமெங்கே யுலவெங்கே யென்றுசங்கை யொழித்திடாயே' என்பதினாற் காண்க. தான் சடமாக விளங்கின் அனைத்துஞ் சடமாகவும், சித்தாக விளங்கின் அனைத்துஞ் சின்மாதிரிமாகவும் விளங்குவதையனுபவத்திற்காணலாம்; நம்பிக்கையன்று. உள்ளம் பாரீபூரணமாக விளங்காவிடத்து வஸ்துவைப் பூரணமெனல் பாவனையாமன்றி யதார்த்தமாகாது. தனது பாவந் தனக்குக்காண்டல் வஸ்துவன்று. தனது சூக்குமதேகம். இது தனது மூன்றுதனுவு ளொன்று. தனது கற்பிதரகிதமே பூரணமென்பதன்றி அயலென்ப தொன்றின்றி. உளதெனில், தனது கற்பிதரகிதத்தைத் தள்ளிக் காட்டில் தடையின்றி யேற்குதம். தனதுள்ளத்தைப் பரிசோதியாதார் யாதுகூறினு மென்னை? (கக௭)

வெற்ற வெளியுயி ரருவா தலினால்  
வெற்ற வுருவத னினைவா தலினால்  
லெங்ஙணம் பூரண மாகும் வெளியே

புருவாத் தடித்தலிற் கரைக்க லாகுந்  
தந்திர மிதுவே பிறவல முரணும்.

(இ-ள்.) எங்கணும் உயிரெனல் அருவமாதலினால் வெற்ற வெளியேயாகும். அதனினேவும் அங்ஙனமல்லாததால் வெற்ற வருவாகவேயிருக்கும். இங்ஙனமுயிரும் அதனினேவும் என்று மாறாயின் எங்ஙனம் பரிபூரணநிலையாக்கும். ஆயின் வெற்ற வெளியே சகத்துருவாகத் தடித்துநின்றலின் மீண்டும் அவ்வெளியாகக் கரைக்கலாம். இதுவே எவற்றினும் மேலாய தந்திரமாம். பிறதந்திரமோ முரணாதற் கியைதலின் இதுபோல்வதன்று—எ-று.

எந்நிலையதாய பொருளிடங் காலமும் விடயரூப மாதலானும், இங்ஙனமாக நிலலாத மனமெனல் எங்கணுமில்லையாதலானும், வெற்ற வருவதன் நினைவாதலினாலெனவும், இயங்குந் திணை-இயங்காத்திணை அல்லது நிலைத்திணையா நின்றுள்ள எத்தகையதாய வுயிரும் யாது பிறவியாகவேனும், யாதவத்தையாகவேனும் நிற்பினும் அவை மாறுவதுபோல் மாறாதென்று மொரு தகைத்தா நின்றலின் அருவாயெனவும், வெளிபோல் யாதுறினுஞ் சலட்சணமாயும் விலட்சணமாயும் நின்றலின் வெற்றவெளியாயெனவும் என்றும். உயிர்-வெற்றவெளி. அதனினேவு வெற்ற சகச்சுரூபம். இங்ஙனமாயின் ஒருப்படல் எங்ஙனம்? இன்றாதலின் எங்ஙனம் பூரணமாகுமெனவும், அவ்வெற்றவெளியின் பரிணமிப்பாதலால் மீண்டுஞ் சகத்து அவ்வெளியாகக் கரைக்கப்படும் ஆதலின் வெளியே உருவாத் தடித்தலிற் கரைக்கலாகுமெனவும் உயிர் முயற்சியாலாய சகத்தடிப்பை யவ்வுயிர் முயற்சியால் தானே தனது தடிப்பைக் கரைக்கவேண்டுதலின், தந்திரம் இதுவேயெனவும், தனது பரிணமிப்பே சமாதியிற் கரை

வது; அதுவே பூரணமாய நிலையெனத் தெரியாதயலெனக் கோடலெல்லா ஞாயஞ் சோதனைக்கு மாறாகுமாதலின் முரணுமெனவும்; இவ்வுளவறியாவளவும் அயலாகக்கொள்ளும் பூரணநிலையனைத்தும் உலியளவாக நின்று மாறுமாதலின், பிறவலவெனவுங் கூறியவாறு காண்க. எனவே உயிரானது தன்னைத் தன்னால் கண்டமாக்கியதால் அகண்டமாக்குதற்குங் கூடுமென்பதாயிற்று. (கசுஅ)

பொருளிடங் காலம் வேற தன்றித்  
தானு விளங்குவ தேபரி பூரணம்.

(இ-ள்.) காலதேசவஸ்து இஃதென வேறதாகச் சூட்டப் படாது தானாக விளங்குவது யாது நிலையதோ அதுவே பரிபூரணமெனத் தருவதாம்—எ-று.

எல்லாப்பொருளுக்கும் பொருளாயும், எல்லாவிடங்களுக்கு மிடமாயும், எல்லாக் காலங்களுக்குங் காலமாயுமிருப்பது தானாக நிலையயன்றித் திரமாக வேறின்றெனத் தெரிவிக்கத் தேற்றேகாரங் கொடுத்ததென்க. எனவே தானே பொருளிடங் காலமாக விளங்குவதெனப் பெற்றாம். பெறவே தனது விளக்கத்தில் யாதுபேதமு மின்றெனக் கண்டாம். கண்டதால் இங்ஙனந் துணிந்துகூறியும். துணிந்துகூறுதல் சுருதி, யுத்தி, அனுபவமொத்தேனும், இவற்றுள் யாதானு மொன்றலேனுமென்க. இங்கே துணிந்துகூறியது அனுபவத்தாலெனவறிக.)

ஞான வெளியே யவத்தைமூன் றென்னிற்  
பிறவிபு மற்றே யகண்டத் திழுக்கென்.

(இ-ள்.) ஞானாகாயமே மூன்றவத்தையாகக் காணப்படுமாயின், பிறவியும் அங்ஙனமே ஆதலிற் பரிபூரணமெனற் கிழக்கென்னை—எ-று.

சிதாகாயத்தையன்றி யவத்தாத் திரயமுளதேல் பிறவியும் அயலாகவுளதாம். சிதாகாயத்தையன்றிச் சீவேசரில்லாதபோது பிறவி யவத்தையா திகளைப்பற்றிப் பேசுவதெற்றிற்கு? சிதாகாய நாட்ட விழப்புக்குற்றமேயன்றி வேறன்று. நாம் என்றும் பரிபூரணமே யிதற்கையமில்லை யென்பார், அகண்டத்திழுக்கென் என்றார். (கஎ0)

நிலைய தோட லோட நிலைய

தாகத் தோன்றிற் பூரண விழுக்கெ

னூன்றிக் காணக் குறைய தென்ப.

(இ-ள்.) நிலையாநிற்பது ஒடுவதுபோலவும், ஒடுவதோடாததுபோலவுங் காணப்படுமாயிற் பூரணநிலைக்கெய்தும் இடைபூறென்னை? நாழுற்று நின்றுணராக் குற்றமெனச் சத்துக்கள் கூறுவர்—எ-று.

உயிர்கள் தம்மையுபாதியளவாக்கண்டு இவற்றின்போக்கு வரத்தைத் தமதாகக் கருதியதாற் பூரணவிழுக்கென் எனவும், உற்றுநோக்கில் இம்மயக்கந் தெளியுமாதலின், ஊன்றிக்காணக் குறையது எனவும், இங்ஙனந் தெளிந்தோர் சான்றோராதலின் என்ப எனவுங் கூறினார். (கஎக)

எதுவெதை யெத்தா லுணர்த னுகர்த

லெதற்கெஃ தெத்தாற் காட்சி போக

முபாதி யன்ற லொரீ இக் காணி

லக்கண நிலையது பூரண மெனத்தகும்.



(இ-ள்.) எப்பொருளைப்பொருளை யெப்பொருளா லுணர் தலுஞ் சுகித்தலும், எப்பொருளுக்கெப்பொருளா லெப்பொருள் காட்சியாக நின்றலும் போகமாகக்காண்டலும், இத்தனையும் அக ர்த்தாவாகிய உபாதித்திரய மன்றாதலால் இவற்றை யொருங் கேகளைந்து காணவேண்டியவாறு காணில் அக்கணம் விளங்கத் தரு நிலையது யாதோ அதுவே பரிபூரணமெனற் கியைந்த நிலை யதாகும்.—எ-று.

எழுவாய் முதலிய வேற்றுமை பேதங்களாதற் கியைவது உபாதியோ? உணர்வோ? உபாதியெனின், அறிவையன்றி யிருக்கவேண்டும். அறிவெனின், அது தனியே நின்றல் முதலிய புடைபெயர்தலுக் கிடந் தானன்றி யிருக்கவேண்டும். இன்றாத லாற் றானே பரிபூரணமெனற்கு இழுக்கென்னை? இங்ஙனம் ஆயாதார்க்குணர்வு என்னுணர்வு. (க ௭௨)

ஸ்மரணை யன்றி யவத்தை யாதி  
யின்றாற் பிரவிர்த்தி நிவிர்த்தி நிகழு  
மிடமே பூரண மல்ல பிறவெனல்.

(இ-ள்.) அவத்தாத்திரயம், காட்சித்திரயம், உபாதித்திர யம், அபிமானித்திரய முதலியவைகள் ஸ்மரணையன்றி இன்றாத லால், அப்போது பிரவிர்த்தி நிவிர்த்தியென்னும்வினைக்குக்கர்த் தா ஸ்மரணையாகவேண்டும். அது சோபாதிமன்றாதலால் நிகழாது; நிகழுமெனில், நிகழ்தற்கு இடமிருக்குமே. அவ்விட மே பரிபூரணமெனப்படுவதாம். இஃதொழிந்த ஏனையவிடமெ னப் படுவனவெல்லாம் பரிபூரணமெனப் படாவாம்.—எ-று.

யாதில் யாதாக ஸ்புரித்த ஸ்மரணை அகிலதுவாக நிகழுமா தலின், நிகழுமிடமே பூரணமென்பதாயிற்று, அவ்விடம்போல்வ தின்றாகவின் பூரணமென்றாம். (க ௭௩)

அல்லவென் றகலாப் பொருளிடங் காலங்  
கண்டார்க் கியைவது பூரண மென்ப.

(இ - ள்.) அறிவாலறிவனவாகிய பொருளிடங்காலங்கள் தனித்தனி யணுமகத்தாகக் காணப்படுதலின் சுயம்பன்று. அன்றாதலின் சோதனையில் அல்லவல்ல வென்றகலும். அந்நனம் அகலத்தகாத பொருளாதியாதோ, அதனை யுள்ளவாறு கண்டார்க்கு இயைதற்பாலது பரிபூரணமெனப் படுவதாமெனச் சத்துக்கள் சொல்லுவார்கள்.—எ-று.

அறிவே இப்பொருளிடங்காலமென அறியாவளவும் இவையல்லவல்லவென்றேயசலுமாதலின், 'அல்லவென்றகலாப் பொருளிடங் காலம்' என்றார். இவ்வனுபூதி வாய்த்தல் மிகவுமரிது. (கஎச)

உடலள வாத்தனைக் காண்பதோ பூரணம்  
உயிரள வாத்தனைக் காண்பதோ பூரணம்  
இருமையு மகன்றார் காண்பதோ பூரணம்  
மும்மையு மகன்றார் காண்பதோ பூரணம்  
ஐய மகன்றார் காண்பதோ பூரணம்.

(இ-ள்.) தனது உடலளவாகத் தன்னைக்காண்பவர் கூறுவது பூரணமோ, தனது உயிரளவாகத் தன்னைக் காண்பவர் கூறுவது பூரணமோ, இவ்விருவகையு மகன்று காண்பார் கூறுவது பூரணமோ, இம்மூவகை நிலையு மகன்றுகாண்பார் கூறுவது பூரணமோ, எவ்வகை ஐயத்தினும் நின்றகன்றார் கூறுவது பூரணமோ, தன்னிலக்கணந் தானாகிய வேட்டிற்செண்டு தெளிந்தாரே இதனை நிலையுறுத்தவேண்டும்.—எ-று.

முப்பாழ் கடக்கையை மும்மையும் அகன்றார் எனவும், அப்பாற் கடக்கையை ஐயமகன்றார் எனவும், தன்னிலக்கணங்

காணாவிடத்து இந்நிச்சயங்களனைத்துந் துணிவுபெறக்கூடாமை யின் பூரணமோவெனவுங் கூறியவாறு காண்க. (௧௭௫)

ஞாபக மல்லா வுயிர்க ளில்லை  
தீணைபா லிடமா யன்றா யிருக்கின்  
இதனினும் பூரண மெதுநிலை யுறப்பெறும்.

(இ-ள்.) ஞாபகமல்லாததேவராதியஉயிர்களில்லவேயில்லை. இந்த ஞாபகந் திணைபாலிடமாயு மல்லாததாயு மிருக்குமாயின், அவரவர் கூறும் பூரணநிலையை யேற்பதற்கு இதனினும் எது நிலையுறப்பெறுவது யாதுளது இல்லை.—எ-று.

அனைத்தும் ஞாபகமயமாசலினனும், அவற்றிற் குரிய நய நட்டிகள் தன்னைத் தொடாமையானும், அவை தன்னை யன்றி யில்லாமையானும், அவை தான் ஆகாமையானும் பூரணமென்ற கிழக்கென்னை? (௧௭௬)

அடுத்ததின் மயமா மாடி யென்ன  
அறிவு மாகா திருத்திடிற் பூரணம்.

(இ-ள்.) அடுத்தது யாதோ அந்தந்த மயமாகக் காணப் படுங் கண்ணாடியைப்போல, அறிவும் அங்கனமாகா திருக்கச் செய்தால் அவ்வறிவு பூரணமாக விளங்கும்.—எ-று.

ஆடியைப்போல் அறிவுமாதற்பாலது இயல்பாதலின் இவ் வுவமை கூறப்பட்டது. ஆடிக்கு அச்சாயை நிலையாவாறுபோல அறிவுக்குஞ் சகசீவபரசாயை எங்கனநிலையுறும். இதனைத் தின சுழுத்தியிற் காணலாம். இவ்வனுபவ மில்லாவுயிர் எங்குமில்லை. ஆதலிற்றத்தம் அறிவு அதுவது வாகாது இருக்கச்செய்தாற் பரி பூரணமாக விளங்குவதை யாவருந் தத்தமக்குள் காணலாம். ( )

அகண்ட நோக்க வாத லழியும்  
கடலிற் சுழிபோ லென்மனார் புலவர்.

(இ-ள்.) அறிவு தனதகண்ட நிலையைத் தானோக்க, அங்  
கனே கடலிற் சுழிபோவத் தனது கற்பிதம் அழிபுமெனச் சான்  
றோர் கூறுவர்.—எ-று.

கடலகண்டம் - அறிவகண்டம், சுழியேகதேசம்-அதுவது  
வாதல் ஏகதேசம்; சுழிமீண்டுங் கடலாம். அதுவதுவாதல் மீண்  
மெறிவாம். ஆகலின் இவ்வுவமை கூறியவாறு காண்க. இது சுவா  
னுபவம். (கஎஅ)

ஏக தேசம் பற்றியிவ் வகண்ட  
மாதலி னிதுவுங் கற்பித மிருமையு  
மகன்ற நிலையே தக்க பூரணம்.

(இ-ள்.) அதுவதுவாதல் என்னும் ஏகதேசம் பற்றி அக  
ண்டமென வந்ததேயன்றி இதுவும் தனது எதார்த்தநிலையன்று.  
ஆயின் யாதோவெனின், இவ்விருமையுங் கழன்ற நிலையே பூர்வ  
பக்க மாக்கற்கு இயையாத பரிபூரண விலக்கணமாம்.—எ-று.

பூர்வ பக்கமாக்கற் கியைந்த பரிபூரண நிலைகளைப்போல்  
இதுவும் ஒன்றெனற்கு உடன்படாமை பற்றி, தக்கபூரண மெ  
னப்பட்டது. இது குருசன்னிதியிற் றனதிடத்தில் விளங்கும்.  
இதனை ஞாயம் சோதனை முகத்தாற் காணலாம். (கஎக)

எதிரி லாதலின் வாசனை யெனப்படும்  
தனைத்தான் காண்டல் தவிரா திருக்கில்  
காட்சி வாசனை யெங்ஙன நிற்கும்  
பூரணம் வேறே தானே விளங்கும்.

(இ-ள்.) பிரத்தியட்சமாக ஆங்காங்குப்போய் எதிரிற்காண் டலினைன்றோ அந்தந்தப் பொருளிடங் காலங்கள் மற்றோரி டத்திலிருந்து உன்னுதலாலேனும், உன்னைபோதேனுந்தாமே மனத்திற் காணப்படுகின்றன. இதனைன்றோ இது வாசனையெ னப்படும். பிரத்தியட்சமாக விடயங்கள் காணப்படுந்தோறுந் தனது எதார்த்தவடிவையுள்ளவாறு மறவாது விடாமல் தரிசித் துக்கொண்டிருக்கிற பிரத்தியட்சமென்பதும் வாசனையென்ப தும் எங்கிருக்கும். அப்போது தானே பரிபூரணமாக விளங்க வின், இதனினும் பரிபூரணமென்பது வேறுளதோ? இல்லையே. —எ-று.

தனது விளக்கத்தில் அன்னியமில்லை யாதலால், பூரணம் வேறேவென்றார். (கஅ0)

எவ்வுயிர்க் கெந்தப் பிறவி சுதந்திரம்  
அவ்வவ் வுடலள வாகா திருக்கின்  
பூரண நாமா விளங்கக் காண்பம்.

(இ-ள்.) எவ்வகை யுயிர்க்கும் எந்தப் பிறவி சுதந்திரம்; இன் றாதலால், அவ்வவ்வுடல் மயமாகத் தாமாதலில் என்பயன். அங் கனமாகாதிருக்கின், நாமே பரிபூரணமாக விளங்குவம். அங்க னம் விளங்குவதை நாமே காண்போம்.—எ-று.

நமக்கன்னியமாதலின், நாமூடலளவாகக் காண்கை கூடா து. கூடுமெனின், பிறவிக் கொழிவின்று. இன்றாயின், நமது சற்கருமத்தால் என்பயன். இன்றென விடுக்கின், தான் கிர்தார் த்தனாதல் எங்நனம்? எனவே, ஞாயஞ் சோதனை ஔபாருத்த முகத்தானும், விடாமூயற்சியானும் உடல் தானன்றென மறக் குஞ் சாதனம் புரியின் நாம் பரிபூரணமாக விளங்குதும். இங்

ஊனமாகுஞ் சாதனத்திலும், அருந்தவம் எங்குமில்லை. இதனால் மனஞ் சித்திரதீபம்போல் நிலையுறு மென்பதாயிற்று. இது பாவமெனின், உடலளவு யானெனக் கொண்டதும் பாவமன்றே. சத்தபாவத்தால் அசத்தபாவத்தைக் கெடுக்கவேண்டுமாதலின், அங்கனங் கூறுதல் வருவன்று. அனுட்டானத்தாற் காணலாம்.

என்னையான் வென்றே நெனுஞ்செருக் கதுவே  
பரிபூரணநிலை காட்டுங் குறியே.

(இ-ள்.) அல்லத்தற்கு நானே எனக்குத் சத்துருவாதலால் அவ்வுளவை யறிந்து என்னையான் வென்றுவிட்டேனென்னுஞ் செருக்கு எங்கு இயல்பாக வெழுந்ததோ, அதுவே பரிபூரண நிலையைக்காட்டுங் குறியெனப்படும்.—எ-று.

யானே பொருளல்லவற்றைப் பொருளெனக் கொண்டு பிறவியா லமுங்குவதாதலால் எனக்குச் சத்துரு யானேயெனக் கொண்டதென்க. இவ்வுளவைக் கண்டுபிடித்தவ னானே யாதலால் அம்மயக்கத்தை மாற்றித் தெளிந்தான். என்னைக்கொண்டே என் கலகத்தை யொழித்து, என்னைச்செயித்தது நானே யாதலால் இனி எனக்கு நிகரில்லையென்னுஞ் செருக்குறுமே. அந்நிலையாய செருக்கு, பரிச்சின்னத்துவமோ? அபரிச்சின்னத்துவமோ? பரிச்சின்னத்துவமெனின், அறிவாகிற தன்னைத்தவிரப் பொருளிடங்கால மிருக்கச் சோதனையிற் கூட்டவேண்டும். கூடாதெனில், ஏனையதென்றேற்கத் தடையென்னை? இந்நிலையே பரிபூரணமா மென்ற்கு இயைந்ததென்பார் 'செருக்கதுவே பரிபூரணநிலை காட்டுங் குறியே' என்றார். சத்துக்கள் இதனை ஞானச்செருக்கென்பார்; என்னை? 'முன்பினு மலைவுதீர மொழி தரு விரகதுண்டு, நன்கொடு திங்குகாண ஞானமாஞ் செருக்கு

முண்டு, வன்புறு துன்பம்வந்தால் மயக்கமில் களிப்பதுண்டு, துன்பமில் சொருபானந்தன் தொண்டர்க டிறந்ததென்னை' என்று தத்துவராயர் கூறுதலின். (௧௮௨)

அல்லல் தன்னு லறுத்தலுந் தன்னு  
லிருமையு மின்றி யிருப்பதுந் தன்னுல்  
என்னில் தானெனல் பூரண மென்ப.

(இ-ள்.) அல்லல் விளைவதுந் தன்னுல் தான், அவற்றை வேரோடு களைதலுந் தன்னுல் தான், இவ்வீருவகைப் பாகுபாடாகிய முபற்சியின்றிச் சம்மாவிருப்பதுந் தன்னுல் தான் எனச் சுருதியுத்தி யனுபவமிருக்குமெனில், அப்போது பூரணமென்பது தானேதானுதல் அன்றோவெனச் சத்துக்கள் கூறுவர்.—எ-று.

தானெனல் எங்குமென்று மொருபடித்தாயிருக்க, அதனை இங்ஙனமாகக் கூறுவதெல்லாம் ஆபாசத் தோற்றத்தாலன்றி வேறன்றென வுணர்த்த மும்மையுந் தன்னுல்தா நென்றார். மும்மை நிலையுந் தானன்மையின், தானெனல் பூரணமெனப் பட்ட தென்க. (௧௮௩)

தன்னை யன்றித் துவித மாதி  
யில்லை யாதலிற் றானெனல் பூரணம்  
அன்றேல் முரண தாகுந் தானே.

(இ-ள்.) தானெனு நிலையை யன்றித் துவிதம், விசிட்டாத் துவிதம், அத்துவிதமென்னு நிலைபேதங்கள் சற்றுமில்லை. ஆதலின், தானே தானாகுலென்னு நிலையே யரிபூரணமெனப்படும்; அல்லவெனில், வேறென்பவெல்லாம் என்லுந் தொலையா வழக்காகமுடியும்.—எ-று.

துவித பாவமாக நின்று துவிதம் வாதித்ததுந் தானே, ஏனைய விரண்டொவ்வாக நின்று அவ்வவற்றை வாதித்ததுந் தானே யென்னுமிடத்தில் சான் யாது மன்றாதலின், தானே பூரணமென்பதாயிற்று. ஆகவே தன்னை யன்றி ஞானஞ்ஞானமில்லை, ஞானமின்றிக் கூடஸ்தப்பிரமமில்லை, அஞ்ஞானமன்றிச் சீவேசரில்லை. சீவேசராயன்றிச் சமட்டி வியட்டி யுபாதித்திரயா திகளில்லையெனப் பெற்றாம். பெறவே ஆரோபமாகவும் அபவாதமாகவும் நிற்பது தன்னை யன்றி இல்லையேனும், அவை ஒன்றி லொன்றின்மையானும், தானவைபோல் மாறாது என்றும் ஒரு படித்தா நிற்பதினும், தான் அவை யன்றெனத் துணிந்தாம். துவித முதலிய மூன்றும் அவசரநிலையெனக் கொள்க. (கஅச)

அயலென லுளவா லதுவது வாகும்

அறிவதை யன்றி யிருக்கக் கண்டிலம்

ஆதலி னறிவே பூரண மெனப்படும்.

(இ-ள்.) அறிவுக்கயலாகத் திரிசியங்களிருப்பதால் அறிவு அது வதுவாகப் பரிணமிக்கும்; அறிவு போலிச் சத்தாகாது எதார்த்த சத்தாகவின் இந்த எதார்த்த சத்தை யன்றித் திரிசிய மிருப்பதாகக் கண்டிலம்; ஆகவின் அறிவே பரிபூரணமெனப்படும்.

எ-று.

அறிவு அது வதுவாகப் பரிணமத்தல் பிராதிபாசிகம். அங்கனம் பிராதிபாசிகத்தைக் கற்பிதமென்றறியாது செகசீவபரமென்று அவற்றை மெய்யெனக்கொண்டு வியவகரித்தல் வியவகாரிகசத்து. இங்கனம் வியவகரித்தற் கியைந்தது அறிவின் தடிப்பாதலானும் இத்தடிப்பாகிய உபாதேயத்திற்கு உபாதானம் அறிவாதலானும் இவ்வறிவே பாரமார்த்திக சத்து. அறிவு தனது அகண்டத்தில் துனைத்துணை சலித்ததாக ஆரோபமாகக் காண



டல் இன்றேல், இம்மூன்று சத்துயின்றாம்; அப்போது இம்மூன்று சத்துக்கும் அகண்டம் எதார்த்தம்; இவ்வகண்டமும் கண்டத்தைப்பற்றி வந்ததினால் இதுவுங் கற்பிதம். இங்ஙனங் கற்பிதமாதற் கியையாததால் தானே அகண்டமாகிய எதார்த்த சத்தெனப்பெற்றும். (௧௮௫)

பரிபூரணவிலக்கண முற்றிற்று.

ஆகப் பாயிரம் உட்பட சூத்திரம் - ௨௦௫.

எட்டாவது

மாயாவிலக்கியம்.

மாயாநிலையியல்.

பிரம விலக்கிய விலக்கண முரைத்தாம்  
அதன் றிரிபென்னு மாயா சத்தியி  
னிலையிய லுரைக்குது முணர்ந்தக றற்கே.

(இ-ள்.) பிரமவிலக்கியமும், அதனிலக்கணமும் இத்தகைய வென இதுகாலும் ஐயந்திரிபறக்கூறினும். இனி அப்பிரமத்தின் விகாரமாகிய மாயாசத்தினிலையின் இலக்கணங் கூறுதும்; பரிபாகமுடையோர் உணர்ந்து அதினின்று நீங்குதற்கு.—எ-று.

ஆகாயமே காற்றென்றாற்போல அறிவே அறியாமையாதலின் 'அதன்றிரிபு' எனவும்; அறிவையன்றி அறியாமை யென்றோர் முதலுஞ் சுயம்புன்றெனத் துணிய அங்ஙனே அப்பிராந்தியாகானென்பது தோன்ற, 'உணர்ந்தகறற்கே' எனவுங் கூறினார். இது துதலிப்புகுதலென்னுமுத்தி. (௧௮௬)

மாயை யென்ப திலையேனும் பொருளது  
எங்ஙன மாய்கினு மெவற்றையு மென்ப

(இ-ள்.) மாயையெனப்படுவது நான்கு காலத்தினும் இன்மைப்பொருட்கே இயைதற்பாலது; அகம் புறமாகக் காண்பன அனைத்தையும் அளவைகளால் எங்ஙனம் ஆராய்ச்சி செய்யினுமென்று அறிஞர் கூறுவர்.—எ-று.

அனைத்தும் ஆராய்வுழித் தனக்கெனச் சொரூபமின்றிச்  
சேறலான் மாயாகாரியமெனத்தோன்ற இங்ஙனங் கூறின  
ரென்க. (க௮௭)

புத்தி விகற்பே மாயை பிறிதெனல்  
விகற்ப வடுக்கை யாக்கற் பாற்றே  
அல்லதை யாமெனக் கோடலி னானே.

(இ-ள்.) பேதபுத்தியே மாயையெனற்கு உண்மையருத்தம். இஃதன்றயவெனத் தெளிந்தார்போற்கோடல் அந்தப் புத்தி விகற்பை யழித்தற்கன்று; அடுக்கடுக்காமீக்குறவாக்கற்பாலதே எங்ஙனமெனில், பொருளல்லவெனற்கு இயைதற்பால அனைத்தையும் பொருளாமெனக் கொள்ளந் திறத்தினால்.—எ-று.

தான் விகற்பமாயிருக்கத் தன்னை யுன்னாது அயலெனல்  
காயாசத்தி யென்பதுவரையும் விகற்பமெல்லையின்றி மிகுதியாகப்  
பெருக்கற்கே இடம் பெறலால் 'மாயை பிறிதெனல் விகற்ப  
வடுக்கையாக்கற்பாற்றே' எனவும், யானெனதெனக் கோடற்  
கியையாத அல்லவல்லவென்று ஏகற்பால அனைத்தையும் அவற்  
றினிலதெரியாது யானெனதெனக்கொள்ளும் மயக்கத்தினால்

லென்பார் 'அல்லதை யாமெனக்கோடலினுனே' எனவுங் கூறி  
 னுரென்க. (௧௮௮)

அல்ல வில்லை யென்னற் கியைப  
 ஆமுண் டெனலே மாயை யலபிற.

(இ-ள்.) யாதும் நிசவடிவ மன்மையிற் பொருளால்; பொ  
 ருளெனில், உபாதானத்தையன்றி யிருக்கவேண்டும். இன்மை  
 யால் அவை காரியமெனற்குப் பொருளாகவில்லையெனப் பூர்வ  
 பக்கமாக்கற்கே இயையும். அங்நன மியைவன அனைத்தையும்  
 அல்லவெனற்கு மாறாக ஆமெனவும், இல்லையெனற்கு மாறாக  
 உண்டெனவுஞ் சத்தியமாகக் கோடலே மாயையெனப் படுவ  
 தாம். இங்நனங் கோடலைத் தவிர்ந்து மாயையென்பது வேறே  
 னக்கூறுங் கட்சியனைத்தும் மாயையாகாவாம் — ௭-று.

புத்தி மயக்கங் காரணமாக அல்லவற்றை ஆமுண்டென  
 லால் அவை மாயையெனப்படும். இஃதறியாது வேறெனப்படு  
 வது தன்னிழல்போற் கடத்தற் கொண்ணுமையின் பிறவல்ல  
 வெனப்பட்டது. (௧௮௯)

காரண காரிய குணகுணி பிம்பா  
 பிம்ப விகார வவிகா ரத்துடன்  
 வியாபக வியாப்பிய மாதி நிலையள  
 வில்லா நிலையது மாயா விலக்கியம்.

(இ-ள்) காரணகாரியம், குணகுணி, பிம்பாபிம்பம், விகார  
 அவி்காரம், வியாபகவியாப்பியம் முதலிய நிலைகள் அளவில்லா  
 நிலையது யாதோ அதுவே மாயாவிலக்கிய மெனப்படும்.— ௭-று.

இவை மேலுங் கீழும் நிலையின்றிச் சேறலால் இத்திற நிலை  
 யதே மாயாவிலக்கிய மெனப்படுவது. (௧௯௦)

மேல்கீழ் புடையெனக் காட்டி யெங்கும்  
எட்ட வெட்ட வணித்தாக் காட்டி  
வறியதா நின்றல் மாயா விலக்கியம்.

(இ-ள்.) மேலென்றும் கீழென்றும் பக்கமென்றுங் கா  
ட்டி எங்கும் எட்டவெட்ட அவையணித்தெனக் காட்டிக்கா  
ட்டி வறியதா நின்றலால் அது மாயாவிலக்கிய மெனப்படும்.—  
எ-று.

இங்ஙனங் காட்டல் பிராந்தியாதலானும், பொருளுண்  
டேல் எட்டுமாதலானும், இதனை மாயாவிலக்கிய மென்றும்.  
மேல்கீழ் புடையெனக் காண்டல் வெளியையன்றி யின்மை  
யின் இவற்றை மெய்யெனக் கோடல் மூடமென்க. (ககக)

அனுமகத் தென்னக் காட்டி யப்பால்  
நிலைக்க வொட்டாக் கலக்க நிலையது  
மாயா விலக்கியங் காண வேண்டில்  
தத்த முள்ளங் கிண்டக் கிண்ட  
வெவர்க்கு மனுபவ மாசு மென்க.

(இ-ள்.) அணுவெனவும் மகத்தெனவுங் காட்டி அவ்வீர  
ண்டிற்கும் அப்பாலினையதென்று கணிக்க வொட்டாத கலக்க  
நிலையயுடையது மாயாவிலக்கியமெனப்படும்; இதனைக்காண  
வேண்டில் அவரவருந் தங்கள் தங்கள் உள்ளத்தைச் சோதித்  
துச் செல்லச்செல்ல, எவர்க்கும் அனுபவமாக விளங்குமெனச்  
சான்றோர் கூறுவர்.—எ-று,

அவரவருள்ளமே அங்ஙனங் காட்டுங்கலக்கம், அயன்றெ  
னத் தெரிவிக்க 'அனுபவமாகும்' என்றார். (ககஉ)

எவர்க்கு மெய்ப்போற் காண்ட லுலகம்  
தோற்றலின் மிசைத்தோ வறிதலின் மிசைத்தோ  
வுன்னு நிலையது மாயா விலக்கியம்.

(இ-ள்.) யாவர்க்கு மெய்ப்போற் காணப்படுதல் உலகம்;  
இது தோற்றத்தினிடத்ததோ, அறிதலினிடத்ததோ. இனைய  
தென்று மனனஞ்செய்யாத நிலையதே மாயாவிலக்கிய மெனப்  
படுவதாம்.—எ-று.

இரண்டுபக்கமும் ஆயாநிலையதே மாயாவிலக்கிய மென்ற  
யிற்று. (கக௩)

உன்னச் செய்யா விநோத நிலையது  
மாயா விலக்கிய மெவரறி யாதார்.

(இ-ள்.) யாது இயல்பினதெனச் சிந்திக்க வொட்டாது  
வினோதக்காட்சியால் மறைக்கு நிலையதுவே வேறின்மையால்  
இதுவே மாயாவிலக்கிய மெனப்படும். உன்னுவாருளரேல் இம்  
மோசத்தை யறியாதாரெவருளர்.—எ-று.

மனிதாதித்தோற்ற பேதவகைகள் எண்ணிறந்தன; அவை  
பற்பல வினோதத்தவாதலினும், அகமுக நோக்குக்குச் சற்று  
மிடந்தராமையானும் 'உன்னச்செய்யா விநோத நிலையது' என்  
றார். (கக௪)

எவ்வுயி ருணர்வுக் கெந்தநான் சொந்த  
முளதேற் றிணைபா லிடம தாகும்  
அன்றேல் மெய்யாக் கோடலி னென்பயன்  
அவல் மதுவே மாயா விலக்கியம்.

(இ-ள்.) எந்தவுயிராகிய உணர்வுக்கு மெந்தநான் சொந்த  
மெனப்படுவது. உளதெனின், திணைபாலிடத்ததாகும், அன்

றெனின், சொல்மாத்திரமும், தோற்றல்மாத்திரமும் ஆகவே  
ண்டும். அங்நனமாயதையானென மெய்யாகக்கோடலின் யாது  
பயன்படும். இன்றாதலிற் பிறவிதோறும் வினைவழியே யிழத்த  
லின் அவலமே பலனாகமுடியும். இங்ஙனமுடியு நிலையதே  
மாயாவிலக்கிய மெனப்படும்.—எ-று.

நானல்லதைப் பிறவிதோறு நானென நம்பிநம்பி இழப்  
பதே அவலம்; இந்த அவலத்தைத்தவிர மாயையென்பதில்லை  
யாதலின் 'அவலமதுவே மாயாவிலக்கியம்' என்றார். (கக0)

யாது மன்றெனக் கண்டுஞ் சுயம்பாக்

கோட லதுவே மாயா விலக்கியம்

அன்றேல் முரண தாகு மென்ப.

(இ-ள்.) யாதுஞ் சுயம்பன்றெனச் சோதனையாற்கண்டுஞ்  
சுயம்பெனக் கோடலே மாயாவிலக்கிய மெனப்படும்; இங்ங்  
யது மாயாவிலக்கியமன்றெனின், வேறுநிலையனைத்தந் தோட  
மெய்தற் பாலவாதலின் ஆகாதென்று சத்துக்கள் கூறுவர்.—  
எ-று.

யாதுஞ் சுயம்பன்றெனவே மனோவுறுதிக் கிடமின்றாயி  
ற்று; போகம்வேண்டும் அவசரம்பற்றிப்பொருளல்லவற்றையே  
யானெனதெனக்கொண்டதைக் காட்டச் 'சுயம்பாக் கோடல்'  
என்றார். வேறாய நிலையனைத்தும் இதுபோல் உடன்படாமை  
யின் முரணதாகுமெனப்பட்டது. எனவே வேறு பெயர்த்துங்  
கூறாமையாயிற்று. (ககக)

புத்தி மயக்கெ மாயா விலக்கியம்

தெளிவே நீவிர்த்தி காட்சி காட்டும்.

(இ-ள்.) புத்திமயக்கமே மாயாவிலக்கிய மெனப்படுவது. எங்ஙனமெனில், புத்திவிசாரத் தெளிவேமாயாநிவிர்த்தியெனப்படுவது. இதனை யுணரவேண்டின், பிரத்தியட்சப் பிரமாணங்காட்டிவிடும்.—எ-று.

புத்திமயக்கம்-உலகும் பாழுமாக்காட்டும்; தெளிவு - சுயஞ் சோதியாக் காட்டும் எனவறிக. ஆடி பிம்பத்தை விளக்கப் பிரதிபிம்பந் தன்பாலுளதாக அத்தியாசமாகத் தன்பாற்காட்டும். அதுபோல அறிவும் தானே மயக்கமுந் தெளிவுமாதலின் இங்ஙனமாயதன்னை விளக்க நாமரூபமாகவும் பாழாகவுஞ் சொப்பிரகாசமாகவும் அயலாகக்காண விளங்கும். இங்ஙனம்நிற்றலால் தானே யாடியும், பிம்பமும், பிரதிபிம்பமும் போறலைக்கண்டாம். காணவே தனது மயக்கமே நாமரூபம் பாழென்னும் இரண்டுகாட்சியாகவும், தனது தெளிவே தூரியமாகவுந் தூரியாதீதமாகவும் விளங்குங் காட்சியாகவு நிற்கப்பெற்றும். இஃக்திருவகைச் சமாதியாலன்றி விளங்காது. (ககௌ)

தன்னை யன்றி யயலே யில்லை  
புளதாக் காண்டல் மாயா விலக்கியம்  
அல்ல வில்லையென் றகறவி னானே.

(இ-ள்.) தானாகிற ஸ்திரஞானத்தையன்றிப் பரஞானமபரஞானமென்னும் இருவகை ஞானமுஞ் சிறிதுமில்லை. உளதாகக் காண்டலோ, இதுதான் மாயாவிலக்கிய மெனப்படுவது; எங்ஙனமெனில், இது வஸ்துவல்லவெனவும், வஸ்துவைத் தவிரவில்லையெனவுஞ் சோதனையிற் கழல்வதினால்.—எ-று.

எனவே அயலுளதேல் அது தானல்லவெனவும், தன்னை விட வில்லையெனவு முடியுமா? முடிவதால்? அங்ஙனங் கூறப்பட்டது. (ககஅ)

சொல்லா லன்றி மாயை யறியார்  
இலக்கிய விலக்கண மெங்ஙன மறிவர்  
தானு யன்றா யிருப்ப தானே.

(இ-ள்.) மாயையெனச் சொல்லால் அறிவரன்றி அர்த்தத் தாலுணர வகையறியாதார் அதன்திலக்கிய மினையதெனவும் இலக்கணமினையதெனவும் எங்ஙனம் அறியவல்லார். யாதினு லெனில் தானே அம்மாயையாகவும் தான் விலட்சணமாதவின் தானஃதன்றாகவுமிருப்பதினானே.—எ-று.

தானெனு நிலையைபன்றிப் பிராந்தி வேறன்று; பிராந்தி யோ தோன்றி மறைவதால்தானன்று. இங்ஙனம் இருப்பதை யாவறிய வல்லரென்பார் 'சொல்லாலன்றி மாயை யறியார்' என்றார். (ககக)

இலக்கிய மறியாப் பண்டித ருளரேல்  
இஃது மறியா ஞானிய ருளராம்  
முன்ன தியையினும் பின்னது முரணும்.

(இ-ள்.) எல்லையிறந்த பாஷாவிலக்கியங்கள் அனந்தமுள. அவற்றுள் ஓர் பாஷாவிலக்கிய மறியாத பண்டிதரென்போ ருளராயின் இந்த மாயாவிலக்கியமறியாத ஞானிகளென்போ ருளராகலாம். முன்னர்க் கூறியதேற்றற்பாலதாயினும் பின்ன ர்க் கூறிய தெதிர்மறுத்தற்பாலதாகும்.—எ-று.

தமக்கன்னியமென வுணர்ந்தன ரன்றித் தாமே மாயை யென வுணர்ந்தார் திரிவிதவுலகத்துமரியர். ஏனையஞானிகளெ னியர். ஆதவின் 'பின்னதுமுரணும்' என்றார். இது மனைத்தா லன்றி விளங்காது. (உ00)



நிலையின்மை காட்டினு நிலையெனக் கோடல்  
மூட மிதுவே மாயா விலக்கியம்  
எவ்வுயி ருணர்வும் கரிவே நெவனே.

(இ-ள்.) யாவு நிலையல்லவெனத் தாமே காணக் காட்டினு  
மிது சகசமென வெண்ணி யவற்றை நிலையினவாகக் கோடல்  
மூடமாதலின் இந்தமூடமே மாயாவிலக்கிய மெனப்படும். இது  
சத்தியமெனத் தெரிவித்தற்கு எவ்வுயிருமாகிய யுணர்வே தக்க  
சாட்சியாம். வேறு சாட்சி யாதுக்கு.—எ-று.

காட்டினுமென்ற வும்மை இழிவு சிறப்பு. எவ்வுயிருணர்  
வும் முற்றும்மை. காட்டக் கண்டுணராது மயங்கல் பொதுப்  
பட வுயிரேனு மிங்கே மக்களுயிர்மேனின்றது; உய்த்துணரற்  
பாலதினனென்க. எவ்வுயிருணர்வே மாயாவிலக்கியமெனப்பெ  
ற்றும். (உசக)

பொய்யை மெய்யென வுணர்தலி னன்றே  
மெய்யை மெய்யென வுணர்த லுளதா  
மெய்யுணர் வென்னச் சான்றோர் விதித்தனர்  
இருவகை யிலக்கிய மிதனால் விளங்கும்.

(இ-ள்.) பொய்யை மெய்யென வுணர்தலினாலன்றே மெ  
ய்யை மெய்யென வுணர்தலுளதாகவேண்டும், ஆதலின் மெய்யு  
ணர்வென்னச் சான்றோர் விதித்தார்கள். இதனாலிருவகை யிலக்  
கியமு மிருப்பதாக நேரே விளங்கும்.—எ-று.

மெய்யுணர் வெனவே பொய்யுணர் வன்றெனப்பெற்றும்.  
பொய்யை மெய்யென வுணர்தல் பிரவிர்த்தி; மெய்யை மெய்  
யென வுணர்தல் நிவிர்த்தி. இவை புடைபெயர்ச்சி. இவற்றி  
ற்கு வினைமுதல் ஞானமொன்றே. இனிப் பொய்யிலக்கியம் மா

யை, மெய்யிலக்கியத் திருக்கு, இவ்விருவகை யிலக்கியமுங் கடந்துழியன்றி விளங்காது. இது யா தினுமேலாய்க்லை. (உபஉ)

பொய்யைப் பொய்யெனக் காண லரிது  
காணினு மயக்க மொருவுத லரிது  
ஒருவினு முடலள வகற லரிது  
அகலினு மீண்டும் பற்றாமை யரிது  
கடபடம் போறலி னென்மனார் புலவர்.

(இ-ள்.) பொய்யே மெய்யெனக் கோடல் திரஞானமா நின்றலின் பொய்யைப் பொய்யென வுணர்த வெங்நனம்? கூடா மையினரிது. யாசோரேதுவாலுணரினும் மெய்போலக்காணும் பிராந்தி யுள்ளவீட்டகறலரிது. அங்நனமகன்றாலும் தன்னை யுடலளவாக்கொள்ளுந் திடபாவங் கரைதலரிது. ஓர் போதக ன்றாலு மீண்டுப் பொய்யம்மயமாகா திருக்கையரிது. ஏனெனில் மெய்யும் பொய்யுங் கடபடம்போறலினெனச்சத்துக்கள் சொல்லுவார்கள்.—எ-று.

மண்ணைகடம், நூலேபடம். இதுபோல ஞானமே யஞ்ஞானமாதலினென்க. இதனால்ன்றே ஞானம் மயிர்ப்பாலம்; அஞ்ஞானம் நெருப்பாறு என்பர் சான்றோர். கடபேதம் மண்ணையன்றி யின்மையின் கடம் ஆரோபம், மண் அதிஷ்டானம் எனக் கருதிக்கடபேதங்கனையெல்லாம் மண்ணைகப்பார்ப்புழிக் கடம்வேறன்மையின் அப்பார்வை கடத்தின்மேற் செல்லாதெனற்கணையென்ன? இன்மையின் பாலமுமாறு மூவமையாக் கப்பட்டன. இதனால் மாயாவிலக்கியமு மின்றியமையாதென்பதாயிற்று. ஆகவே மாயாவிலக்கியம் கூறவேண்டிய தென்பது பெற்றும்.

ரூப்திப் பிரிய நிலையள வெட்டா  
 வகையு மணித்தாற் றேற்றும் வகையும்  
 திருத்தி யதுபோற் காட்டும் வகையும்  
 அளவிலி கால மமையா வகையும்  
 யாதா லெனவுஞத் திறத்த வகையும்  
 எட்டினுந் தோன்றாத் திறத்த வகையும்  
 இன்னன போல்பவு மாயா விஸக்கியம்.

(இ-ள்.) அல்லவை ரூப்திப் பிரியம்போற் காண்டலின்  
 எங்ஙன மவற்றி னிலையளவெட்டும். இங்ஙன மெட்டாவகையும்  
 அருந்தல் பொருந்தலுக்குச் சிறுமையின்மையின் ரூப்திப்  
 பிரிய மெளிதாகத் தோற்றம்வகையும் இவற்ற லப்போசப்  
 போது நித்திய திருத்திபோற் காணப்படிம் வகையும் இங்ஙன  
 மளவில் காலம் பிறந்து பிறந்து துகரினு மமைதிசெய்யாவகை  
 யும் இங்ஙனமாதற்கேதென்னையென வன்னவொட்டாது பகிர்  
 முகமாக்குந் திறத்தின் வகையும் இத்தடைகட் கெல்லாமீறி  
 யோர்போதெட்டப்புகினு மின்னநிலையினதெனத் தோன்றாத்  
 திறத்தவகையும் இவைபோல்வன பிறவு மாயாவிஸக்கியமெனப்  
 படும்.—எ-று.

உபாதியைக் கோடலின் அளவெட்டாவகை எனவும், கர்த்  
 திருத்துவ போக்குருத்துவமாக வுபாதி காண்டலின் அணித்தாய்  
 எனவும், அருந்தல் பொருந்தல் சுகம்போற் காண்டலின் திருத்  
 தியதுபோல் எனவும், அல்லவற்றை யாமெனக் கோடலின் அள  
 விலிகால மமையாவகை எனவும், பகிர்முகம்போற் பயன் கா  
 ணமையின் உனத்திறத்த எனவும், உபாதியாகா வாதலின்  
 எட்டினுந் தோன்றத்திறத்த எனவும், இவைபோ லனந்த

திறத்தவாதவின் இன்னன போல்பவும் எனவுங் கூறியவாறு  
காண்க. (உ௦௪)

மெய்பொய் யாகப் பொய்மெய்யாக  
வாக்கலின் கடனா கடன வலியது  
மாயா விலக்கிய மெனற்கிழுக் கென்னை  
சத்தி சத்தன் பேதா பேத  
மறிதற் கரிதே லெவர்க்கு மென்ப.

(இ-ள்.) ஆத்மா வனாத்மாவாகவும் அநாத்மா வாத்மாவா  
கவுமாக்கற்பாலதின் மாயாவிலக்கியங்கடனாகடனவலியதென்  
றும், இதனை யேற்றுக்கோடற் கிழுக்கென்னை. வல்லபமாகிற  
சத்தியும் வினை முதலாகிற சத்தனும் பேதமெனவு மபேதமெ  
னவு மெவர்க்குங்கனித்தற் கருமையாகிலென் றறிஞர்கூறுவர்.  
—எ-று.

அறிவை யிந்நனமாக்கற்பாலது அறியாமையாதலினிதனை  
மாயை எனவும், கடனாகடன்வலியது எனவும், அறிவன்றாதலிற்  
பேதம் எனவும், அறிவையன்றியின்றாதலின் அபேதமெனவும்  
கோடற்குமாறென்னை. ஒன்றே யிரண்டாகவு மன்றாகவு மிருத்  
தலின் அறிவுரிதென்றார். இது வழுவன்று. உபசாந்த நிலையதெ  
னக்காட்ட எனப் எனப்பட்டது. மதத்தருக் கிந்நிலையறிவு  
ரிது. (உ௦௫)

தத்த மதிமயக் கயல தன்றி  
யெத்திறத் தகற லிஃதுண ராக்கடை  
பெருகுமுகுக் குற்றம் குன்றுமா றென்ன  
மாயா விலக்கியம் வேறெனல் பிதற்றே.

(இ-ள்.) எவ்வுயிர்க்கு மயலாகக்காணும் பிரபஞ்சந் தங்கள் தங்கள் மதிமயக்கேயன்றி வேறன்று. இவ்வுளவு காணக்காறுந் தாமெங்கன மன்னியங் கழலுமாற்று. தத்தரிசன்மல்லா வெல்லாவரிய முயல்வுந் திணைத்துணையு மன்னியங்கழற்ற் கன்று, முக்குற்றமுஞ் சுருங்குமாறுபோற் காட்டிப்பெருகற்கு. இத்திறத்தது தமது மதிமயக்கென்றறியாது மாயாவிலக்கியம் வேறுண்டெனத் தெரிந்தார்போற்கூறித் திரிவதெல்லாம் பிதற்றலேயன்றி வேறன்று.—எ-று.

தத்தம்பித்து மீக்குற மயக்கஞ் சுருங்குறவாறு போறலின் தத்தமதிமயக்கயலது எனவும், விருத்தினானத்தாலன்றித் தொலைதற் பாலதன்றாகலின் எத்திறத்தகற விஃதுணராக் கடைஎனவும். எனையவருந்தவத்தால் முக்குற்றங் குன்றுமாறு போற் காட்டிப் பெருகற்கிடந்தரலின் பெருகுமுக்குற்றங் குன்றுமாறென்ன எனவும், தம்மயக்கமென்றறியார் மாயையேறென்னலின் பிதற்றே எனவுங் கூறியவாறுகாண்க. (உ-௦௬)

மதிமயக் குலகெனக் காண்குரு வேயிலை  
யென்பய னேற்ற லவர்மொழி மேலா  
மாயா விலக்கியம் பிறிதெனல் பிதற்றே.

(இ-ள்.) தத்தமதிமயக்கே யுலகெனக்காணத்தக்க குருவேங்கணு மில்லவே யில்லை. இவர்மொழியை மேலாயவுபதேசமாகக் கோடலில் யாதுபயனுறும்; இவர் மாயாவிலக்கியம் வேறெனக் கூறுவதென்கிறப்பு, இன்றாதலின் பிதற்றலேயாம்.—எ-று.

தன்கோணலைத் தானறியாதானென்னு முலகவழக்குக்குச் சான்று பிறரன்றாதலின் குருவேயெனத் தேற்றேகாரங்கொடுக்கப்பட்டதென்க. (உ-௦௭)

அனைத்துந் தத்தந் தடிப்பன் றயலெனச்  
 சொல்லா லன்றிச் சோதனை யாதி  
 முகத்தாற் காட்டாப் புரட்டே பிறிதல  
 மாயா விலக்கிய மென்மனார் புலவர்.

(இ-ள்.) அகம்புறக் காட்சிசனும் பாவாபாவமும் இவை போல்வனபிறவும் தத்தம் பிரதிபலனத்தடிப்பன்று வேறே னச் சொல்லால் வாதிப்பதன்றியர்த்தங்காரணமாகச் சோதனையாதிய வேதுக்களாற்காட்ட வகையறியாத புரட்டே மாயா விலக்கியமன்றி வேறெனலன்று எனச் சத்துக்கள் கூறுவர்.—

தனது சங்கற்பமன்றித் தீனைத்துணையு மயலின்மையி னிங்ஙனங் கூறியதென்க. (உ 0 அ)

தன்கற் பிதத்தைத் தானெனில் யாதோ  
 தானெனுஞ் சயம்பிங் கின்றிக் கொள்ளா  
 தென்னி லறியா மயக்கே மாயா  
 விலக்கிய மென்னற் கிழுக்குற லென்னை.

(இ-ள்.) உபாதித்திரய முதலியவனைத்துந் தன்னால் விளைந்த கற்பிதமேயன்றி வேறன்று. இதுதெரியாது இக்கற்பிதத்து ளொன்றைத்தானெனக்கொள்ளில், இங்ஙனங்கோடற்குச் சயம்புா நின்றுள்ள தானெனல் யாதோ, இன்றிக்கொள்ளுமா? கொள்ளாதாயின் தன்னைத்தானென வுள்ளவாறறியா மயக்கமே மாயாவிலக்கியமெனற் கிடையூறென்னை.—எ-று—

எல்லாவிதத்தினு மின்றெனப் பெற்றும். (உ 0 கூ)

மாயா வியக்கீய மறியா வயினதன்  
 இலக்கண முணர்தற் கெங்ஙன மியையும்

சொல்லா லென்பய நெய்துறு மென்றாத்  
தக்க குறியா விலக்கியம் விளக்கி  
இலக்கண நெறியை யியம்புது மன்னே.

(இ-ள்.) மாயாவிலக்கிய மிஃதென வறியாவிடத்து அத  
னிலக்கண மெந்நனமுணர்சற்குக் கூடும், இங்நனங் கூடா  
விடத்து வறியசொல்லாலிதனை வாசிப்பதில் யாது பயனுறுமெ  
ன்ன வுணர் தற்கியைந்த தக்ககுறியால் மாயாவிலக்கிய மினைய  
தென விளக்கி யத னிலக்கணமுசறையைப் பெரும்பாலு மினி  
விளக்கக் கூறுதும்.—எ-று. (உக௦)

மாயாவிலக்கிய முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்பட சூத்திரம் - ௨௩௦.

ஒன்பநாவது

அசத்திலக்கணம்.



அசத்தெனல் தனக்கெனச் சொரூபமொன் றின்மை  
தோற்றன் மாத்திரத் தன்றி யென்ப.

(இ-ள்.) அசத்தெனப்படுவது தோற்றன்மாத்திரஞ் சொ  
ன்மாத்திரத்தாலன்றித் தனக்கெனச் சொரூபமொன்றின்மை  
யேயெனச் சத்துக்கள் கூறுவர்.—எ-று

எனவே, நாமரூபமென்றாயிற்று. ரூடமென்பது; உருவம்,  
அருவம், ரூபாரூப மென்பவற்றிற்குப் பொதுப்பெயர். உ-ம்.  
‘சற்சொரூபந் தானே செகசொரூப மானவ்வலாந், தற்சொரூப

சாரமாச் சாற்றவே - பொற்சொருப, மச்சுருவாம் போல வது  
வதுவாத் தோற்றுமொரு, சொச்சொருபந் தானே துணை  
இன்னும் பிறவற்றினுங் காண்க. (௨௧௧)

சுயம்பெனற் சிபையாக் கருத்து காட்சிப்  
பொருள்க ளனைத்து மசத்தே யெனப்படும்  
எத்திறத் தானு மறுக்கினு மென்ப.

(இ-ள்.) இது சுயம்பெனற் குடன்படாத கருத்துப்பொருள்  
காட்சிப்பொருளைப் படுவனவெல்லாம் அசத்தேயெ  
ன்று சொல்லப்படும்; யாதோர் வல்லபத்தான் மறுக்கினுமெனச்  
சத்துக்கள் கூறுவர்.—எ-று.

மறுப்பது பேதவாதமரூணும், உடன்படாதது அபேத  
வாதமைத்தானும். உபாதான வுபாதேய தர்மமடகன்றதுயாது  
மின்மையின் திருக்கே திரிசியமெனப்படுமன்றித் தனித்தோர்  
முதலாகவுஞ் சுயம்பாகவும் வரையறுத்துநிற்ப தெங்கணு மொ  
ன்றுமின்று. ஆதலின், திரிசியமெனப்படுவது அசத்தேயெனப்  
படும் என்றார். (௨.௧௨)

காமம் வெகுளி மயக்கஞ் செய்யாப்  
பொருளிடங் கால மின்றென லசத்தைக்  
காட்டுங் குறியெனற் கைய மின்றே.

(இ-ள்.) காமவெகுளிமயக்கத்தைச் செய்யாத பொருளிட  
ங்கால மின்றென்பது அசத்தைக்காட்டுங் குறியெனற்கைய  
மென்னை இன்றே.—எ-று.

அனைத்தும் விகாரமயமாதலின் முக்குற்றத் தகலாவென்  
றாயிற்று. ஆகவே, அசத்தெனற்கைய மின்றே என்றார். (௨௧௩)



நானெனுங் காறு மல்லதை யசத்தே  
யவத்தா வயப்படுங் குறிய தானே.

(இ-ள்.) நானெனற்கு யோக்கியதல்லாததையறியாமையா  
னெனுங் காலமளவும் அஃதசத்தெனற்கே யுடன்படும் ;  
சத்தாவத்தா வயப்படுங்குறியினால்.—எ-று.

நானலதைநானெனல் அகர்த்தா, சேகம், அநாத்மா முத  
லியவாகவழங்கும். இவ்வாபாசத்துக் ககன்றாரரியர். எனதெ  
ன்ற ககல்வதெங்கனம். (உகச)

விகார நெறியை மாறி யறியின்  
சத்தென லெல்லா மசத்தெனப் படாவோ  
அசத்தென லெல்லாந் சத்தெனப் படாவோ  
உறுவ தெவ்வா றுபசாந்த நிலையே.

(இ-ள்) விகாரநெறியினையெனச் சற்றுமறியாது மாறி  
யறியின் தாங்குறுஞ் சத்தெனப்படுவன வெல்லாம் அசத்தெ  
ன்ற கியையாவோ, அசத்தென்ற கியைவவனைத்தும் சத்தெனப்  
படாவோ, இங்ஙனந் தெளியாநிலையுறின், உபசாந்தநிலை  
யடைவதெங்கனமோ யாமறிதிலம்.—எ-று.

அரிசியின் விகாரமாவெனின் மீண்டு மரிசியாகவேண்டும்;  
கூடாமையாற் குற்றமே. இதுபோல நாமரூபமே சங்கற்பமெ  
னின், மீண்டு நாமரூபமாகவேண்டும். சங்கற்பம் - நினைவு.  
நினைவே நாமரூபமாகத் தடிப்பதால் மீண்டுநினைவாகின்றது.  
ஆதலினது கூடாது. இங்ஙனமயங்கி லுபசாந்தம் வாய்க்கா  
தென்பது. (உகடு)

அறிபடு பொருளே திரிசிய மென்னில்  
அர்த்த மில்லா வனர்த்த ரூப  
மாதலின் முற்று மசத்தெனற் கழுக்கென்.

(இ-ள்.) அறிவு அறிபடுபொருளுென்னு மிரண்டில், அறி படுபொருளே திரிசியமென்பமொயின், அஃதர்த்தமென்பது சற்றுமில்லாத உனர்த்தருபமாகமுற்று மிருத்தவின், அசத்தென்பதற்கு வழுவுென்னை.—எ-று.

தனக்கெனச் சொருடமொன்றின்மையே திரிசியமாயின் முற்றும்விகாரருபமென்பதாயிற்று. இதனினு மசத்தெனற் கியைவதுயாதுளது? இன்றாதவின் அசத்தெனற் கிழுக்கென் என் றார். பராமுசத்தினர்க் கிஃதெட்டரிது. (உகசு)

விகாரமயமே யுலகெனிற் சத்தெனல்

எங்ஙன மியைதற் பால தாகும்

இன்ற லசத்தே முரண தென்னை

(இ-ள்.) உற்றுசின்றாராய்வுழி யுலகென்பது விகாரமயமா குமாயின், எங்ஙனஞ் சத்தெனப்படும், அங்ஙனம்கூறினு மியை தற் பாலதெங்ஙனம் கூடாமையின் சத்தேயாம், இதற்குமாறெ ய்து மாறென்னை.—எ-று.

சத்தென்பது கூறுவார் குற்றமன்றி இயையுங் குற்ற மூலகின் மிசைத்தன்று. இஃதறியார் யாதுசாதித்து மென் பயன், (உகஎ)

எங்ஙன மெங்ஙனம் யாது நிற்பினும்

அங்ஙன மங்ஙன முணர்தல் சத்தெனில்

ஐயந் திரிபுக் ககலி லேற்பம்

இன்றேல் முரண தாகு மென்ப.

(இ-ள்.) யாதுயாது எவ்வெவ்வா றிருத்தற்பாலதோ அவ் வவ்வாறிடுக்க அவ்வெவ்வண்ண முணர்சலே சத்தெனப் படுமா

யின், ஐயந்திரியுக் கிடமின்றாகவேண்டும், இன்றாயின் சத்தென்றேற்குதும், ஏற்றற் கிடம்பெறுவதின்றேல் சத்தெனல் மாறாகவே முடியுமெனச் சத்துக்கள் கூறாநிற்பர்.—எ-று.

அலையாதிபோறவி னிசவடிவமன்று, ஆமெனக் கோடலே யசத்தெனலன்றி யயலன்று. (உகஅ)

அகம்புற நோக்கே சத்தசத் தன்வி  
யிருமை வினைமுத லெங்ஙன மியையும்  
இங்ஙன முணராக் குற்ற மசத்தே

(இ-ள்.) அந்தர்முகநோக்கும் பகர்முகநோக்குமே சத்தெனவு மசத்தெனவுங் கூறற்கியையும்ன்றி யிவ்விருவகையுடைய யர்ச்சிக்கும் வினைமுதல்யாதோ வஃதெங்ஙனமியையும், இங்ஙனமாய நிலையை யுணராக் குற்றமே யசத்தெனப் பதிவதன்றி வேறன்று.—எ-று.

இருவகை நோக்கா வியைவது சத்தசத்தென்னற்க. இங்ஙனமாய நிலையை யுணராமை யசத்தெனலும், உணர்தல் சத்தெனலுங் கோடல் மரடென்க. (உகக)

விடயமே பயனாக் கோட லளவும்  
தன்னை நன்குணர்ந்து மவல மென்ப.

(இ-ள்.) விடயமே பயனாகக் காணுமயக்கந் தெளியாஊவுந் தன்னைத் தா னையந்திரிபற நன்குணர்ந்தும் யாதுபயனும், அவலமேயெனச் சத்துக்கள் கூறுவர்.—எ-று.

அனைத்தையுந் தாளுசக் காணத் தெரிந்தும் விடயமயக்கந் விடாயமையால் அதுகாறமசத்தே சத்தாகக்காணும், காணுமளவும் ஆல்லலேபயனாகவமைதல் திண்ணமாதலின், அவலமென்றார். (.)

கலக்கந் தெளியா வயினெவ னாய்ந்தும்  
சத்தெனு மங்குரங் காண்ட லெங்ஙனம்  
இன்மையி னசத்தே மயம தாகும்.

(இ-ள்.) திருக்குத்திரிசியார்த்தவளவுதெளியாவிடத் தணவ  
யனைத்து மொருங்குணர்ந்தும் யாது பயனுறும், இங்ஙனமாயின்  
சத்தென்னு மங்குரமெங்ஙனந் தலைகாட்டும், காட்டற் கிடமின்  
மையின், அசத்தே யுண்மை மயமாக முடியும்.—எ-று.

கலக்கம் - பிராந்தி. அது சித்தப்பிராந்தி, செகப்பிராந்தி  
யென்றிருகூறும். இவ்விரண்டு மொருங்கேயொருவிலைத் தெளி  
தவென்றார். (உஉக)

சத்தை யன்றி யசத்தென னுண்டேல்  
சத்து முண்டாந் தானென லன்றி  
யின்றெனி லற்றே யஃது மென்ப

(இ-ள்.) சத்தெனலை யன்றி யசத்தெனல் வேறு முதலாக  
வுளதாயின் தானெனலை யன்றிச் சத்தெனலோர் முதலாக வண்  
டாயிருக்கலாம். இன்றெனி லஃது மன்னதேயென் றறிஞர்  
கூறுவர்.—எ-று.

எனவே தானெனு நிலையையன்றிச் சத்தும் உத்தச்சத்தை  
யன்றி யசத்த மின்றெனப்பெற்றும். பெறவே கூடஸ்தப் பிர  
மம் சத்தும் சீவேசுவரர் அசத்துமென்றாயின. ஆகவே தானே  
யுண்மையெனக் கண்டாம். இங்ஙன மெட்டிக் காணவளவு மிழுக்  
குறுமாதவி னிதுவே யசத்தென வெமதுமதம். இஃது இரு  
வர்மாறுகோ ளொருதலை தணி வென்க. (உஉஉ)

சத்து மசத்து நானே யன்றிப்  
பிறிதன் றெனவுஞக் காறு மசத்தே  
யெத்தடை யுறினு மிதுவா முடியும்.

(இ-ள்.) சத்தாகவு மசத்தாகவு மிருப்பது யாது நானென லோ அதுவே யன்றிப் பிறவெனப்படுவனவெல்லா மல்லவெ னச் சிந்தித்துத் தெளியாவளவு மசத்தேயாகும், அன்றென மறு க்க வெத்தடை னேரிடினு மிங்றன மசத்தாகவே முடியும்.—  
எ - று.

அஞ்ஞானமயமாகிய தேகத்தை நானென்றதூஉம்ஞானமா கிய சொப்பிரகாசத்தை நானென்றதூஉம் யானே யாயினும் இவ் விரண்டும் பருவத்தவசரமன்றி யானன்று என்றுணராமையே யசத்தெனப்படு மென்பார் பிறிதன் றெனவுளுக் காறு மசத்தே என்றார். (உஉ௩)

புறமுக நோக்கே செகமாத் தோற்றும்  
வேறென லெல்லா மகறற் கன்று  
அகமுக நோக்கே யறிவா விளங்கும்  
இதுதெரி காறு மசத்தென மொழிப.

(இ-ள்.) பகிர்முக திருஷ்டியே செசத்ரூபமாகத் தோற்றும், இங்றன மன்றிச் செகத்துக்காதாரம் வேறெனப் படுவனவெல் லாமதனை விலக்கற்கன்று, விலக்கற்குபாயம் அந்தர்முகதிருஷ்டி வாய்க்கிலதுவே சிற்சோதியாக விளங்கும், இந்த மாரக்கமுண ராவுளவு மசத்தென் றறிஞர் கூறுப.—எ-று.

இவ்விருவுகை நாட்டமறிவான்உண்மையுணர்ந்தபரஞானி யுன்றி அபரஞானியன்று. ஏனையரைச்சொல்லவதென்னை? (உஉ௪)

உடலை யுயிரென் றுன்ன லொழியா  
அனுபவத் திடமத மகலா ருலகைச்  
சத்தென லெங்றன் தடையுற தெய்தும்  
மற்றவுங் கூறுவ தென்னை யென்ப.

(இ-ள்.) அநாத்மாவான வுடலே யாத்மாவென் றுள்ளிபடி. கொள்ளு மனைஞ் சற்றுந் தளர்வுற வனுபவத் திடஞானத்தி னின்றும் திணைத்துணையு மகலாதா ருலகைச் சத்தெனக்கொள் ளுந் கொள்ளை யெங்கனம் விக்கினமின்றி யமைபும். இம்மட மை காரணமாகவெய்து மேனைய கொள்கை யனைத்துங் கூற வேண்டிவ தென்னையுளவென் றறிஞர் கூறுவர்.—௭-று.

விபரீத நாட்டமுங் கருத்து மகலாக்காறும் பண்டிதரு மு ண்மையெனக்கோடலனைத்துஞ் சத்தெனற்குடன்படுவ தெங் கனம்? கூடாதென வறிக. விட்ட விலக்கணைக் குடன்படா வளவு மெய்துந்தோட மினையதென வுணர்த்தியவா றுகாண்க.)

உலக மயமாச் சித்தங் கொள்ளாக்  
 குரவர் கண்டில மிவர்சத் தெனலே  
 திவர்மொழி யேற்றல் மடமை மடமை  
 அல்லல் பயனா வமையு மென்ப.

(இ-ள்.) உலக மயமாகத் தமது சித்தமாக்காக் குரவர்கிர மணி\* ளிருக்கக் கண்டில மெங்கணும். இத்திறத்தினர் கூறுஞ் சத்தென லெங்கனமாயதோ, இவர் மொழியை யாயாதேற்றல் முழுது மடமையன்றோ அதனெய்தும்பயன் அல்லல்மயமன்றி யாதுங் கண்டிலமெனச் சான்றொர் கூறுவர்.—௭-று.

எனவே சித்தத்தின் பிரதிபலனஞ் செகமென் றறியாரென் பார் உலகமயமாச் சித்தங் கொள்ளாக் குரவர் கண்டிலம் என் றார். அசத்தினிலை காணலரிது. (௨௨௬)

நினைவே திணைபா லீடமென லறியாத்  
 திறமசத் தென்ப தெளிந்திசி னோரே.

(இ ள்.) நினைவே திணைபாவிடமாப் பரிணமித்திருப்பதன் றி யயலன்றெனலைச் சொல்லினு முணரவறியாத் திறமே யசத் தெனக் கூறா சிற்பர் ஐயந்திரிபறத் தெளிந்த சிந்தையர்.—  
எ-று.

யாவரேனுந் சத்த நினைவைத் தள்ளிக் காலதேச வஸ்தூக்க ளிருக்கக்கண்டன ருளரோ? உளரெனில் அன்னியோன்னியா பாவமுறற் கேதென்னைகொலோ ஆசலினிலரென்பம். இது பகிர்முகநோக்கா லெய்திய பிராந்தியெனச் சற்று முணராத் திறத்தசாசலி னிதனையே யசத்தென்றும். நினைவைச் சலியாது றுறுத்தில் இங்ஙனமாய வனுபவம் விளங்கும். இன்றேல் அய லாம். அயலெனல் வாஸ்தவமன்றாசலின் மூடமென்றாயிற்று. இந்த மூடத்தை யசத்தெனற் கிழுக்கென்னை. இங்ஙன முண ராவிடத்துத் திரிகாலஞான முதலியவற்றாலெய்தும் பயன் யாது, மூடமே யென்க. (௨௨௭)

மாயர காரிய முலகெனற் கிசையா  
ஆஸ்திக நாஸ்திக ரெனுங்கலை வல்லோர்  
நாட்டுவர் சத்தென விதுவியப் பாகும்  
முற்று முணர்ந்தவர் முன்ன ரென்ப. (௨௨௮)  
பிறந்திறந் துயிர்கள் வருத லியற்கைக்  
கூடமுல கன்றோ வென்று மாதலின்  
அசத்தென லெங்ஙன மாகு மென்பர். (௨௨௯)  
தனக்கெனச் சொரூப மின்றாய் முடிவதென்  
ஆய்தலின் கண்ணே யதுதிண் ணாமுதேல். (௨௩௦)  
ஆய்தலி னழிவுறின் முன்போ லிருப்பதென்  
எப்பொரு ளுந்தா னீதசத் தன்றே. (௨௩௧)

அணுக்கள் குழுவா லமையாப் பொருளிலை  
 என்ன வுன்னாக் குற்றத் தன்றே  
 காமம் வெகுளி மயக்க வினாவு  
 இஃதழி தற்கிட மின்றே வுண்டோ  
 உளது பற்றி யசத்தெனல் சத்தியம். (உ௩உ)

காட்சிக் குளதாக் காண்டலி னதுவது  
 ஆய்தலின் பின்னரு மசத்தெனல் பிழையே. (உ௩௩)  
 பழுதையைப் பழுதையாப் பார்த்த பின்னர்ப்  
 பாம்பெனத் தோற்றினும் பயகம் பனமிலை. (உ௩௪)

தோற்ற லென்றே திடப்படா ததினால்  
 தோற்றமெதன் பாலதோ வறிவின் பாலதே  
 விடயத் தன்றே வாய்தலி னெங்கே  
 அயலெனப் படுவதெ னன்றெனப் படுவதென்  
 அனைத்து மறிவோ வயலா விலாதென்  
 என்பய னிதனா லென்பய னதனால்  
 உலக விழப்பெனின் மயலிழப் பன்றே  
 மயலிழப் பென்பயன் மயலுதிப் பென்பயன்  
 உலகந் தோற்றுந் தோற்றிக் கண்டதென்  
 சுகப்பே றன்றே தூயருற லென்றே  
 சபாவ மன்றே வுறக்கத் தெங்கே  
 கண்டபோ தின்றே வனித்திய மன்றே  
 தோற்ற மறப்பை யேற்றலி னயலே  
 நெய்தி யன்றி யிவ்விரண் டெங்கே



ஆதலி னனைத்து மறிவன்றி யிலதால்  
அசத்தெனப் படுதற் கையமின் றென்ப. (உ௩௫)

அயலெனக் காணின் மனவலை வுக்கிடம்  
அன்றெனக் காணின் மனமமை திக்கிடம்  
அயலெனத் தோற்று மாயு மட்டும்  
அயலாத் தோற்றலு மன்றாத் தோற்றலும்  
அறிவை யன்றி யிலதா லசத்தே. (உ௩௬)

மாயையை மெய்யெனல் மடமை யில்பொருள்  
அதுவே யுலகாத் தோற்று மதுவிடிற்  
சற்று மில்லை யாதலி னசத்தே. (உ௩௭)

சத்தெனற் கருத்த முள்ள தாகலின்  
உள்ள தென்பதை யேற்றலொன் றிலாதலின்  
அசத்தெனற் குலக மைய மின்றே. (உ௩௮)

சகமுள தென்றங் கறிதலு மறிவே  
சகமில் தென்றிங் கறிதலு மறிவே  
அறிவொன் றாயினு மறிவினை யிரண்டாம்

இதனால் வினைமுத லறிலறி யாமை  
யெனும்பெய ரேற்கு மென்மனார் புலவர். (உ௩௯)

ஒன்றே சத்து மசத்து மாகும். (உ.௪௦)

சத்தெனு மவசர மெய்யை மெய்யெனல்  
அசத்தெனு மவசரம் பெய்யை மெய்யெனல்  
இங்ஙன மறித லறிவா தலினாற்

சத்தே யசத்தெனச் சாற்றப் படுமே. (உ.௪௧)

அசத்தே சத்தெனற் கிடையூ ரென்னென்றிற்  
 படமே நூலுங் கடமே மண்ணும்  
 பணியே பொன்னு மென்னு மாதி  
 யனுபவ முளதே லேற்ப மென்ப. (உசஉ)

(ஆதலின்) சத்தே யசத்தெனற் சத்திய மிதனை  
 மறுத்தற் கிடமிலை யெவ்வகை யானும். (உச௩)

அறிவின் பரிணமிப் பாதவி னனைத்தும்  
 அறிவை மறைப்பதற் கதிசய மென்னை  
 தினகரன் கதிரி னென்றுபுய லாதலின்  
 ஆதே யந்தனா லாதார மறைதல்  
 எவர்கண் டிலாதா ரெங்கணு மென்ப. (உசச)

ஒன்றை யொன்று யறிதலஞ் ஞானம்  
 அதனற் றேற்று மொன்றென் றாக  
 எங்ஙன மென்றிற் பூத மன்மிப்  
 பௌதிக மிலையாற் கற்பித மன்றே  
 இதற்குப் பூத முண்மை யன்றே  
 பௌதிகந் தன்னை யுண்மையாக் காண்டலென்  
 காண்ட லாலே மிதுமுக் குற்றம்  
 அல்லல் வினாவுக் கிதையச் சிறி மூலம்  
 இல்லை யதனா லனர்த்த நோக்கை  
 விட்டாற் றேற்றுமோ முன்பேர லனர்த்தம்  
 அறியாமை யன்றி யனர்த்த முளதேல்

அறிவை யன்றி யறியாமை யுளதென்  
றேற்றற் கைய மில்லை யென்ப. (௨௪௫)

சத்தே யசத்தெனல் சோதனை ஞாய  
சம்மதத் தாதலி னுபநிட தங்கள்  
மேற்பிழை யென்னை விவர்த்தம தென்ப. (௨௪௬)

கிளிஞ்சலை வெள்ளி யென்னக் கருதிப்  
பணிசெயப் புக்கது போலுநங் கொள்கை  
அவலத் தழிவீ ராயுமி னென்ப. (௨௪௭)

உளதுபோற் காட்டி யவலத் தழுத்தும்  
உலகின் றன்மை யறியா ரினிதென்  
றுணர்ந்து நித்தியஞ் சாதித் திடுவர்  
இவரை யறிஞ் சொன்ப தென்னை. (௨௪௮)

சத்தெனி னசத்தென் றிடம்பெறற் கென்னை  
காட்சி யனைத்துங் கருத லனைத்தும்  
எத்தகை சோதனை யானு மென்ப. (௨௪௯)

முன்பின் னின்னா ரென்றறி யாவுயிர்  
இடையினு முடலை யன்றி யறியா  
பந்தத் தென்பயன் பாருமி னுலகீர்  
இதனைச் சத்தெனற் குறுதியென் னென்ப. (௨௫௦)

மனத்தை மயக்கச் சத்தெனக் காணும்  
மனந்தெளிந் தக்கண் மயக்க மெங்கே  
ஆதலிற் பிராந்தியே சகமெனல் சத்தியம். (௨௫௧)

பிராந்தி யென்ன லொன்றை யொன்றாக  
வறிதலி னங்ஙனந் தோற்ற லென்ப. (உருஉ)

அசத்தெனற் கின்னு மைய மென்னை  
உயிர்பர மெனலை யோர்து மினியாம்  
சத்துயி ரென்னி லுபாதி மூன்றும்  
அன்றே யுயிரென லெதனைச் சான்றெனின்  
அளவு குறிக்கி லசத்தென லேற்பம். (உரு௩)

எந்தத் தனுவோ டேனு முயிர்த்திருப்  
பதனா லுயிரெனப் பகரப் படுமே. (உரு௪)

உயிரெனப் படுமோ வுபாதி கழலில்  
உயிரெனற் கருத்தம் வெறுஞ்சொல்லென்ப. (உரு௫)

அறிவை யன்றி யுயிரென லிலையால்  
அறிவைச் சத்தெனி லேற்ப மென்ப. (உரு௬)

அறிவை யன்றி யயலுயி ரென்னில்  
அசத்தெனற் கைய மின்றென மொழிப. (உரு௭)

அன்னிய முணரினுந் தனையறி யாதவை  
யறிவெனப் படினு மாகா தென்ப. (உரு௮)

தனையறி யாததே யபர மென்றார்  
அறிவதே பரமென் றார்தெளிந் தோரே. (உரு௯)

அபர வுணர்வை யசத்தென லாகும்  
பரவுணர் வதனைச் சத்தெனத் தகுமே. (உரு௧௦)

- அபர வுணர்வைச் சீவ நெனவும்  
பரவுணர் வதனை யான்மா வெனவும்  
ஞானநூ லனைந்து நவிலு மென்ப. (௨௬௧)
- பிம்ப மான்மா பிம்பப் போலி  
உயிரெனு மறையி னந்த மென்ப. (௨௬௨)
- பிம்பஞ் சுயம்பு போலி கற்பிதம்  
என்பர் சோதனை முகத்தி னானே. (௨௬௩)
- உயிரெனல் கற்பித மாதலி னசத்தே. (௨௬௪)
- ஆதலின் மாயா காரிய மெனப்படும். (௨௬௫)
- ஆன்மாவை யன்றி யுயிரென விலதால்  
வெறுஞ்சொற் றோற்ற மென்மனார் புலவர். (௨௬௬)
- சகமுயிர் போலப் பரமு மாயா  
காரிய மெனலை யாய்குது மிங்கே. (௨௬௭)
- உபாதிசுணந் தொழிலை யுயர்பர மென்பர்  
கற்பித மென்று காணு தவரே. (௨௬௮)
- உபாதி பரமெனி லசத்தெனப் படுமே. (௨௬௯)
- உபாதி குணந்தொழின் மூன்றும் வியட்டி  
சமட்டி யெனப்பட் டியிர்பர மேற்கும். (௨௭௦)
- உபாதி தூலஞ் சூக்குமங் காரணம்  
என்ன மூவகை யேற்கு மென்ப. (௨௭௧)
- சமட்டி வியட்டி யேற்குமம் மூன்றும். (௨௭௨)

சமட்டி வியட்டி யுபாதி மூன்றுஞ்  
சடமசத் தாதலி னுயிர்பர மன்று. (உஎ௩)

குணமுஞ் சமட்டி வியட்டி யாயினுங்  
குணமுத லன்று குணியிருப் பதினால்  
உயிர்பர மெங்ஙனங் குணமெனப் படுமே. (உஎச)

பஞ்ச கிருத்தியஞ் சிறிது பெரிதா  
யிருக்கினும் வினையே வினைமுத லாமோ  
வுயிர்பரம் வினையன் றென்மனார் புலவர். (உஎ௫)

உபாதி குணந்தொழி லுயிர்பர மன்றெனக்  
கணித்ததற் கைய முளதே லேற்குதும்  
சோதனை யாதி மூன்றி னானும்  
அன்றேன் மூடரு மேலா ரென்ப. (உஎ௬)

ஒற்றுமை நயத்தா லபேதமாக் காணினும்  
வேற்றுமை நயத்தாற் பேதமாய்ப் பிரியுஞ்  
சிரவண மாதிரி சோதனை யானே. (உஎ௭)

முதற்குச் சினைகுணந் தொழிலோ வன்றிச்  
சினைகுணந் தொழிற்கு முதலோ சினைகுணந்  
தொழிற்கு முதலெனின் கிழமை யிருவகை  
பென்ற தென்னை யிலக்கணந் தன்னில்  
ஆதலிற் பரமுயிர்க் கிவைதற் கிழமை  
விலகி முதலர் யிலகலி னென்ப. (உஎ௮)

ஆயிற் பரமுயி ரிவையன் றெனின்யா

- தறிவெனப் படுதற் கைய மின்றே  
சோதனை யாகி முகத்தி னானே  
மறுக்கி லேற்பந் தடையுறிற் கடைபடும். (௨௭௯)
- அவ்வறி வேனு முபாதி வசத்துயின்  
அபர மெனலா லசத்தெனப் படுமே  
படலான் மாயா காரிய மெனப்படும். (௨௮௦)
- பரஞான மன்றி யபர மிலையால்  
முதற்கா ரணகா ரியமென மொழிப. (௨௮௧)
- இங்ஙனம் பற்றிப் பராபர மென்றார்  
இவ்விலக் கணமெலா மொருங்குணர்ந் தோரே  
அல்லார் சொலிப்பய னென்னை யென்ப. (௨௮௨)
- அபர வுணர்வே சகமுயிர் பரமெனல்  
அல்ல வென்பார் காட்ட வகையிலார். (௨௮௩)
- அபர வுணர்வை யறியாமை யென்ப. (௨௮௪)
- பரவுணர் வதனை யறிவெனக் கூறுப. (௨௮௫)
- பரவுணர் வென்பது தனைமற வாத  
அவசர நிலையென் றறையப் படுமே. (௨௮௬)
- அபர வுணர்வெனல் தனைமறந் தவசரம்  
அதுவே சகமுயிர் பரமாத் தோன்றும். (௨௮௭)
- பித்தமே லுறினுஞ் சன்னிமே லுறினுஞ்  
புத்தி விகற்கப் பட்டெதி ரில்லாக்  
காட்சி விபரீ தம்பல வாகத்

- தோன்று மதனை மெய்யெனக் கண்டு  
பற்பல வாகப் பிதற்றலைக் காண்பம்  
நீங்கில் விகற்பமுந் தோற்றமு நீங்கும். (உஅஅ)  
(அதுபோல்) புத்தி விகற்பே மாயை யென்னல்  
அதுவே சகமுயிர் பரமாத் தோன்றும்  
விகற்பறி லறிவாய் விளங்கு மென்ப. (உஅக)  
பொய்யெனல் சோதனை முகத்தாற் றெரிதும்  
சொல்லா லேற்கின் மயக்கறா தென்ப. (உக௦)  
உபமான மெல்லா மேக தேசம்  
ஏற்கத் தருவதை யேற்றலி னென்ப. (உக௧)  
காரிய நோக்காற் காரணம் விகாரம்  
காரண நோக்காற் காரிய காரண  
மென்ப தின்றிச் சயம்பா நின்றலின்  
அவிகார மென்ன வறையப் படுமே  
விகாரம் பற்றிய விகார மாதலின்  
இதனையே மாயா விகார மென்ப. (உக௨)  
இல்லை யல்ல வெணுந்தகை யேலா  
தாமுண் டெணுந்தகை யேற்கக் காட்டின்  
மாயா மயபெனா தனைத்து மென்பம். (உக௩)  
இல்லவே யில்லை யதனா லசத்தே  
அனைத்து மாயா மயமெனற் கிடையூ  
றென்றோ வுபநிட தங்க ளென்ப. (உக௪)



உண்மையென் றறிவார் தோற்ற மதனைச்  
சகமாதி மூன்றுஞ் சத்தென மொழிவர்  
இவர்முடி பேலா ரெங்கணுங் கண்டிலம்  
இதுவே சகல மதசம் மதமெனல். (௨௬௫)

இவரைக் குருவென் றேற்கிற் குளிக்கப்  
போய்ச்சே றதனைப் பூச லொக்கும்  
மயக்க மறுக்கா ரதனா லென்ப. (௨௬௬)

கள்ள வேட மாசா ரத்தாற்  
கள்ளரைக் குருவென் றேற்கி னரகே. (௨௬௭)

காட்சிக் குண்மைபோற் காணினுஞ் சோதனை  
யாட்சி தன்னா லனைத்து மித்தையே  
மித்தை யாதலி னசத்தென மொழிப. (௨௬௮)

அசத்திலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-௩௬௮.

ப ந் த ர வ து

ச ட வ ி ல க் க ண ம்.

இலையென லெதுவோ வதுவே மாயை  
ஆதலி னசத்தென் றறைந்தா முன்னர். (௨௬௯)

காரண மென்பவை யெல்லாங் காரிய  
மாக முடிவ தபவாத மென்ப. (௩௦௦)

காரிய மென்பவை பெல்லாங் காரண  
மாக முடிவது கற்பனை யென்ப. (௩௦௧)

மெய்யெனக் கொள்பவை பொய்யென முடிவது  
அந்தர் முகத்தி லென்மனார் புலவர். (௩௦௨)

பொய்யென் பவற்றை மெய்யெனக் கோடல்  
பகிர்முகத் தென்பர் பழகி னோரே  
இவையெலா மசத்தெனற் கியையா தொன் றிலை  
யிருக்கி னன்றோ வறிதற் பாற்றும்  
ஆதலி னஃதே சடமெனற் கியையும். (௩௦௩)

யாதணு வேணுஞ் சத்தெனற் கியையின்  
சித்தெனற் கையஞ் சிறிது மின்றே. (௩௦௪)

பரமு முயிருஞ் சாட்சி யிரண்டுஞ்  
சித்தெனற் படாவோ வறிதலி னென்னில்  
ஆதிட்டான மன்று யவையுள வாயிற்  
சத்தெனப் பட்டுச் சித்தென லேற்கும்  
ஆய் தார்க்கீ துடன்பா டென்ப. (௩௦௫)

அறிவ தெதுவென் றறிவ தெதுவென்  
றாயுங் காலை யலவல வென்னப்  
போவ தெவன்கொல் பொறியாதி யாவுங்  
உளதேற் சத்துசித் தெனற்கிடை யூறென். (௩௦௬)

கல்லா ரல்லா ரன்றோ கற்றும்  
அசத்தைச் சத்தெனக் காணுங் காலை. (௩௦௭)

இல்லை யாயிற் சுகதுக் கங்கள்  
 எய்துவ தென்னை யாய்ந்த வக்கணம்  
 இரண்டு மிலாதென் னுள்ள தாயின்  
 தொலையா மயக்கந் தொலைவதெவ் வாறெனின்  
 கூறுதும் ஞாய மாதி யானே. (௩௦௮)

இல்லை யெனும்பொரு ளேலா தொன்றிலை  
 இருப்ப தாகத் தோற்றிச் சுகத்தைத்  
 தருத லேலா வுயிர்க ளொன்றிலை  
 இங்ஙன மிருத்த லீரண்டும் பகிர்முகத்  
 தவசரத் தென்ப வறிந்திசி னேரே. (௩௦௯)

சித்தே சடமாத் திரிபுவே றன்றும்  
 காரணங் கருதா வவசரஞ் சத்தாம்  
 காரணங் கருது மவசர மசத்தாம்  
 இங்ஙன மிபையா திருக்கு மோர்பொருள்  
 கற்று மறியார் கலையுணர்ந் தோரே. (௩௧௦)

சோதனை யாலுறு சுகமோ தோற்றங்  
 காரண மாவுறு சுகமோ மாறா  
 நிலையதென் றுரைத்த லேர்பாற் றுணினும். (௩௧௧)

மாறாமெ சோதனை மாற லின்மை  
 யென்றே கொள்வ ரெவரு மென்னின்  
 றனக்கன் னியத்தைத் தாவலென் னுயிர்கள்  
 சுகமது பற்றி யென்று மாறாச்

சுகநிலை வாய்க்கின் முயற்சி யெற்றுக்  
கிருந்த வண்ண மிருப்ப தாகும்  
என்பது பொய்யோ மெய்யோ விதனை  
யறிந்த விடத்தே யாகுந் தீர்வே. (௩௧௨)

கணத்தின் மாறலென் சுகநிலை யென்று  
மெய்யாப் புகுவார் காண்பரோ வுலகை  
அல்லார் காண்டற் கவதி யென்னை  
பல்சான் றீரே யவலப் படிப்பில்  
பல்சான் றீரே பயனின் மூப்பில்  
என்சிறப் பிதன லஹினை யொப்பீர்  
வாழ்மி னிங்நன மயறொலைப் பின்றி  
இதன லச்சை யென்றே விலையே. (௩௧௩)

அசத்தெனற் கைய மென்றே வனைத்தும்  
ஆய்ந்துணர்ந் தோருக் கென்மனார் புலவர். (௩௧௪)

சத்தெனக் காணுந் தகையதெ னனைத்தும்  
உற்றுண ராமையி னென்ன வேண்டுமோ  
ஆயினு மசத்தே சத்தெனக் காண்டலின்  
சத்திது மூவித மாகு மென்ப. (௩௧௫)

(என்னை) ப்ராதி பாதிசகம் பார மார்த்திகம்  
வியவகா ரிகமென வேண்டற் பாற்றே. (௩௧௬)

இவற்றை மேலோ றுரைத்திருப் பதனால்  
வீட்டன மினியா முத்திக் கியையப்

புகுது மநூர்த சடமிரண் டொன்றென  
இந்நிலை கண்டா ரேற்கு மாறே. (௩௧௭)

இல்லை பெனும்பொரு ளெங்ஙன முணரும்  
தன்னை யுணராத் தகையி னானே  
யறித லனைத்துஞ் சடம தென்ப. (௩௧௮)

அசத்தே சடமெனற் கைய மிலதால்  
சடமே யசத்தெனற் கென்றே வையம்  
உளதேற் காண்ப முரையி னானே. (௩௧௯)

தமையறி யாத பொறிகர ணங்கள்  
அயலறி கருவி யாயினு மிருந்து  
அன்றோ வறியுஞ் சடமசத் தென்பதென். (௩௨௦)

அதிட்டான மன்றி யிலையுணர் கருவிகள்  
பிம்ப விகார மெனப்படு மன்றிச்  
சயம்பெனற் கேதென் னசத்தெனப் படுமே. (௩௨௧)

எல்லாப் பொய்யும் மெய்போற் காண்டலின்  
இதனை யசத்தெனற் கென்றே பிழையே. (௩௨௨)

அசத்தே சடமய லெனிற்சத் தாகும்  
சத்தெனி லெங்கே சயம்பெனுந் தர்மம். (௩௨௩)

சடமே யசத்தய லெனிற்சித் தாகும்  
சித்தே லொன்றை யொன்றாக் கொளலென். (௩௨௪)

அசத்துஞ் சடமு மொத்திருப் பதனால்  
திரிசிய மதனாற் றிருத்தியுற் றவரார்.

அலைவு விட்டெங்கு முளரெளிற் சொல்லே  
யுத்திக் கியையா வுறுதி தன்னால்  
எங்கனஞ் சுயநிலை யாகு மென்ப, (௩௨௫)

உயிர்கட் கமைதி யிலாதற் கேதென்  
அல்லா தவற்றைச் சத்துசித் தெனலால்  
எப்பத விக்கணு மென்மனார் புலவர், (௩௨௬)

எவ்விதப் பண்டித ரேனு மிதனை  
மறுத்தற் கிடநிலை மறுக்கி லடமெனக்  
காட்டற் கியைந்த குறியிது திண்ணம், (௩௨௭)

எந்நிலை சொல்லினுஞ் சத்துசித் தொவ்வா  
முரணி னுத்திக் கெதார்த்த மன்று, (௩௨௮)

அசத்து சடமெனு மிலக்கண மேலாத்  
திரிசியங் கண்டில மினிமேற் றுக்க  
நிலையிலக் கணமதை நிகழ்த்துது மன்னே, (௩௨௯)

சடவிலக்கணமுற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்பட சூத்திரம் - ௩௪௯.

பதினேற்றுவது  
சூக்கவிலக்கணம்.

திரிசிய மெல்லா மறுத்த சடத்தின்  
மயமலா தில்லை மாற்றத் தேடினும்

இதனைச் சுகமென் றெண்ணி யெண்ணிக்  
காத்துப் பற்பல விதமாக் கோடி.

கோடி கற்பஞ் சுகித்தவ ரெல்லாம்  
நீத்திய திருத்தித் தருமென லெண்ணம்  
ஔழந்தன ரன்றோ தேகாந் தத்தில்  
வாழ்ந்த காலத்துங் கிலேசப் படாரிலை  
ஔலையெனிற் சிலரு மமதை யானே  
மரண பயமதை மறந்தன ரன்றோ  
விவேகி யல்லர் திரிசியந் துயரே.

(௩௩௦)

திரிசிய மனைத்து முண்மை யாயின்

சுகசா தனமெனக் கொளற்கிடந் தரலென். (௩௩௧)

விருப்பு வெறுப்புக் கிடந்தர லென்னை

சுகவடி வாயிற் றோற்ற மனைத்தும். (௩௩௨)

உள்ள தாயிற் றோற்ற தென்னை

உறக்கத் தெவர்க்குஞ் சுகமிஃ தாமோ

சுகமெனக் கருதிற் றுயர்தர லென்னை

தற்சுக விழப்பே துயரென் றறியீர்

நன்குணர்ந் தீரே நன்குணர்ந் தீரே

ஔதனை யுணரா தெதையுணர்ந் தீரோ

நல்ல கீர்த்தி வாய்த்தனிர் சாலும்

மூடர் வியக்கப் பெரும்பா லும்மே.

(௩௩௩)

பசையிலாப் பழைய வென்பைச் சுவையென்

றெண்ணித் தன்சுவை யென்றுண ராது

விடாது கறிக்கு நாய்போற் சுகித்தென்  
உள்ள தாயின் வெறுப்புற வென்னை. (௩௩௪)

சத்துப் போன்ற மூன்று சத்தை  
யின்னதென் றறியா ரியற்கை யுலகிற்  
கெனத்திடங் கொண்டு சகிக்க லாமோ  
பிரியமே துயரென் றறியாத் தகையால்  
அவாவெனுந் தாக மடங்கக் கண்டிலம். (௩௩௫)

சுகமுல காயின் துக்கந் தரலென்  
இதனா லெவரு மிதுதராச் சுகமுண்  
டெனவெணி யாகந் தவமாதி செய்வர். (௩௩௬)

ஈடணாத் துயர மியற்கை யுலகிற்  
கென்பதற் கிணங்க வேற்ப தென்னை. (௩௩௭)

உலகஞ் சுகமே லொருபடித் தெங்கே  
வறியர் செல்வ ரெனப்பட வென்னை. (௩௩௮)

வறுமையுந் திருவு மாறலென் னிலையா  
திதுசுக மாமோ மடமை மடமை. (௩௩௯)

ஈட்ட றுயரே காத்த றுயரே  
யின்னும் பல்வழி முயற்சியுந் துயரே  
யெங்ஙன முலக மின்ப மெனப்படும். (௩௪௦)

துயர்மய முலக மென்றலோ யோகிகள்  
கற்ப கோடி காலமுங் காணாத்  
தறிபோற் கிடப்பர் சாட்சிவே றென்னை. (௩௪௧)



ஞானிக ஞலகைச் சின்மய மாக்கிக்  
காண்பதெற்றுக் கிறுதியின்றித்  
துயர்மய மென்றலோ துணிந்தன ரிங்நனம். (௩௪௨)  
காமியத் தவத்தருங் காணு துலகைத்  
தவம்புரி வானேன் சற்றுமோர் கிலாதென். (௩௪௩)  
காளி பிடாரி யாதி பூசை  
செய்கு வோருங் கண்ணை மூடிக்  
கணநேர மேனுங் கருதிவந் திப்பர்  
இஃதெலா மூலகந் துயர்மய மென்னக்  
காட்டக் கிடந்த குறியெனப் படுமே. (௩௪௪)  
அன்னிய தேக மன்னிய வுலகஞ்  
சுகமு மன்னிய. முறவு மன்னியங்  
இருப்பது மிறவ லெண்ணமு மிறவல்  
சுதந்தர மிறவல் பிறவியு மிறவல்  
என்ன பாத்திய மிருப்பதாக் களிப்பம்  
எண்வகை யின்பமுந் துயரே மாறலின். (௩௪௫)  
பொய்யுட றன்னை மெய்யெனக் காண்டல்  
சுகமோ துயரோ சொல்வேண் டுவதென். (௩௪௬)  
தேகி யணுவாத் தேக மகத்தாத்  
தெளித றுயரெனச் செப்ப வேண்டுமோ. (௩௪௭)  
பொளதிக மனைத்தும் லிகார மெனாது<sup>0</sup>  
சயம்பெனச் சுகசத் துறுத றுயரே. (௩௪௮)

தனித்தனி சொல்புகி னளவின் றுதலால்  
 சொற்றவற் றியலான் மற்றைய பிறவுந்  
 தெற்றென வுணர்த றெளிந்தோர் கடமை. (௩௪௯)

துக்கவிலக்கண முற்றிற்று.

ஆகப் பாயிரம் உட்படச் சூத்திரம்-௩௪௯.

பன்னிரண்டாவது

அநித்திய விலக்கணம்.

அநித்திய மென்பது நிலையிலா மைத்திறம். (௩௫௦)

மெய்போற் றோற்ற லனைத்து மென்றும்  
 அழியா துறுமெனுங் கொள்கைக் கிணங்கா  
 திருத்தலி னித்திய மகற்றப் படுமே. (௩௫௧)

தூலஞ் சூக்குமங் காரணத் தொடுமகா  
 காரண மாதி பூதமு மண்ட  
 நிரைபல கோடியும் வரையில் காலம்  
 இருக்க வநித்திய மியம்ப லென்னை  
 உடல்போ லன்றே யுலக மென்ப. (௩௫௨)

திர்க்க சொப்பன சகமெனச் சான்றோர்  
 இசைப்ப தென்னை யிதுசத் தாயின்  
 சோதனை யாதி முகத்தி னானே. (௩௫௩)

அசத்தெனற் கியையி னளவில் காலம்  
 அளவில் பலனை முக்கா லத்தினுந்  
 தருவ தென்னை யனுபவித் திடுமுயிர்  
 உடலெடுத் தழிவதற் கிடந்தர லென்னை  
 இவ்வுயிர் தம்முண் மக்கட் பேறு  
 பற்பல நூதன வதிசயச் செயல்கள்  
 மேலு மேலும் வியக்கப் புரிந்து  
 சுகிப்ப தென்னை யெவருங் காணத்  
 திணைபா லிடமா யிருப்ப தென்னை  
 யின்னும் பற்பல வாக விருக்க  
 வுடன்படற் கியையோம் வெறுஞ்சொல் லானே. ( )  
 எதற்கிது சத்தோ வறிவுக் கெனின்மெய்  
 அயலுரு மயமா யாகா துணர்ந்தங்  
 கப்போ திருக்கத் தெரிக்கி லேற்பம்  
 திருக்குத் திரிசிய மென்னு மிரண்டிற்  
 சயநிலை மிசிரிம் பிக்கா திருக்கத்  
 தனித்தனி காட்டி லன்றெது சத்தோ  
 வறிது மென்ப வறிந்திசி னேரே. (௩௩௩)  
 புகையுள போது மிலாத போதும்  
 கனல திருக்கக் கண்டன மதுபோல்  
 சுகத்தோற் றத்து மின்றியக் கண்ணும்  
 அறிவ திருக்க வறிவ மெவரும்  
 ஞானவஞ் ஞான கால மிரண்டினும்

தானிலாக் கால மறியோ மெவரும்  
 அவத்தை தோறு மதுவது வாதலை  
 யறியார் சகலத் தன்றியின் றென்பர்  
 அங்கங் குளடிலை யங்கங் கிருந்துணர்ந்  
 துணர்த்துவ தெதுவோ வோரறி வன்றி  
 ஆயாக் சூற்றமோ வறிவிலாக் சூற்றமோ  
 என்ன கற்று மென்பய னென்ப. (௩௩௬)

(அதாஅன்று) அறிவுக் குடலோ வுடலுக் கறிவோ  
 உடலுக் கறிவெனி னுறக்கத் தெங்கே  
 தோற்ற விலையெனின் முனந்தோற் றுவதென்  
 அறிவிருப் பாலெனிற் கனவு கேவலம்  
 அறிந்துணர்த் துவதே தறிவை யன்றி  
 யின்னு மொன்று சொல்லக் கேண்மின்  
 அவத்தை தோறு ட்வ்வ வுடலா  
 யாகா தறிவுறி லெங்ஙனந் தோற்றும்  
 அறிவு மயமா யாவ துடலோ  
 உடன்மய மாவ தறிவோ வுடலெனிற்  
 சடம தன்றோ வெங்ஙன மாகும்  
 அறிவே நித்திய மனைத்து மநித்தியம்  
 என்றது பெற்றும் நும்மொழி யானே  
 என்னவா திக்கினு மென்பய னென்ப. (௩௩௭)

திரிசிய சோதனை செய்வ தறிவோ  
 பிற்தோ வறிவைச் சோதனை செய்வது

பிறிதெளின் மூன்னரே மூட மென்றும்  
 அறிவா தலிற்பிறி தனைத்தையு மித்தை  
 யாக்கத் தகுஞ்சோ தனைமுதல் தெரிந்து  
 சர்வ சூனிய மயானம தாக்கித்  
 தான்மாத் திரமிருந் தகண்டபூ ரணமாய்த்  
 தனைத்தான் கண்டு முன்னுமில் வணமே  
 கின்றாள் மிதுநூ தனமன் றென்னும்  
 அறிவே நமதுரு வெனத்திடங் கொண்டு  
 நின்ற நிலையி னிற்கு மென்ப. (௩௩௮)

ஆதலி னித்திய மறிவெனற் பாற்றே. (௩௩௯)

அறிவின் பிரதி பலனமே சிற்சடம்  
 அறிவ தாமோ திரிசிய மனைத்தும்  
 ஆதலி னனைத்து மரித்திய மெனப்படும். (௩௪௦)

ஞாபக மன்றிப் பொருளிடங் காலம்  
 எங்ஙனங் காணு மெவர்க்கு மேனும். (௩௪௧)

ஞாபக நழுவிற் சகலமு நழுவும்  
 ஞாபகத் தடிப்பெது வதுவே காணும்  
 ஞெப்தியொன் றுகி லெதிர் பொருள் காணு  
 ஞெப்தி மயமே மயமென லன்றி  
 ஞேய மயமென லாயார் பக்கம். (௩௪௨)

நித்திய மறிவே ஞேய மரித்தியம். (௩௪௩)

துக்க நிவிர்த்தி ஞானக் காட்சியிற்

சோக மேலிடல் திரிசியக் காட்சியில்  
இதனா லுண்மை யிஃதெனப் படுமால்  
அதுவே நித்திய மென்ன லேற்கும். (௩௬௪)

அறிவை யன்றி யறியாமை யெங்கே  
நித்தியந் தானே யநித்திய மென்னல்  
அநித்தியம் நித்தியம் போலத் தோற்றலின்  
அந்த நித்தியம் நால்வகை யாக  
அபாவ மென்பபெய ரேற்கு மென்ப. (௩௬௫)

முன்பி னிடையோ டென்று மித்தை  
யெனும்பொருட் கியைந்து சத்தெனத் தோற்றலின்  
நான்கு சத்தென நவிலப் படுமே. (௩௬௬)

திரிசிய மனைத்துஞ் சத்தென வெவரும்  
சாதித் தலினா னித்திய மேற்கும்  
அபாவ மதனைச் சத்தெனக் கோடலின்  
நான்கு நித்திய மென்ன வமையும். (௩௬௭)

ஒன்றன் கூட்டம் பலவி னீட்டந்  
திரிபி னாக்க மாந்தற் கிழமை  
மயமலா துலகைக் காட்டிவ்வகை யின்மையின்  
சுயம்பெ னப்படாஅ தசத்தெனற் கையம்  
என்றோ வநித்திய மெனத்தகு மென்ப. (௩௬௮)

அசத்தென் றதனா லனுபவத் தெவர்க்கும்  
நிசத்துற வென்னை சையோக மன்றித்

தனித்தொரு பொருளைக் காண்டற் கிலாதென்  
 சையோகப் பொருளைச் சத்திய மென்னிற்  
 கொள்வர் மயக்கை யறுக்கவேண் டாதார்  
 ஆதலி னனைத்து மசத்தே நித்தியம்  
 எங்ஙன மேற்கும் விகாரப் பொருள்கள்  
 அழிவின்றி நிற்கினு மறிஞர் மயங்கார்  
 ஏனையர் பொருளா யேற்பதிற் சிறப்பென்  
 கற்பனை யறியாக் கடைய ரென்ப. (௩௬௬)

கல்வியிற் சிறந்தென் கற்பனை மெய்யெனின்  
 பாமரர் கொள்னையிற் சிறந்த தென்னை  
 மக்க ளெனத்தமை மதித்தலி லென்னை  
 இந்நிலை யகலாக் குருக்களு மஃறினை. (௩௭௦)

சையோகப் பொருளைச் சத்தெனச் கொள்ளிற்  
 காம மாதி வகையினுட் படுப.  
 கொள்ளா ரவலக் குழிவிழா தவரே. (௩௭௧)

பொருளல் லவற்றைப் பொருளெனக் கோடல்  
 மயல்பிற மாற்றினு மாசு மென்ப. (௩௭௨)

என்று முளதாத் தோற்றினு முலகஞ்  
 சயம்பின் மையினு லரித்திய மென்ப. (௩௭௩)

எவ்வெப் பொருள்கள் யாதாத் தோற்றினுங்  
 கற்பனை கழற்றிக் காண்பதே காட்சி  
 ஆல்லாக் காட்சிய ரறைவ தனர்த்தம். (௩௭௪)

அல்லாக் காட்சிய ரறைவது சத்தேல்  
 நித்திய மெனலை நீக்கற் பாற்றோ. (௩௭௫)

அநித்திய மெல்லா முண்மைபோற் றோற்றினும்  
 விசாரத் தகலார் மறந்தும் மயங்கார். (௩௭௬)

கண்டார் சிதம்பரக் காட்சி யகலார்  
 உண்டோ வநூர்த சடமுத லாதி  
 யொருதன் மையரா யொளிர்வதி னென்ப. (௩௭௭)

சத்து சித்தின்ப நித்திய வகண்டம்  
 சொற்பிறி வானிலை காட்ட லன்றியும்  
 ஏக மெனற்கிங் கிடையூ றிலையே. (௩௭௮)

அதுபோ லசத்து முதலிய வைந்தும்  
 நிரைநிரை யாதலி னேற்கு மவ்விதி. (௩௭௯)

சத்தே யசத்து சித்தே சடமெனல்  
 பிரியமே துயரஞ் சதமே யநித்தியம்  
 அகண்டமே கண்ட மாகு மென்ப. (௩௮௦)

சத்தை யன்றி யசத்திலை யுண்டேற்  
 பொன்னை யன்றிப் பணியய லென்பம். (௩௮௧)

(அதுபோல்) எதுசக பரமுயி ராகத் தோற்றல்  
 அதனை யன்றிக் காட்டி லயலாம். (௩௮௨)

முன்றுந் தனித்தனி சுயம்பெனிற் சோதனை  
 முகத்தி லல்ல வல்லவென் றகறல்  
 என்னை யோர்முத லன்றி விகாரம்



இருக்கக் கண்டிலஞ் சத்திய மதறற்  
சத்தே யசத்தெனச் சாற்றப் படுமே. (ந.அ.ந)

(அறிவே) ஒன்றை யொன்றாக வறிதலின் மூடம்  
எனப்படு மன்றி வேறன் றுதலிற்  
சித்தே சடமென றிண்ண மென்ப. (ந.அ.ச)

சுகநாடி யுன்னில் சுகத்தடை யுண்டேற்  
றுயரம தாகுஞ் சுகத்திரி பன்றே  
சுகமே துயரெனச் செப்ப லாகும். (ந.அ.ரு)

தனது நித்தியந் தனக்கய லேற்றிக்  
காண்டலி னித்தியம் போலயல் விளங்கும்  
நித்தமே யறித்த மெனப்படு மென்ப. (ந.அ.க)

சத்தெது வோவது தனதுபூ ரணத்தை  
யயல்மே லேற்றி யகண்ட மாகப்  
பார்த்தலி னகண்டமே கண்ட மென்ப. (ந.அ.எ)


தன்னை யன்றி யயலிலை யுளவாக்  
கொண்டதா லன்றே வநூர்தாதி யேற்றல்  
தன்னைக் கண்டார்க் கிதுதிண் ணமதாம். (ந.அ.அ)

அறியாமைக் கேயிவ் வைந்து மாதலின்  
அபேத மென்ப ரறிந்திசி னேரே. (ந.அ.கூ)

அரித்தியவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் = ௪0௬.

பதினீழன்றவது  
கண்டவிலக்கணம்.



அகண்ட மெனலே கண்டமாத் தோற்றும்  
அகண்ட பேத முள்ளமட் பிண்டு  
கண்ட மெனலேக் காணுங் காலை. (நகூ0)

பரிச்சேத மூன்று மிறந்த தகண்டம்  
அல்லது கண்ட மாகு மென்ப. (நகூக)

இன்னும் பூரணத் தடைபல ஷளவாம்  
அவையெலாஞ் சுருக்கி யறையக் கேண்மின். ( )

வியாபக வியாப்பிய மெனுநிலைக் கியைந்த  
விண்பல கோடி கடமுட் சிறிது  
கூறுது மின்னென வவற்றின் பெயர்முறை. (நகூந.)

தூலஞ் சூக்குமங் காரண மகாகா  
ரணத்தொடு பிரணவஞ் சத்தி கலாகம்  
ஃகந்தங் கவிந்தம் விந்த மகதம்  
மகாவிண் ணெடுமகாப் பிரணவங் கலையும்  
விந்து நாதப் பரைசிவ சுயமும்  
சுத்தஞ் சிதம்பர மெனப்படு மென்ப. (நகூச)

(இவைதாம்) ஒன்றி லொன்று வியாப்பிய மாகி  
முறையே சென்று முடியு மென்ப. (நகூநு)  
சிதம்பர மன்றி வியாபக மில்லை

உண்டேல் வியாப்பிய மென்னற் கியையும்  
அதனிலக் கணத்தா லென்மனூர் புலவர். (௩௬௬)

ஞானவிண் டனையே பூரண மெனற்குத்  
தடையிலை யாதலின் ஞானமுக் கியமெனல். (௩௬௭)

ஏனைய விண்ணொலாம் வியாப்பியத் தகைமை  
யேற்றற் பாலதிற் கண்ட மெனப்படும். (௩௬௮)

பூத விண்ணிற் குட்படு மவற்றைக்  
கண்ட மென்னவும் வேண்டுமோ வேண்டா. (௩௬௯)

சத்து மூன்றுஞ் சித்து நான்கும்  
ஆனந்த மெட்டும் ித்திய நான்கும்  
பூரண மூன்றும் போலி யாதலின்  
இவையெலா மாயா விலக்கண மன்றோ  
பரத்தைவிட் டகலா மாயையென் றதனால்  
விசாதி பேத மிறந்த தெங்கே. (௪௦௦)

அறிவை யன்றி யறியாமை யிலையால்  
அறிவுத யத்தி லறியாமை யென்னும்  
இருளொலாஞ் சின்மாத் திரம தாக  
இலகு மதனால் விசாதி பேத  
மென்னுங் கற்பனைக் கிடமிலை யென்ப  
தன்னைக் கண்ட தெளிவி னானே. (௪௦௧)

சத்துசித் தின்ப நித்திய மகண்டம்  
என்னு முண்மை யிலக்கண மதனை

யெட்டுவ தெங்ஙனம் போலி மயத்தைப்  
போலியென் றறியா விவேகத் தானே  
உண்மை யிலக்கண மேயுரு வாய  
பரமு மெங்ஙன மெட்டு மென்ப, (ச௦௨)

சத்து முதலிய வைந்தை யன்றி  
அநூர், முதலிய வைந்துமின் றதனால்  
எல்லா மாகியு மிருக்கும் பரமெனற்  
கருத்தங் கண்டா மறுத்தற் கிடமெவ  
னுண்டேற் சோதனை முகத்தால் வம்மின், (ச௦௩)

அசத்தாதி யைந்தும் விகார மன்றோ  
சத்தாதி யைந்து மாமோ வதனால்  
அல்லவு மாகியு மிருக்கும் பரமெனற்  
கருத்தங் கண்டா மறிஞர்கோ டற்கே, (ச௦௪)

“ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை”  
யென்னுமா ணிக்க வாசகர் கருத்தி  
தன்றோ வன்றே லெங்ஙனஞ் சோதனை  
முகத்தால் விளக்கி லேற்குது மக்கணஞ்  
சொல்லாற் கூறின் மடையரு மேலார்  
சைவ ரொன்றகுச் சொல்லும் வேடமும்  
புரளியு மன்றிப் பொருள்வே றிலையே  
மயக்கற் கிதுவே நல்ல சமயம்  
என்றது பெற்றா மருத்த விழப்பில், (ச௦௫)

வைணவர் தாமு மிங்ஙன மேயல, (ச௦௬)

ஏனைய மதத்தரைச் சொல்வ தென்னை, (சு0௭)

சடகோபர் கண்ண பிரான்முதன் மேலோர்

இசைத்த மொழியி னொழ மதனில்

இறங்க நேர மில்லார் பகடி

வேட மதனா லென்பய நென்ப, (சு0௮)

புரளி நித்திய சுகந்தரு மென்பது

எண்ணமே யன்றி யுத்திக் கியையா

தாதலி னிங்கே கூறிய விலக்கணம்

மயக்கறக் கேட்டுத் தெளிதனங் கடமை. (சு0௯)

கண்ட மெல்லா மாயா காரியம்

என்னக் காட்டின மிலக்கிய விலக்கண

வகையி னானே வழிபடற் கென்ப, (சுக0)

உண்டு போகித் திடற்கோ சென்மம்

எடுத்தன மாமே லெவர்போ தனையோ

மக்கட் குயர்வெ னஹினை தன்னினும்

மரண முன்னர்த் தெளிமின் றெளிமின். (சுக௧)

போலி யிலக்கண மைந்தி லடங்காப்

பிறவுள வேலவை யேற்கு மிடமறிந்

தேற்க வறிஞ ரமைத்துக் கொண்டின். (சுக௨)

உண்மை யிலக்கணத் தடங்கா தனவும்

ஏற்கு மிடமறிந் தேற்கக் கொண்டின். (சுக௩)

கண்டவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் - சுக௩.

பதினான்காவது  
பரநிலைக் குறியிலக்கணம்.



பரநிலை யதற்கியை குறியெனல் யாதெனில்  
வெளியா யொளியாய் வெறுந்தெரி வேமய  
மாயகம் புறமொன் றிலதாய்த் தெளிவாய்ச்  
சொச்சமாய் நீக்க மெங்கணு மிலதாய்

என்று மொருபடித் தாயம லமதா  
யதிசய மிதுபோ லறிந்திடப் படாதா  
யன்னிய மிலதாய்த் தானே தானா  
யுடன்பா டெதிர்மறை யிலதா யுளதா  
யிலக லதன்குறி யென்மனார் புலவர்.

(சகச)

சண்முகி யாதி குறியிது போல்வதன்  
றக்குறி யெல்லா முடலவ யவக்குறி  
காரண மாகக் காட்டி சயக்குறி.

(சகரு)

இக்குறி யெனலோ சாதன நான்காற்  
கேள்வி மனனர் தெளிவு தன்றாற்  
பக்குவ நோக்காற் பகராப் பகர்குறி  
யுபாதித் திரய மவத்தாத் திரய  
மபிமா னத்திர யங்க ளாதி

யுதித்தொடுங் கற்கிட மாகுங் குறியே.

(சகசு)

இக்குறி தானாய் வருகுறி யேனைய  
தொடுகுறி யால்வர லென்மனார் புலவர்.

(சகச)

இக்குறி யகண்டத் தெழுகுறி யேனைய  
கண்டத் தெழுகுறி காணு மென்ப. (சகஅ)

சொலாதுறு குறியிது சொல்லுறு குறியது. (சகக)

சுயம்பிது குறியது கற்பிதக் குறியெனல். (ச20)

இக்குறி யுதய ஞானமெய்ஞ் ஞான  
மக்குறி ஞானங் கற்பித ஞானஞ்  
சின்திப் பாலுறு மென்றுமிஞ் ஞானந்  
தொடுகுறி யென்றும் வேண்டாது தோன்றா  
தந்த ஞான மென்றனர் கண்டோர்  
இன்ன பேத மறியா ரதுவே  
யிதுவெனக் கூறி பென்சிறப் புற்றார். (ச2க)

கண்ட திதுவே கேள்வி யதுவே  
கண்டது ஞானங் கேட்டது பாவனை  
கண்ட ஞான மழிக்குமஞ் ஞானம்  
பாவனை ஞான மென்று மழித்ததால்  
காட்சி யிதுவே கருத லதுவே  
காட்சி மறவா கருதன் மறக்குங்  
காட்சி யானந்தங் கணத்தினு மகலா  
கருத லளவே பாவனை யின்பங்  
காட்சி விளக்க மிடைவிடா திலகும்.  
பாவனை விளக்கம் விட்டா லகலும்  
காட்சி ஞான மபரோட்ச மாகும்  
பாவனை ஞானம் பரோட்ச மாகும்

பார்வை விளக்க மிதுவே யதுவோ  
குருட்டு விளக்க மென்னவும் வேண்டுமோ. (சஉஉ)

இன்னொரு சார்பா ரிசைக்கு ஞானம்  
பன்னப் புகுதும் பகுப்புணர் தற்கே. (சஉங)

அறிவினைச் சிறிது பெரிதென வகுத்துச்  
சிறிதுயிர் பெரிதிறை யெனப்பெயர் தந்து  
வயிர்க்கிறை ஞான முணர்த்தா துணரா  
வெனப்பறை சாற்றி ஞானியென் றிருப்பர். (சஉச)

அறிவுக் கறிவெனு மாகம மென்று  
மிறுமாப் புறிற்பெரி தறிவுக் குணர்த்தல்  
வேறே ரறிவு வேண்டு மன்றே  
இங்ஙன மறிவுக் கறிவுக் கறிவு  
வென்று சொல்ப்புகி னெல்லை யின்றி  
யனவத்தா தோட மறைதற் பாற்றே. (சஉரு)

(நன்றே) முன்னுணர் வகமெனிற் பின்னுணர் வவனென  
வெனப்படு மன்றே விதிற்பிழை கேண்மின். (சஉசு)

முன்னுணர் வெல்லை முட்டா திசைக்கிற்  
பின்னுணர் வெல்லை தானே விளங்கும். (சஉஎ)

முன்னுணர் வெல்லை யுடலள வென்னி  
லுபாதித் திரய முணர்வினி லன்றே  
தோன்றி மறையுந் தினமனு பவத்தால். (சஉஅ)

அந்தந் தவத்தையி லவ்வவ் வுபாதி  
நானெனப் படினு முபாதி மாறின



நானென லின்றோ நானிவை யாமோ  
அல்ல விவற்றிற் கதிட்டான மாய்நின்  
றறிவது சான்ற யதுநா நெனப்படல். (சஉக)

இந்நிலை யறிவுக் கெல்லை யென்றே  
வெட்டிப் பார்த்திங் கிருக்கக் கூறி  
னயலினைப் பேரறி வாசு மென்பம். (சஉ௦)

அகிலாண்ட கோடி யனைத்து மிதனி  
லடங்காது கண்டில னுற்றுநின் றுணரி  
நென்பை யாயி னிருப்பதெ னப்பால்  
வெறுஞ்சொல் லடுக்கே விபரீத மென்ப. (சஉக)

அப்பாற் போத விழப்பருட் பரைசுக  
சுகாதீத மென்ன நவநவ வற்புதங்  
காண்டற் கென்றே கற்பனாந் தத்திற்  
பேரறி வுளதாக் காட்டுமிக் குறிகள். (சஉ௨)

எனின்முத லறிவு காணி னிவற்றை  
யிவ்வெல் லையிலே யென்றா திலையான்  
முதலறி வுக்குள வியப்பி தென்றுணர்க. (சஉ௩)

அகண்டசின் மாத்திர மயமாம் வெளியே  
முதலறி வின்குறி முற்றுமுற் றாயி  
னிந்நிலை நம்முரு விதனை மறக்கினு  
மிதுமறை யாதில சும்மொரு படிதீதா  
யெப்பொழு தேனு முண்ணுட் டங்கொண்

டெட்டிநின் றுற்றுப் பார்க்க முதலின்  
 இவ்வெளி டிலக மயமா யிலகும்  
 இங்குல கேதென்-றுற்று நோக்கிற்  
 பாழ்மய மாகக் காணு மப்பா  
 லிப்பா தேதென் றுற்று நோக்கி  
 னென்றுந் தோன்று துறுமே லக்கணஞ்  
 சகத்தோற் றத்தி லிப்பா ழிலையிப்  
 பாழி லுலகிலை யிருப்ப தென்னென்  
 றுற்றக லாதள திலகு மட்டும்  
 வெளிமுக மாகா திருக்க வேண்டிங்  
 காணு தாயின் முச்சுட ரேதிங்  
 கெவ்விளக் கத்தா லிவ்விரு தோற்றமுங்  
 காணப் படுமெனக் காத்தல் வேண்டும். (சுநச)

இங்கே பாவனை யெதுவுங் கூடா  
 கூடி லுண்மை விளங்கா தென்ப. (சுந௫)

விளங்கு யாயிற் கதபுண் ணியமா  
 மின்றே விலையெனு முபீட தங்க  
 ளிதனை யறிந்தங் ககலா திருக்க. (சுந௬)

விளங்கு மாயின் விளக்க மயமாம்  
 விளக்கமய மன்றித் தெரிவுவே றின்றாய்த்  
 தெளியுந் தெளிவே முன்னற் புதங்கள்  
 அன்றிவே றிலையென லாங்கே நமக்குக்  
 காணு மதனு லயலெனல் சொல்லே. (சுந௭)

தூணு மறிவைத் தக்கவா றுணர்ந்தோர்  
 அன்னிய மின்றி யானந்த மாவர்  
 என்பது பொய்யோ மெய்யோ காண்மின்  
 இக்கண மிருந்திங் கென்மனார் புலவர். (௫௩௮)

இதனைப் பிரம மென்ப தென்னென்றிற்  
 சிற்சோதி யன்றிச் செகமுயிர் பரமலீ  
 யாதவி நென்பா லறையினுங் கூடும். (௫௩௯)

இன்னொரு சாரா ரிசைக்கு ஞானந்  
 தன்னை விட்கித் தனக்குட் பிரணவம்  
 அகார வுகார மகாரக் காட்சியும்  
 ஐந்தா றெட்டெழுத் தாதிக் காட்சியும்  
 உண்டெனக் கண்டிங் கோங்கிக் குதித்தும்  
 அதிசய நடிப்பு மனேக விதமாங்  
 கோலமுந் தம்பித் திருக்கும் வியப்புங்  
 காட்டியு மிருப்பர் காணா ரிதுவே. (௫௪௦)

இன்னொரு சாரா ரிசைக்கு ஞானம்  
 பேச்சுமுழ் சடக்கிப் பிணம்போற் கிடக்கை. (௫௪௧)

இன்னொரு ஞான மாண்டா னடிமை  
 யென்று கொண்டிங் குழல்வ தென்ப. (௫௪௨)

முயற்சிமென் செய்யு மவனருள் சுரீக்கி  
 நென்று போகத் துழல்வதோர் ஞானம். (௫௪௩)

உபரதி வைராக் கி:பமதே ஞான  
மென்றெவ் வீடத்து முழுவ் தொன்று. (சசச)

மொட்டை தாடி காவி தண்டங்  
கோவண மின்மை சாத்திரத் திறமை  
யறியா மோன மென்பதோர் ஞானம். (சசரு)

சத்தி பூசை ரவிக்கை யுற்சவங்  
கொண்ட கோலம் பீப்பாய் மூழ்கல்  
அபினி கெஞ்சா போதத் தாழ்தல்  
இன்னு மிதுபோ லனேக மாடல்  
ஆகு ஞான மென்ப தொன்று. (சசசு)

இக்குறி தம்மை ஞானம தென்றுந்  
பரவுரு வாமோ பார்த்ததற் கியைய  
ஏற்றன் மெய்ஞ்ஞான மென்பர்ஞா னிகளே. (சசசள)

பரஞான மன்றி யபர மியையா  
தென்பது கண்டன மிதுதண் ணாதே  
ஐய முளதே லாய்ந்துநீர் கொண்டின். (சசசு)

அட்ட மூர்த்த மென்னலு மல்ல  
வென்னலுங் குறியா மிஃதொரு ஞான  
மல்லலென் றெவையு மறிந்தகன் றனரார்  
இந்த ஞான வெல்லைகண் டனரே. (சசசு)

(இதறற்) கண்டதென் னென்னிற் களங்கமின் ஞான  
மயமே பரமெனன் மற்றொன் றிலையே. (சரு)

ஆயின் ஞான விலக்கண மென்னை  
யனைத்தையு மறியு மறிவி னிலையை  
யினைத்தென் றுணர்த்த லென்மரை புலவர். (ச௭க)

பரநிலைக்குறியிலக்கண முற்றிற்று.  
ஆகப் பாயிரம் உட்படச் சூத்திரம்-சஎக.

பதினாந்தாவது

மாயாநிலைக்குறியிலக்கணம்.

இல்லதை யுள்ளதா யுள்ளதை யில்லதா  
யாமென லல்லதா யல்ல தாமதா  
மகத்தெலா மணுவதா யணுவெலா மகத்ததாய்ச்  
செயத்தகும் வலியாற் கடனா கடனெனக்  
கோடற் கியைவ ததன்குறி யென்ப. (ச௭உ)

இச்சா ஞானக் கிரியை யாது  
பரையெனத் தகுபெயர்க் கியைவ தாகி  
யெங்கணுந் தானா யிலகுவ தக்குறி. (ச௭ங)

உண்மையைத் தேடுநர்க் குட்புற மெங்கு  
மென்றுங் காணா நவநவ மான  
வற்புத நிலைக ளனந்தங் காட்டித்  
தான்முந் துறுவ ததன்குறி யென்ப. (ச௭ச)

அறிவறி யாமையாக வதன்குறி. (ச௭ட)

எத்தனை யடுக்கா யிருக்கினு மேல்கீழ்  
அங்கங்கு முண்மை தானெனக் காட்டி  
யுள்ளதை மறைப்ப ததன்குறி யென்ப. (சருசு)

மேலுக்கு மேலாய் மேலுக்கு மேலாய்ச்  
செல்லினு றிட்டையிற் றானது வதுவாய்  
விளங்கி நின்ற லதன்குறி யாகும், (சரு௭)

பந்தங் கற்பிதம் முத்தி வீடுதி  
யென்றிவை யிரண்டும் பாவ மாதலின்  
இன்னவு மாயா குறியெனப் படுப, (சருஅ)

பஞ்ச கோசமு மாயா காரியம்  
இதனை யகன்ற வுயிரென லெங்கே  
இவ்வுயி ரெல்லாம் பொய்ம்மய மன்றோ  
நாம்பொய் மயமா யிருக்குது மென்று  
நாடலு முளதோ வியே பொய்யைப்  
பொய்யென் றுணர்வ தெவ்வா றகம்புறத்  
தரிதரி தரதலி னனைத்து பெய்பாய்த்  
தோற்ற லதன்குறி யென்மரை் புலவர், (சருக)

இம்மயக் ககலாக் குருக்களே புவிமுழு  
தன்றிக் கண்டிலம் போதிப்ப தென்னை  
இதனையே மெய்யெனப் புண்ணி லீயென  
மொய்ப்பவ ரல்லா லுண்மைக் கணுகார்  
இத்திற மதன்குறி யென்னுமா கமமே, (சரு௦)

ஒன்றினை யொன்றாக் கொளாவகங் காட்டின்  
மெய்யினை யுணர்ந்த மனமிஃ தென்பம். (சகக)

ஏல்லாம் பொய்மய மன்றே வன்றேல்  
சிசவடி விஃதெனக் காட்டல் வேண்டும்  
சொல்லர் லன்றிக் காட்ட வகையிலார்  
எங்கு மயமா யிருப்ப தோர்குறி. (சகஉ)

மெய்யைமெய் யென்பா ரிலவே யிலையுறின்  
உரிப்பா ரிலையவ மொழியா லன்றி  
யிஃதோர் குறியென வியம்பவும் படுமே. (சக௩)

ஆன்மாத் தனைத்தா னனைவதுஞ் சுகிப்பதும்  
எங்ஙன முடலலா தென்றுகை கொட்டி.  
நகைப்ப தோர்குறி யாகு மென்ப. (சக௪)

மேல்கீ மொப்பிலாப் பிரம மெனலெவன்  
மேலொப் பிலைகீ ழிலையோ விஃதெவன்  
மடமையென் றிகழ்குழு வுளதஃ தோர்குறி. (சக௫)

அகம்பர மென்ப தென்னையோ கெடுவீர்  
நரசுத் தகலா தெனப்பய முறுத்திக்  
கேட்பவர்க் கியையக் கூறிப் பழிக்கும்  
பேய்களு முளதா லஃதோர் குறியாம். (சக௬)

ஞானமே பரமென லென்பதென் முடம்  
அதுவே நெனக்கொண் டிலக்கலா விலக்கை  
வைத்துழல் பேய்களு முளதா லோர்குறி. (சக௭)

உருவம் பரமெனக் கொடுமணி துலக்கிக்  
கிணுகிணென் றசைத்துப் பூசித் தோமென்  
றகங்கொளும் பேய்களு மோர்குறி யென்ப. ( )

அருவம் பரமென் றுவோ பரமே  
யெனக்கர்த் தபம்போற் கூஉய்க் கதறிப்  
பூசித் தோமெனக் கொள்வதோர் பேய்க்குறி. ( )

ஐம்பூ தத்தொன் றரனெனக் கொடுபணிந்  
தேத்திக் களிகூர்ந் திருப்பதோர் பேய்க்குறி. (சஎ0)

இதிலெலா மென்பய னென்றிகழ்ந் துண்டு  
கண்டு புணர்ந்துறங் கிக்களித் துலாசமாய்  
நிற்பதே சுகமெனும் பேய்களு மோர்குறி. (சஎக)

பற்பல பேத சத்தி யெனக்கொண்  
டொவ்வொரு மதத்தரு முயிர்வதை செலுத்தித்  
தத்தமக் கவதி யகன்றதா வெண்ணிக்  
களிப்பன பேய்களுங் கணக்கிலா தோர்குறி. (சஎஉ)

இந்திர சாலச் செகசால மாதி  
வித்தைக ணவநவ மாகக் காட்டி  
வியப்பைத் தந்துழல் பேய்களு மோர்குறி. (சஎங)

இலக்கிய விலக்கணந் தர்க்கஞ் சோதிட  
மாதிப் பற்பல வித்தைகள் கற்றுச்

செருக்கினி லகலாப் பேய்களு மோர்குறி. (சஎச)

தேகமே யான்மா போகமே முத்தி  
யென்ப்பறை சர்றயி யடங்கா தெங்கும்  
உழன்று கனிக்கும் பேய்களு மோர்குறி. (சஎடு)



இக்கருத் தெவரு மறியா தடக்கித்  
தேவதா பூசையிற் சிறந்ததாத் தம்மைக்  
காட்டி நுகருங் கள்வ ரோர்குறி. (சஎக)

ஞானமல் லவற்றை ஞானமென் நெண்ணிக்  
குருக்கோ லங்கொண் டெழல்வ தோர்குறி. (சஎஎ)

ஆன்மா வல்லதை யான்மா வென்றே  
குறிபல சொல்லிக் குளறி யழியுங்  
குருக்கண் மயமே குவலயத் தோர்குறி. (சஎஅ)

பரமல் லவற்றைப் பரமெனக் கருதிக்க்  
குறிபல சொல்லிக் குருடர் கண்ட  
யானை வழக்கெனப் பொருணிலை தெரியா  
தென்று மலைவுறுஞ் சமய ரோர்குறி. (சஎக)

சுயம்பிது வென்னத் தெளியா தொன்றுஞ்  
சகமுயிர் பரமவை சத்திய மாக்கொண்  
டுழன்று சகத்தைச் சுகிப்ப ரோர்குறி. (சஅ௦)

உடலை யுயிரென் நெண்ணு மாக்கள்  
கற்று மிலராற் கடைய ரோர்குறி. (சஅக)

அனைத்து மித்தை யறிகுறி வேண்டில்  
தனைத்துணை யேனுஞ் சுயம்பிலா மையினால்  
அனுபவித் தற்கண் விருப்பு வெறுப்பெனாஅ  
இன்பத் துன்பெனாஅ வகலா வாசை  
கலக்க மரண பயமய மதனால்

- என்றே யுணர்த்து முபநிட தங்கள்  
தப்பித நூலெனுஞ் சமுக்கின ரோர்குறி. (சஅஉ)
- தன்னுண்மை நோக்காச் சற்குண ரோர்குறி. ()
- சுகசா தனத்தைச் சுகமென லோர்குறி. (சஅச)
- சொல்வழக் கதனை யர்த்த வழக்கெனக்  
கொண்டு திரியும் பேய்களு மோர்குறி. (சஅரு)
- புழுமல மூத்திரக் கூடென் றுணரா  
தான்பெண் ணெனக்கொண் டழிவ தோர்குறி. ()
- போகத் தவதி யனேக முறினும்  
உன்னு ததையே யுவப்ப தோர்குறி. (சஅள)
- மண்ணுரு வாவதைக் கண்டு மீண்டும்  
எண்ணுவ தேனோ வுறவயல் சுற்றமென்  
றின்ன வறிஞரு மோர்குறி யென்ப. (சஅஅ)
- தான்வேட மென்னத் தனைத்தெரி யாது  
வர்ண சிரம வேடம் புனைந்து  
பின்னு மயக்க மேறின ரோர்குறி. (சஅக)
- இன்ன தேயத்த னென்றுனி வேடந்  
தரித்துத் தன்சுய நிலைதனை மறந்து  
இறுழாப் பாலுழல் பேய்களு மோர்குறி. (சக0)
- நெற்றி யிற்குறி வைத்தவர் வையார்  
கொள்ளுங் கொள்கையு மோர்குறி யென்ப. (சகக)

உடலு முயிரு மொத்ததே பந்தம்  
விரிவதே முத்தி யென்பது மோர்குறி. (சகூஉ)

நன்மையைக் கனவிலுங் காணார் தத்தமை  
நல்ல னெனக்கொள லோர்குறி யென்ப. (சகூஊ)

காட்சி யுணவு பிறப்போ டிறப்பு  
அணைதற் கிடமுநு வெத்தே யிருக்க  
மனிதர் விலங்கு பட்சி யாகி  
பேதங் கொளற்கிலை பேதிப்ப தோர்குறி. (சகூச)

தன்னைத் தானென விசார முகத்தால்  
உண்மையாத் தெளிதலு மாயை யென்றில்  
என்னவே றுரைப்ப தன்னதுங் குறியே. (சகூரு)

சுத்தக் குறியு மசுத்தக் குறியும்  
மாமா மயமெனி னெங்கே நீக்கம்  
ஞானமஞ் ஞானமு மோர்குறி யென்ப, (சகூக)

மாயாநிலைக் குறியிலக்கண முற்றிற்று.  
ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் - ௫௧௬.

பதினொவது

விசாரவிலககணம்.

விசார மென்பது விசாரணைக் குறிவது. (சகூ௭)  
(என்னை) உலகெனல் யாது யாழா ரென்பது உம்

உலக நமைப்போ லயியா தத்தற்குச்.

சடநிலை வாய்த்ததற் கேதென் னென்பதூஉம்

எழுவகைத் தோற்ற மாதற் கேதென்

னென்பதூஉ முயிர்கட் கிறப்பொடு பிறப்பு

சுகதுக்க மாதி யுறுவதெ னென்பதூஉம்

இங்ஙன முறாத வழியே தென்பதூஉம்

யாதுபற்றி வந்த தென்பதூஉம்

முதலிய நிலைமை விசாரித் திடலே,

(சகூஅ)

இங்ஙன மாய்தல் விடுதி விசாரந்

தத்த மயிலைக் கடக்கற் கென்ப.

(சகூச)

அருந்தல் பொருந்த லுறங்கற் கேற்ற

தந்திரம் பற்பல வாய்தல் பந்த

விசார மாமயல் வினைவுக் கென்ப.

(௫௦௦)

பந்த விசாரம் விடுதி விசாரம்

என்றிரு பாற்றா யியலு மென்ப.

(௫௦௧)

பந்த விசார மென்பதை யகலாப்

பற்பல சமயரு மேற்கும் பதவிகள்

எத்திறத் தானு மறுக்கி லிழுக்குறும்.

(௫௦௨)

சோதனை ஞாயம் பொருத்த முன்னு

தேற்கிற் பதவி முத்தி யாகும்

அன்றே னுஞ்சொற் பிழையா சும்மே

தன்னைத் தெளியாக் காரணத் தானே,

(௫௦௩)

- தனக்கயல் சுகமே தற்சுக மென்ப  
அல்ல வெனினுங் கேளார் சற்றும்  
இங்ஙனந் தெரிப்பா ரின்மை யானே. (௫௦௪)
- தெரிப்பா ருளரே லணுகா ரெவரும்  
அணுகி லொருவ ரெவர்க்கும் பகையாம்  
பொய்யை மெய்யென் றேலா மையினால். (௫௦௫)
- அபரஞா னத்தைப் பரஞான மென்னு  
மாதி யாகக் கீழ்ப்படு நிலைகள்  
அனைத்தும் பந்த விசார மெனப்படும்  
தார தம்மியம் பலவா யிருப்பினும்  
அறிஞ ரேகணிக் கற்பால தென்ப. (௫௦௬)
- அபர ஞானிகள் ஞானிகள் போலச்  
சுருதிகள் பலவா யுத்திக்கு முரணக்  
கற்று வேட மபிரயிப் பாதிக்  
காட்டி மருட்டிக் குருத்தனம் விழைவர்  
ஔவரெலாம் பந்த விசாரத் தவரே. (௫௦௭)
- உண்மைய ராயின் றெரிய விரைவர்  
என்சிறப் புரினுந் திப்பிபோற் காண்பர். (௫௦௮)
- அனைத்து ிதமு மெங்கே தோன்றி  
மறையுநா னெனலு முலக மெனலும்  
மிசிரிம் பிக்கா திவற்றி நெல்லை  
கணித்தற் கெங்ஙன மென்னு மாதிக்க  
கெதீர்மறை யனைத்தும் பந்த விசாரம்

இதனை விடுத்தி விசார மென்னின்  
 ஞாயஞ் சோதனைக் கியையி னேற்பம், (௫௦௬)

பந்தத் தகற்றா முயற்சி யனைத்துஞ்  
 சிறந்த தாயினு மென்பயன் றக்க  
 சிரவண மனன மாதி யைந்தாற்  
 கேட்ட லுன்ன நெளிவுறாக் கண்ணே, (௫௧௦)

பகவத் தியானந் தவம்பல விரதம்  
 யோகஞ் சண்முகி முதலன வரிய  
 வட்டமா சித்தியு முத்தியுந் தருமென்  
 றறைய தென்னை யருமறை யனைத்தும்  
 பந்த விசார மெனப்படா தென்ப, (௫௧௧)

சிற்சட மென்னுந் துவித வழக்கெங்  
 கற்ற தனுத்துணை யேனுஞ் சொல்லால்  
 அன்றி யெங்கணுங் கண்டில மதனால்  
 விடுத்தி விசார மெனப்படா தென்ப, (௫௧௨)

சிற்சட மென்னுந் துவித மனாதி  
 யியல்பிற் நெந்நன மேகம தாகும்  
 சித்தெனல் தனுவ தின்றித் தனியா  
 துடன்பா டெவர்க்கு மறுத்தற் கிடமென்  
 ஆண்டா னடிமை யழகிற் நென்ப, (௫௧௩)

உயிர்க்கெவ் வுடலுஞ் சுதந்தர மன்றால்  
 ஒற்றுமை நயத்தா லொன்றெனத் தோன்றினும்  
 வேற்றுமை நயத்தால் வேறு முடலுயிர்

உத்திக் கிதுமுர ணன்று தலின்மேல்  
விசார மன்றி விடாமய லென்ப. (௫௧௪)

தன்மை முன்னிலை படர்க்கையெங் கழியும்  
விசார முகத்தா லழியு மென்னின்  
விசார மிலாக்க ணுறுமென லன்றே  
இவ்விரு தகையு மியற்கையாக் காணும்  
விதிவிலக் கென்பயன் வீணுழைப் பாமே. (௫௧௫)

இவ்விரு தகையு மாகியு மாகா  
திருப்ப தென்னை விசாரார் தத்தில்  
இருந்த வண்ண மிருப்பதைக் காண்டற்  
கன்றே விசார மென்மனார் புலவர். (௫௧௬)  
பந்த முத்தி பாவம தாகும்

அறிவுக் கேதிங் காணி விருத்தி  
கொள்வதே யன்றி யியையா தென்ப. (௫௧௭)

இன்ன திலைய முளதேற் சோதனைக்  
கியையி னக்கணங் காணு மென்ப. (௫௧௮)

இலக்கிய மறியார்க் கிலக்கண மென்பயன்  
நன்குணர்த் துகினு நழுவுமென் றறிஞர்  
முந்துவ ரதற்கே முடியா தகலார்  
தடைகளே துறினு மாறா தென்ப. (௫௧௯)

விசாரத் தெளிவே பயகம்ப னாதிக்  
கிடந்தரா தருமே லாய்து மிக்கணம்  
எவர்க்கு மியைய வென்மனார் புலவர், (௫௨௦)

பந்த விசாரத் தெளிவுமுக் குற்றம்  
ஊன்றவால் விழுதை யொக்கு மென்ப. (௫௨௧)

விடுதி விசாரத் தெளிவு வேர்கல்லி  
வெந்நீர் விட்டு வளர்ப்பது போலும். (௫௨௨)

காம மாதிரி விளைவுக் கிடமாம்  
பந்த விசாரத் தெளிவக லாதுறில்  
இதற்குச் சான்று மெவரு மென்ப. (௫௨௩)

நேதி நேதி வாக்கியத் துழைப்பாற்  
களைவ தனைத்துங் கழற்றித் தனதுரு  
வாக்கித் தானே தானா யிலகின்  
றுக்க நிவிர்த்தி யிடையறு வன்பம்  
எய்தற் பாற்று விடுதி விசாரத்  
தெம்மதத் தவர்க்குஞ் சம்மத மையந்  
திரிபறாக் குறைபா னென்பது திண்ணம். (௫௨௪)

ஒன்றையொன் றுக்கொளா வுயிர்க ளில்லை  
ஒன்றுவொன் றுகத் தோற்று தொன்றிலை  
யிதுவே பந்த விசாரத் துறுநிலை  
யிதனைக் கடக்கற் கியைந்த கருவி  
யாமோ சரியை கிரியா யோகம்

பொய்யைப் பொய்யா மெய்யை மெய்யா  
வைய மின்றி விளைக்கு ஞானக்  
கருவி யன்றி விடுதி விசாரம்  
இயைந்தது துக்க நிவிர்த்திக் கென்ப. (௫௨௫)



யோகம் விடுதி விசார மெனாதென்  
 திருக்குத் திரிசிய மன்றித் துவிதஞ்  
 சிறந்ததொன் றில்லை யிவற்றின் மயக்கைக்  
 களங்கறத் தெளிக்கத் தகைய தன்று  
 உலகுக் கொளிக்கும் பெருமை யானே. (௫௨௬)

எவ்வெவ் விகார மெவ்வா றிருப்பினும்  
 அவ்வவ் வாறா காதுள மயக்கைக்  
 கண்டு களைதல் விடுதி விசாரம். (௫௨௭)

திணைபா லிடமா யிருக்கினு மெவையும்  
 தனக்கிலாத் தெளிதல் விடுதி விசாரம். (௫௨௮)

தனக்கய லின்றித் தான்மாத் திரமாத்  
 தனித்து விளங்கச் செயத்தகும் விசாரம்  
 விடுதி யன்றி வேறிலை மாறும். (௫௨௯)

கிருக கிர்த்தியந் துக்கா பாவம்  
 பிராப்தி பிராப்பியஞ் சர்வகா மாப்திகம்  
 என்பவை யெய்தற் கியைந்த விசாரம்  
 விடுதி யன்றி வேறிலை மாறும். (௫௩௦)

உபாதி குணந்தொழி லுண்மைய தாகக்  
 கொண்டவை தமையே யுயிர்பர மென்னத்  
 தெளிக்க வல்ல மறையாதி யாவும்  
 பந்த விசாரக் கருவி யன்றேல்  
 சோதனை யாதிக்க கியையா தென்னை. (௫௩௧)

- இயைவ தாகச் சொல்வா தச்சுழல்  
 கற்றவ லத்திற் கலக்கினு மஞ்சோம்  
 அர்த்த வாதத் தபேத ரசத்தாற்  
 பொய்பொய் யாகப் போகு மாறே. (௫௩௨)
- மெய்யை மெய்யா விளக்கல்வே தாந்தம்  
 பொய்யை மெய்யா விளக்க லயலே  
 மாறினு மாறுந் தெளியாத் தகையால். (௫௩௩)
- மெய்யை மெய்யென் றுணர்ந்த வீரன்  
 பொய்யை மெய்யெனக் கொள்ளான் கொள்ளிற்  
 பேடி யேனைய விழிவன் றாகும். (௫௩௪)
- இத்திற முணர்ந்த பேடி ஞானிகள்  
 முழுவன மெங்குக் கண்டாற் குரியர். (௫௩௫)
- சோதனை யாதி முகத்தான் மெய்யை  
 யுணர்த்த வல்லார் காண்டற் கரியர்  
 காணினு மவர்சொல் கற்கை யரிது  
 மனனாதி யெங்ஙன் வாய்ப்ப தரிது  
 கற்பனை யற்றுத் தனிப்ப தரிது  
 அரிதரி தெனுமறை யின்னதா லென்ப. (௫௩௬)
- கவலை யாது முறாநிலை வேண்டார்  
 கண்டிலம் மேலாம் பதத்த ராயினும்  
 சுசாதி யாதி விகற்பத் ததாகில்  
 எங்ஙன மெய்தும் விடுதி விசாரம்  
 முகார விடத்தி லென்மனார் புலவர். (௫௩௭)

அன்பர் சரிதங் கேட்டல் சிவத்தொண்  
டகலா தியற்ற லறம்வழா தியற்றல்  
என்னு மாதி விடுதி விசாரம்  
எனக்கொளிற் போலி சத்து மூன்றும்  
சித்து நான்கு மானந்த மெட்டும்  
நித்திய நான்கும் பூரண மூன்றும்  
அணுத்துணை யேனு மகறற் கேதென்  
னுத்திக் கியையா திருக்கி னென்ப. (௫௩௮)

பந்த விசாரம் விடுதி விசாரம்  
என்றிரு பாற்றைப் பொதுவா யியம்பினம்  
இனியவற் றிலக்கண மியம்பக் கேண்மோ. (௫௩௯)

விசாரத்தின் பொதுவிலக்கணம் முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-௫௫௯.

பதினேழாவது

பந்தவிசாரத்திலக்கணமைந்தனுள்

உற்பத்தியிலக்கணம்.

பந்த விசாரத் திலக்கண மைந்தனுள்  
உற்பத்தி யிலக்கண முந்த வுரைக்குதும். (௫௪௦)

தோற்றந் திதிசங் கார மூன்றொடு  
மறைப்புந் தெளிவு மெனவைந் தாகும். (௫௪௧)

(அவற்றுள்)தோற்ற மென்ன லகண்டத்தெழுமோர்  
ஸ்புரிப்பே யென்னு மறையி னந்தம்  
யுத்தி யனுபவத் தியைய வென்ப. (௫௪௨)

(என்னை)வெளியா யொளியாய்த் தெரிவே மயமாய்ச்  
சொச்சம தாகி யெங்கணுந் தானாய்ச்  
சுசாதி யாதி விகற்பம தின்றி  
யென்று மொருபடித் தாகி யொன்றாய்ப்  
பலவா யன்றா யிருந்த வண்ணம்

இருக்கும் பரம்பொரு ளொன்றுண் டதன்ஸ்புரிப்  
பகண்டக் கடலோர் திவலை யொக்கும்  
இந்நிலைக் கைய முளதேற் செப்புதம். (௫௪௩)

உடலா லன்றோ வான்மா பலவெனல்  
ஆன்மா வுடலெனிற் பலவா மன்றேல்  
ஒன்றா மன்றேற் சொல்வா தம்மே. (௫௪௪)

விட்ட லக்கணை யதனா லுபாதி  
யனைத்து நினையா தான்மா மாத்திரஞ்  
சுந்தித் திடவே விளங்கு மான்மா  
உபாதி யென்னுங் கண்ட மிலதால்  
அகண்ட மென்னற் கைய மென்னை  
உபாதி யொன்றி லுறுமான் மாவை  
ஸ்புரிப்பெனற் கைய மென்னை யென்ப. (௫௪௫)

அறிவை யன்றிப் பரமென விலையால்  
அறிவை யன்றி யில்லை யான்மா. (௫௪௬)

கடலுந் திவலையும் போலு நீரால்  
ஏன்னற் கைய மிறையு மிலையே. (௫௪௭)

எங்கெங் கெவ்வா நெழுந்த தெதுவோ  
ஆங்கங் கதுவா யடங்கல் பற்றி  
யின்ன வுலமை யேற்கு மென்ப. (௫௪௮)

உவமான மெல்லா மேக தேசம்  
ஏற்றற் கியைவதைப் பற்றி யென்க. (௫௪௯)

ஆதலின் ஸ்புரிப்பெனற் கைய மிலதால்  
கன்னை மறத்தற் பால தாகும்  
இன்ன மறப்பே திரிசிய மனைத்தும்  
மறப்பா லென்னிற் பழுதுறு மென்ப. (௫௫௦)

ஸ்புரிப்பெனு மணுப்போ லொப்பதோ ரணுவு  
மில்லை யிதனி லிலாதொன்று மில்லை  
சோதனை முகத்தா லின்றே காணுதும்  
இங்ஙன மின்றி நம்புதன் மூடம்  
இதனா லையமுந் துயரு மறாவே. (௫௫௧)

ஸ்புரிப்பினைத் தோற்ற மென்றா விழுக்கென்  
னுண்டேல் விடுதூந் தக்க தாயின்  
இன்றே லிதுவே திண்ணம தாகும். (௫௫௨)

ஈஸ்மரணை தன்னாற் றிரிசியஞ் சத்தா  
விளங்கற் பாலதின் மறைந்தது சத்து. (௫௫௩)  
தானென் பதுவு மயலென் பதுவும்

- திரிசிய மயமாத் திரியு மன்றோ  
பகுதியீ தெனற்குப் பழுதுறு தென்ப. (௫௫௪)
- இலக்கிய மதனுக் கிலக்கண மாதலின்  
இங்ஙனங் காட்டா துரைக்கிற் றள்ளுதும். (௫௫௫)
- இலக்கிய மறியா ரிலக்கண முரைத்தென்  
யானை கண்ட குருடர்தீர் வொக்கும். (௫௫௬)
- தானு மேட்டைச் சந்ததங் காண்பார்  
அன்றிப் பகுதி யுரைக்கி னிழுக்கே  
எவ்விதத் தானு மென்மனார் புலவர். (௫௫௭)
- கண்டவர் போல வெண்ணினு மாமோ  
ஒருதீர் வேனு மிழுக்குறு மென்ப. (௫௫௮)
- முழுதுஞ் சோதனை ஞாய மாதலின்  
இன்னதே தீர்வென் றெடுக்கற் பாற்றே. (௫௫௯)
- எருமை யட்டை மூடர் வெறுவாய்  
மெல்வர் போலும் பகுதி யறியார்  
பகுதி யுரைக்கும் பாங்கிற் றென்ப. (௫௬௦)
- (என்னை) பேதந் தோன்றப் பகுதி யுரைப்பர்  
இலக்கிய முரணினுங் கேளார் செவியில்  
தக்க சான்றோர் மொழிவழி நில்லாத்  
திறத்த ரதனைச் செப்பினு முவமை. (௫௬௧)
- பகுதி விசுவிக் கபேதந் தோன்ற  
வுரைத்த தென்னை யுதாரண முகத்தால்

நான்மறை யந்தமு நால்வ ராழ்வா  
 ராதிய ரௌவை வள்ளுவர் வேத  
 வியாசர் சங்கரர் திருமூல ருந்தாம்  
 அவரினும் வல்லிரோ பேத முரைப்பீர்  
 அல்ல வில்லை யென்றொரு பொருளும்  
 இயையா தாமுண் டென்ன வேற்க  
 வறியாது கற்ற புலமைதும் புலமை. (௫௬௨)

அறிவின் ஸ்பிரிப்பே யுதிப்பெனக் கண்டாம்  
 மறுத்தற் கிடமின் றுதலிற் தீர்வாம்  
 இறியார் திதியை யியம்பக் கேண்மோ. (௫௬௩)

யாவ ராயினு மிங்கிலை சோதனை  
 ஞாய மின்றி மறுக்கில் வீழ்வர்  
 அழியா நரகத் தவர்நண் பினரொடு  
 ஆணவ மதனா லென்மனார் புலவர்  
 சத்தியஞ் சத்தியஞ் சத்தியஞ் சத்தியம்  
 எங்கணு மாய்கினு மிதுபோ லிலையே. (௫௬௪)

உற்பத்தியிலக்கணமுற்றிற்று.  
 ஆகப் பாயிரம் உட்படச் சூத்திரம்-௫௮௪.

பதினேட்டாவது

தி தி யி ல க் க ண ம்.

திதியெனப் படுவது கற்பனை சூன்றா  
 தெழுத்தற் கியைந்த முயற்சி யென்ப. (௫௬௫)

தஸ்மர ணைக்கும் விஸ்மர ணைக்கும்  
பேதந் தோற்ற மயக்க முறுயிம்  
மயக்க மேலுற லால்வீ மொக்கும்  
இதுவே திதியி னிலைய தென்ப. (௫௬௬)

ஸ்புரிப்பை யன்றி யெழுவகைத் தோற்ற  
வுயிர்க்குப் பொருளிலை யுளதேன் மருளாம்  
கல்வி யென்செயும் பொருணிலை யியல்பை. (௫௬௭)

ஸ்புரிப்பெனுந் தெரிவு திரிசுய மயமாய்  
மறைப்புறுந் தனது சுயநிலை காண்டற்  
கின்றித் தன்றாற் றுனென மொழிப. (௫௬௮)

சொல்லா லன்றிச் சோதனை முகத்தால்  
எய்து வோர்க்கே யிந்திலை யுண்மை  
அல்லார் தீர்விங் ககற்றப் படுமே. (௫௬௯)

பகுதி படும்பா டிங்நன மறியார்  
ஈயமே யுலக மாட்சித் தாயின்  
எங்நன முண்மை விளங்கு மாறே  
அறிவா ரெங்கு மரிதரி தென்ப. (௫௭௦)

அறிவா ரின்றே லுண்மைக் கழிவென். (௫௭௧)

பகுதி யிங்நனம் பிறழத் திண்பா  
விடம தாகுந் தன்றாற் றுனென்ற  
கிடையூ ரென்னை யெவரிவ் வனுபவம்  
இல்லார் கண்டில் மில்லை யாதலின்  
பகுதி திதியி னிலையிஃ தாகும். (௫௭௨)



அவத்தாத் திரய முபாதித் திரயம்  
 அபிமான மூன்று மாணவ மாயா  
 காபிய மூன்று மடுக்கடுக் காக  
 வாவது மின்றி நாயக னாயகி  
 மக்கள் சுற்ற மன்னிய நண்பு  
 பகைமுதற் பேத மாகு மதன்மேல்  
 ராக மாதி பதின்மூன்று குணமுந்  
 துன்ப விற்பமுந் தொலைபாக் கவலையும்  
 ஆரா வீபற்கை யவாவொடு பிறவியும்  
 ஆதி யாக வழறல் திதியே.

(௫௭௩)

காட்சி கருத்து வென்றிரு முகத்தால்  
 அகம்புறத் திரிசிய மனைத்து முணர்தல்  
 எவருஞ் சான்ற யிருப்ப மதனால்  
 அவ்விரு கருவிக் கிலக்கு விடயம்  
 அவ்விட யத்துட் சுயம்பொன் றிலைபால்  
 சுயம்புபோற் காணினும் விகாரத் தன்மை  
 யிழப்புக் கிடமெ னின்ற தலினால்  
 இலக்கா காது கொள்ளி லிச்சா  
 ஞானக் கிரியைக ளவல மாகும்.

(௫௭௪)

சுகந்தர லென்னை யுலக மெனிலே  
 இலக்கு நிலைமை மறந்தழி யென்ப.

(௫௭௫)

(ஆதலின்) மறப்பே பகுதி யென்ற மூன்னர்  
 மறப்பே யனர்த்த மென்ற லென்னை

மறப்பை யன்றிக் காட்ட வறியீர்  
மறப்பே பகுதி திதியெனற் கையம்  
இன்றெனப் பெற்றாஞ் சோதனை யானே. (௫௭௬)

மறதி பேதம் பற்பல வீதோ  
அவற்றிற் கெல்லா மாதி யென்ப. (௫௭௭)

ஸ்பிரிப்பெனற் கருத்த மறதி யன்றே  
நினைவை மறதி யென்ற தென்னை  
தன்னை மறத்தலி னென்மனார் புலவர். (௫௭௮)

ஸ்மரணை யென்னு நினைவை யன்றி  
மறதி யெனற்குப் பொருள்வே றில்லை  
இந்த நிலைவே பகிர்முக மாங்கால்  
அடுக்கடுக் காகக் கீழுறப் பெற்று  
வனந்த நிலைய தாகு மதனால்  
அனந்த நிலைவ தாகி யவ்வவ்  
வவசர நிலைக்கியை நாமம் பெற்றுத்  
தனைமறற் ததுபோற் கீழுறு நிலைகள்  
அடுக்கடுக் காக மறத்தலின் மறதி  
யெனப்பெயர் முழுது மேற்ற தென்ப. (௫௭௯)

இசனை யறிய வேண்டினஞ் ஞான  
பூமி யேழுந் தனுள் விளங்கும். (௫௮௦)

நினைவொன் றேப்பல நினைவா மென்பதும்  
அந்நினை வுள்ளே பலநினை வென்பதும்

- அதுமே மறப்பாய்ப் பலவா மென்பதும்  
யுத்திக் கியையிற் சுருதி யேற்பம்  
என்னிற் கூறுது மேற்கு மளவறிந்  
தெவர்க்கு முதாரண முகத்தா னென்ப. (௫௮௧)
- எவர்க்கு மனுபவ சாக்கிரந் தன்னில்  
இயம்புது மன்னதை விளங்க யாமே. (௫௮௨)
- சாக்கிர மென்னல் நினைப்போ மறப்போ  
நினைப்பெனில் விந்து நினைவா காது  
மறப்பெனி லாதி மறப்பா காது  
மேலகிக் கனேக முளது பற்றிக்  
கீழ்கடை யாதவி னினைப்பெனற் பாற்றே. (௫௮௩)
- நினைப்பே மறப்பாய் மறப்பே நினைப்பாய்  
நிகழக் கண்டனந் திமைனு பவத்தால்  
உன்னிடாக் குற்றமே யிலாக்குற்ற மன்று  
எக்கா லத்தினு மென்மனார் புலவர். (௫௮௪)
- சொப்பன முன்னிற் சாக்கிர மறப்பாம்  
சுழுத்தி யுன்னிற் சொப்பன மறப்பாம்  
சாக்கிர முன்னிற் சுழுத்தி மறப்பாம்  
முன்றினு நினைவின் றேலந் தந்த  
வவத்தாக் காட்சிக ளெங்ஙனங் காணும்  
மறப்புற லென்னி லவ்வவ் லேவடங்  
கலைதவி னன்றி வேறன் றென்ப. (௫௮௫)
- எச்சன னத்தினு மிதுபோ லென்ப. (௫௮௬)

நினைப்பே மறப்பு மறப்பே நினைப்பென்ற  
கிதுவே தக்க வுதாரண மென்ப. (௫௮௭)

வேடங் கலைத லென்பது பாவங்  
கலைதலை யென்றார் கற்றுணர்ந் தோரோ. (௫௮௮)

நினைவொன் றேபல நினைவா மென்னல்  
சாக்கிர மென்ன னினைவந் நினைவே  
பலநினை வாகப் பரவக் காண்பம்  
சாக்கிர நழுவி னிலையிவ் வளவும். (௫௮௯)

விடய மெல்லை யின்றிப் பலவால்  
சாக்கிர நினைவும் பலவாச் சிதையும்  
ஆதலி னென்றினென் றின்ற மதனால்  
நினைப்பே மறப்பாய்த் தன்னு ளடங்கும். (௫௯௦)

பலநினை வாதலிற் பலமறப் பென்றசூத்  
தகுந்தகு மென்ப வறிந்திசி னோரோ. (௫௯௧)

அம்மறப் புள்ளே பலமறப் பென்னல்  
சாக்கிர நினைவு தனைமறந் ததனால்  
அந்நினை வேபல வாகு நினைவும்  
தனைமறக் கற்கிங் கைய மென்னை  
ஒருமறப் புள்ளே பலமறப் பென்றும்  
தினமனு பவத்திற் காணப் படுமே. (௫௯௨)

இப்போது தானினைத் தேன்மறந் தேனிதோ  
வந்த தென்று மெங்குவைத் தேனதைக்

காணோ மென்று மிதுபோற் பலவா  
 வழங்கக் காண்ப மிதனா னினைவி  
 னிலையிஃ தெனவு மினையலா தில்லை  
 காண்பன வனைத்து மெனவு மறப்பும்  
 இல்லை யெனவு முணர்ந்தா மினியாம்  
 திதியி னளவைச் சொலப்புகிற் பெருகும்  
 சொற்றவற் றியலாற் கவர்வாற்றுண் ணுணர்வோர்  
 மற்றைய பிறவு மென்மனார் புலவர். (ருகூந)


இவையெலாம் பகிர்முக நோக்கு விசாரத்  
 தாலுற லன்றோ வவர்மேற் பிழையென்  
 றன்னால் வந்த வனர்த்தமுந் திதியும்  
 இதுவா தலினு லழிவு முரைத்தும். (ருகூச)

திதியிலக்கணமுற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-ககசு.

பத்தொன்பதாவது

சங்காரவிலக்கணம்.



சங்கார மென்ன லழித்தலென் றாயினும்  
 ன்டுதி விசார மென்பதிற் செவியைக்  
 கொடாம னங்கசந் துவைது தூரம்  
 என்று மகல நின்றலென் றேற்கும். (ருகூரு)

(என்னை) உடலுயி ரொற்றுமை வாழ்வி லென்பயன்  
இவ்வா றெத்தனை வந்துவந் தகன்றன  
நம்பி நம்பி நாச மாளேம்

என்னில் விடம்போ விருக்கு மென்ப. (ருகூக)

அருந்தல் பொருந்த லுறங்கலி னென்பயன்  
இடையி லழிதற் கேற்றலி னென்னில்  
அவல மொழியென் றகலு மென்ப. (ருகூஎ)

போக சாதனக் கருவிக ளனைத்தும்  
போக மென்னக் காண்ப தன்றி

யுற்று நின்றுணரிற் போக மெனப்படா  
கிலைய தாமெனிற் பகையொப்ப தில்லை. (ருகூஅ)

ஆயுள் விர்த்திக் கவாவுவ தென்னை  
இதற்கு முன்காலமி ருப்பதாற் காலம்  
பின்னு மிருக்கு மெனப்படு மன்றே  
இடையிற் கால மெத்தனை யிருந்தென்  
வரவு செலவென் றேற்று மையினால்  
விடுவதே நலனெனில் வெறுப்பொப்ப தில்லை. ()

தனமீட் டற்கிங் கவாவுவ தென்னை  
போக நுகர்தற் கென்னி னில்லை  
யல்ல வென்னா துறுபொரு ளொன்றிலை  
எத்தை நுகர்தற் கென்பய னீட்டல்  
என்பது மிழுக்கா யிகலு மென்ப. (கூ00)

உலக லக்கா லென்பயன் காணும்

ஆயுங் காற்பொரு ளொன்று மிலாதென்  
விடுவது நலனெனி னிதனையும் விட்டுப்  
பாழா சுவதோ வென்ன விகலும். (கூ0க)

பாவிய மூடம் யவ்வனங் காமம்  
வயோதிகந் தளர்வு மூன்றாற் சுகமென்  
இடம்பொரு ளேவல் வாப்பினு மாறுந்  
தகைய தாதலிற் பிறவி வேண்டற்  
பாற்ற தன்றெனி லெங்ஙனஞ் சுகித்தல்  
எப்போ கத்தையு மென்றிகழ்ந் துரைக்கும் (கூ0உ)

பதவி யெவையு நீலையா வாதலின்  
வேண்டற் பாற்ற தன்றெனின் மறுத்துக்  
கறுவி யவையே கருதி யுழைக்கும். (கூ0ஊ)

நன்மையுந் தீமையு மியற்றுவ தாற்பலன்  
புண்ணிய பாவம் வருமெனன் மெய்யே  
மாறுவ தென்னை யங்ஙன மென்றும்  
இராது விடுத னலனெனின் மாறா  
வியற்றக் கண்டன மிதுசங் காரம். (கூ0ச)

நாற்கதிக் கியைந்த பயன்றருங் கிரியை  
நன்மார்க் கச்செய லீதன் றென்ன  
மறுத்தல் பந்த விசாரசங் காரம். (கூ0ஊ)

ஒன்றே யொழிய விரண்டிலை யென்னில்  
நாரா சங்கா துற்ற தொக்கும். (கூ0கூ)

சிற்சட மொன்றே யிரண்டல வென்ன  
 ஞாயங் காரண நவிலினு முனம்போல்  
 ஆல தன்றிப் பயனென் றிலையே. (கூ௦௭)

அதனை யழிப்ப தாக வுன்னித்  
 தான்கே டெய்த றுனறி யாது  
 மயலி னழிதல் சங்கா ரம்மே. (கூ௦௮)

எட்டி நோக்கா திறையு மயலில்  
 இனிதினி தென்றே வெறுமை தன்னைச்  
 சுகிப்ப தாகக் கருதி முழுகித்  
 திசைகா ணுமை சங்கா ரம்மே  
 யெவரு மில்லை மீந்தவ ரென்ப. (கூ௦௯)

ஸ்மரணை தானே பூத பௌதிக  
 மாகி யதையே யானீ யவனவ  
 ளதுவாக் கொண்டு பெண்டு பிள்ளை  
 யுறவயல் சுற்ற மென்னு மாதி  
 பந்தத் தாழ்ந்து நிலைதெரி யாது  
 குழம்பி நின்று துயர்சுக மென்னக்  
 கருதி விடுதி விசார மிழத்தல்  
 சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூ௧௦)

அனைத்துங் கோற லறிவுக் குடன்பா  
 டனைத்துங் கோடல் மனதுக் குடன்பா  
 டிவ்விரு பாற்று லிங்கே மனவர  
 சதன லறிவைக் கோற லொக்கும்  
 அறிவி னரசை யடக்கிவிட் டதனால். (கூ௧௧)



மானதன் மோகன் காம னாதியர்  
ஆணையே யிக்கண மெங்கு மாதலின்  
விவேகன் ஞாயன் சாந்தன் பொறையன்  
ஆதியர் தலைகாட் டற்கிட மெங்கே  
இன்னவ ரரசை யழித்துவிட் டதனால்  
சங்கார மென்னச் சாற்ற லாமே. (சுகூஉ)

விவேக னாதியர் நிலைமை கற்கினும்  
அந்நிலை நிலலாக் காலென் பயனுறும்  
மோக னாதியர் வயமே எனகலும். (சுகூங்)

பொய்ம்மய மோக னாதிய ராணை  
மெய்ம்மயம் விவேக னாதிய ராணை. (சுகூசு)

தனக்கென் றொருபொரு ளிலாத தோற்றம்  
அல்லாச் சுகமுயிர் பரமிலை யிவற்றை  
மெய்யெனக் கோட நெளிவோ மூடமோ  
தெளிவெனக் கோடற் கோரணு வேணும்  
இயையா தென்னை விகாரந் தவிர்த்து. (சுகூடு)

தோற்ற மெல்லாந் சுயம்பெனற் கியையா  
சொல்லாற் சுயம்பெனிற் சோதனை மறுக்கும்  
இருப்பதற் கன்றோ சிருட்டி திதிசங்  
கார முரைத்த லிலாமைக் குரைத்தென். (சுகூகூ)

ஸ்மரணைதன் சுயம்பு நிலையணு வேணும்  
புலப்படா தெங்குந் தனது கற்பித

வடிவாற் றனக்குந் தெரியாது மறைத்தல்  
சங்கார மென்ன லெமது கருத்தே. (கக௭)

தனதுகற் பிதத்தை மித்தை யென்றுந்  
தனதெதார்த் தத்தை யுண்மை யென்றுந்  
தெரியாத் தகையால் ஸ்மரணை யென்னும்  
உயிர்கள் மறுக்கு மகம்பிர மந்தா  
னெனலைக் கண்டிலிர் கொல்லோ வெங்கும்  
ஞான மெனலை யழிப்ப தாதலிற்  
சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கக௮)

அர்த்த மதனை யனர்த்த மதனான்  
மறுப்ப தெங்கு மாதலி னிதனைச்  
சங்கார மென்னச் சாற்றத் தகுமே. (கக௯)

நானல் லவற்றை நானெனும் பாவம்  
உள்ள வளவு மொழியா பிறவி  
யொழியினு மொழியா வவித்தைநீங் காதால்  
இதனை நீக்கற் கேற்ற சாதனஞ்  
செவியிற் கொள்ளா மறுத்தல்சங் காரம். (க௨௦)

புலப்படு மனைத்துஞ் சுயம்பொன் றேனு  
மில்லை காண்மி னெனவொவ் வொன்றுச்  
சோதனை ஞாய முகத்தாற் பிரித்து  
நேரே காட்டி னினைவுறு தொழிமின்  
துக்க மனைத்து மொருங்கொழி தற்கு  
எனற்கு மாறு வியைதல்சங் காரம். (க௨௧)

மனமடங் கற்கு மருந்துக் கலையார்  
எங்கணுங் கண்டில மிதனை யுணர்த்தில்  
அடையோக மாகி செயற்குடன் படுவர்  
அன்றி நிலையார் நிலையார் சற்றும்  
ஆதலி னிதனைச் சங்கார மென்ப. (கூஉஉ)

பற்றிப் பாய்த விலாவகைக் கலையார்  
எங்கணுங் கண்டில முணர்த்தி விதனை  
யிதுபோற் கட்ட மொன்றுங் கண்டிலம்  
அருந்தல் பொருந்தற் கேற்ற முயல்வுக்  
கானி யிதுவென் றெட்ட வகறல்  
சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூஉ௩)

இங்ஙன முணர்த்தும் புத்தியைச் சற்றும்  
உணர வறியார் மாயா வாத  
மென்ன விதனைச் சாற்றித் தத்தமக்  
கியைந்த வாறு பிதற்றிக் கோலங்  
கொண்டே யுழறல்சங் கார மாகும். (கூஉ௪)

பொருளல் லவற்றைப் பொருளெனக் கொள்ளிற்  
பிறவிக்கு வித்தெனப் பேசினர் மொழிவழி  
நில்லாமை யன்றோ சங்கார மென்னல்  
இதனை யறியார் சான்றோ ரென்னல்  
வேறு மூட மில்லை யென்ப. • (கூஉ௫)

எல்லா மென்னிற் றிரிசிய மாகும்  
அல்ல வென்னிற் பாடுமுன லாகும். (கூஉ௬)

(ஆதலின்) எல்லா மாகியு மல்லவு மாகியு  
 மிருத்தல் பரத்தி னிலைய தென்ன  
 அருமறை யுரைக்குஞ் சொன்மாத் திரத்தைக்  
 கற்கி லிந்த வழக்கெங் ககலும்  
 அருத்தந் தன்னைத் தெளியா திழுத்தல்  
 சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூஉஎ)

சர்வ மித்தை யெனுமுப ிடதத்  
 துரையைக் கோறல் சங்கார மென்ப. (கூஉஅ)

கோறலி னாற்றுய ரெய்த லறியா  
 தின்பெனக் கொள்ளு மடமைசங் காரமே. (கூஉக)

சர்வம் பகவத் மயமெனுஞ் சொல்லைக்  
 கற்றுத் தத்தங் கொள்கை மொழியால்  
 வழங்குத லன்றி யெங்கணு மென்றும்  
 அர்த்த முகரா தனர்த்தம தாக்கல்  
 சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூஉ௦)

தானெனு மொழியென் றேதினை பாலிட  
 மாதற் கேதென் னென்னுமா சமத்தின்  
 சங்கையை யசட்டை செய்தல்சங் காரம்  
 ஈதெலாம் பந்த விசாரசங் காரம். (கூஉ௧)

நானெனக் கொள்ளா வுயிருந் தேவரும்  
 இல்லை யதனா னென லெப்பொருள்  
 எனுமுப ிடதத் துரையைச் சிந்தித்

திடற்கிடம் பெறாது துடலுரை யாக்கொளல்  
சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூட௨)

குருத்தனம் வேண்டிக் கோலம் புனைந்து  
கள்ள மனத்தைக் கரைக்க வறியா  
நூற்பல கற்று நுவலினு மென்பயன்  
எனுமுப நிடதத் துரையே லாமை  
சங்கார மென்னச் சாற்றப் படுமே. (கூட௩)

இம்மை யொழியி நெவர்பவங் கண்டார்  
எனுந்துணி பான்விதிக் கெதிர்திறை தழிஇக்  
கிடக்கைசங் கார மென்மனார் புலவர். (கூட௪)

செகமுயிர் பாமெனல் ஞெப்தி யன்றி  
யிலையெனச் சோதனை ஞாயம் பொருத்த  
முகத்தால் விளக்கினுஞ் செவ்வொடா தகன்று  
கம்மனார் கொள்கை தழுவல்சங் காரம். (கூட௫)

சங்காரவிலக்கண முற்றிற்று.

ஆகப் பாயிரம் உட்படச் சூத்திரம்-கூடு.

இ ரு ப த ா வ து

திரோபாவ விலக்கணம்.

திரோபவ மென்னல் மறைவெனற் பாற்றே. (கூட௬)  
மறைவு மறதி யெனவிரண் டாகி  
யியலு மென்ன வியம்பினர் புலவர். (கூட௭)

தனது கற்பிதந் தன்னை மறைத்தல்  
மறைவெனக் கூற்றா வியலு மென்ப. (௬௩௮)

விந்து நனவை மறதி யென்றார்  
தனைத்தான் மறத்தலிற் றனையுணர்ந் தோரே. (௬௩௯)  
ஆதலி னிங்கே மறைவெனப் பெற்றும். (௬௪௦)

(என்னை) தனைமறந் ததுவே மறதி யென்றும்  
அதுவே மாயை யெனப்பெய ராகும்  
தம்மொடு மாயை மோக மவித்தை  
யநிர்த மென்ன வைவகை யாமே. (௬௪௧)

இந்த வைவகை தம்மாற் றன்னிலை  
தான்கா னுது மறைதல் மறைவே. (௬௪௨)

(அவற்றுள்) தமமென னனவை மறைத்த லினிப்பெ  
யர், ஏற்றற் பால தென்மனார் புலவர். (௬௪௩)

மாயை யென்ன லிலையல வெனற்கே  
யியைதற் பால துலகினுக் காதிப்  
பற்றி யாதலி னிப்பெய ரேற்கும். (௬௪௪)

மோக மென்ன ரோற்றப் பொருளை  
மெய்யென் றுணர்த்தற் பாலதி னப்பெயர்  
ஏற்றற் பால தென்மனார் கண்டோர். (௬௪௫)

அவித்தை யென்னல் வித்தையி னிலையை  
மாற்றலி னப்பெயர்க் கியைதற் பாற்றே. (௬௪௬)

- அரிந்த மென்ன லுண்மையை மாற்றலின்  
அப்பெயர்க் கியைவ தென்மனார் புலவர். (௬௪௭)
- இங்ஙன மாய வவசர நிலையைப்  
பெறுதலி னிப்பெய ரைந்தும் பெற்றும், (௬௪௮)
- மறதி யன்றி மாயை யெனற்குப்  
பொருளிலை யதுவே மறைத்த தாகலிற்  
திரோபாவ மென்னச் செப்பற் பாற்றே. (௬௪௯)
- முன்பி னொருபடித் தாக மொழியாத்  
திறத்தர் பாற்றதித் திரோபவ மென்ப. (௬௫௦)
- பஞ்ச கோசப் பகுப்புமே லீட்டால்  
உறுபய னறிவை மறைப்ப தாதலிற்  
பந்தத் திரோபவ மெனப்படு மென்ப. (௬௫௧)
- தத்த மயலெனத் தாந்தொரி யாது  
தத்தந் தெளிவுக் கியைந்த கருவி  
யாமென் றயலை யுணர்த்தற் பால  
நூல்பல கற்றுத் தெளிவுறல் பந்த  
விசாரத் திரோபவ மெனப்படு மென்ப. (௬௫௨)
- சகல கேவலந் தோன்றி மறைதற்  
கியைந்த விடமே தெனுமுப ிடதத்  
தூரையை யேலா தூடலெனத் திடங்கொண்  
டதனான் மறைப்புறல் திரோபவ மென்ப. (௬௫௩)
- அறிவலா தில்லை திரிபுடி நிற்கத்

திரிபுடி தன்னைச் சத்திய மெனக்கொண்  
டாதார விழப்பே திரோபாவ மென்ப. (சுருச)

ஞெப்திப் பிரிய மன்றி யணுவும்  
இலையெனு மறையி னந்தத் துரையைச்  
செவிக்கொளா துலகைச் சத்தெனக் கொளலால்  
அதுவே தன்னை மறைப்பது பற்றித்  
திரோபாவ மென்னச் செப்பத் தகுமே, (சுருரு)

நானெனக் கொள்ளா வுயிர்க ளிலையால்  
நானென லன்ற லுபாதி யாவும்  
நானென லெல்லா மொன்றெனப் படுமால்  
நானென லறிவை யன்றி யிலையால்  
நானன் னியமா யிருப்பது பந்தம்  
நானே நானா யிருப்பது முத்தி  
யென்னு மாத்தர் மொழிகொளா துடலான்  
மறைப்புறல் பந்தத் திரோபாவ மென்ப. (சுருசு)

கபட மாதி சீவச் செயல்பிற  
தனுபூத மாதி பரச்செய லென்னில்  
ராகத் துவேஷ காம மாதி  
வினைவெதி னாலே பரத்தா லென்னில்  
விதிவிலக் கெற்றிற் குயிர்கட் கென்பம். (சுருஎ)

உயிரா லென்னி லெதுமுத லென்பம். (சுருஅ)

அனாதி முதலெனி லேதுவென் னென்பம். (சுருசு)



சுகிப்பதற் கென்னி லெம்மத மறையும்  
இவற்றை விலக்க விதிப்ப தென்னை. (கூகூ0)

முத்தி பெறற்கெனில் யார்முயல் வாலோ  
உயிர்முயல் வாலெனிற் பந்த வினையும்  
யார்முயல் வாலோ வுயிர்முயல் வாலெனிற்  
பரத்தைவர் திப்பதென் பலன்றரு தற்கெனின்  
முயல்வு பற்றித் தருவ னன்றே  
விடிலொரு வினையு மிலையொரு பலனும்  
மோன மன்றி யென்பது பொய்யோ. (கூகூக)

தன்னாற் பந்தமுந் தன்னால் விடுதியும்  
என்ப தெமது சித்தாந் தம்மே. (கூகூஉ)

தன்கட் டமதைத் தள்ளிப் பரத்தை  
நோவ தென்னை யருநர கென்ப. (கூகூங)

தன்னு லயலைச் சுயம்பெனக் கோடலுங்  
கற்பித மென்னத் தன்னைக் கோடலும்  
அன்றே பந்தத் திரோபவ நம்மா  
லாய தென்ற மறுத்தன் மடமை. (கூகூச)

பிறவி தோறு மிங்ஙன மன்றே  
முன்பி னென்றதற் கைய மென்னை  
இம்மையிற் றுணு முணர்த லரிதிங்  
குணரந்தது முன்செய் புண்ணியத் தன்றே  
முற்று முணர்து மிம்மையிற் றுனே. (கூகூரு)

பந்த கிருத்திய நான்கு முரைத்தனம்  
அனுக்கிர கத்தை யினியுரைக் குதுமே. (சூசூசு)

திரோபாவ விலக்கண முற்றிற்று.  
ஆகப்பாயாம் உட்படச் சூத்திரம் - சூஅசு.

இருபத்தொன்றாவது  
அனுக்கிரக விலக்கணம்.

அனுக்கிர கந்தான் முற்றுந் தெளிதல்  
என்னப் படுமே பதவுரை யென்ப. (சூசூஎ)

அறிவணு வாகவுஞ் சகமகத் தாகவும்  
சத்துல காகவு மசத்தறி வாகவும்  
ஐய மின் றித் தெளிந்துரைப் பதனை  
யனுக்கிர கங்கா லொண்பது திண்ணம். (சூசூஅ)

இன்னதை யேலா ரொருவ ரெங்கணுங்  
கண்டிலங் கண்டிலஞ் சத்தியஞ் சத்தியம். (சூசூசு)

இன்னதை யேலாச் சமயமொன் றில்லை  
ஏது சொல்லினு மியையா ரென்ப. (சூஎ௦)

சகமுயிர் பரமேனு முன்றுஞ் சத்தெனல்  
ஏலாக் குருக்க ளெங்கணு மில்லை. (சூஎக)

சகமென லொன்றை யாத்திரஞ் சத்தாச்

சோதனை முகத்தால் விளக்கறி யாதார்  
எங்ஙனம் பரமுயிர் சத்தெனத் தெரிப்பார். (சுஎஉ)

அகம்புற மெங்குஞ் சின்மாத் திரமாத்  
தெரிக்க வல்லா ரல்லார் மயமே  
யெங்கணு மாதலி னிஃதனுக் கிரகம். (சுஎ௩)

தேக போகங் காத்துத் தானம்  
பூசை யாதிய புண்ணிய கருமம்  
இயற்றுதன் முறையெனுங் கருத்தின ரெவரும்  
ஆதலி னிதனை யனுக்ரக மென்ப. (சுஎ௪)

எம்மதத் தவரு மியையா ரெவையுங்  
கற்பனை யெனற்குக் கண்டோ மதனல்  
அவர்போ தனையே யனுக்ரக மென்ப. (சுஎ௫)

குருடர் கண்ட யானை யொக்கும்  
பரநிலை காணக் குருக்கள் குறிகள்  
இன்ன போதனை யனுக்ரக மாமே. (சுஎ௬)

அனர்த்தஞ் சயம்பாக் காண்பா ரெதிரில்  
எட்டா விடத்திற் பரஞ்சயம் பென்னில்  
ஏற்ப தன்றிங் கேலா ரிலையால்  
இவரமொழி தானே யனுக்ரக மென்ப. (சுஎ௭)

சோதனை முகத்தாற் காணினு முலகை  
மித்தை யென்ன மீண்டுஞ் சத்தாக்  
கொள்வ தெவன்கொ லென்றுண ராத

பேதைய ரன்றிக் குருக்க ளிலையால்  
இவர்மொழி தானே யனுக்கரக மென்ப. (கூஎஅ)

எம்மதத் தன்பர் சரிதக் கேள்வி  
என்செயுஞ் செனன மனைத்தினுந் தன்னைத்  
தெளியாக் கடையெனத் தேர்ந்த குருக்கள்  
ஒருவரு மிலையா விவர்மொழி கோடல்  
அனுக்கரக மன்றே வயல்வே றிலையே  
உளதேற் கொள்வா ரில்லை யென்ப. (கூஎக)

உள்ள தெதுவென் றாய்வா ரில்லை  
யுளரேற் சகத்தை யாய்ந்தா றுளரோ  
உளரே வில்லை யல்ல வெனது  
உண்டெனக் கோடற் கியைவ தென்னை  
இவர்மொழி தன்னை யனுக்கரக மென்றும். (கூஎ௦)

எப்பொரு ளெங்ஙனந் தோற்றலைக் கண்டு  
அப்பொருண் மெய்ப்பொரு ளாகக் கொண்டு  
தத்தமக் காவன முடித்துக் களிக்கும்  
விவேக போதனை யனுக்கரக மென்ப. (கூஎ௧)

மெய்ப்பொருள் விளக்கத் தக்கநூல் பலவும்  
யுத்தி முரணக் கற்றுப்போ திக்கும்  
விவேகமு மற்றே பென்மனார் புலவர். (கூஎ௨)

உயிருணர் வென்றா தாவி யெனக்கொண்  
டுணர்த்த வல்லது மனுக்கரக மென்ப. (கூஎ௩)

ஒவ்வொரு மதமுங் கண்ட மகண்ட  
மளவுயிர் பரமென் நெண்ணித் திடமா  
யுணர்த்தல் பந்த வனுக்கரக மென்ப. (சுஅச)

கண்ட மகண்டங் கழன்ற சோதி  
யென்று கூறி யுடலினுட் குறிவைத்  
தங்கே போலிச் சோதி காட்டி  
மயக்கு போதமு மனுக்கரக மென்ப. (சுஅரு)

ஞான போதை கேட்டு மறியா  
துணர்வை மயக்கும் போதைமேற் கொண்டு  
கற்ற தெல்லாங் கூறி யடிமை  
கொள்ளுங் கூற்று மற்ற தாகும். (சுஅசு)

எங்குந் தானா யிலகு ஞானக்  
கன்னியை மணந்து சுகிக்கறி யாது  
மலபாண்ட தேக மருவிச் சுகிக்கத்  
துங்கநூல் கற்று மயக்கலு மற்றே. (சுஅஎ)

நானெனல் காண வகையறி யாது  
நானல் லவற்றை நானெனக் காட்டி  
ஊனை வளர்க்க வுணர்த்தும் போதம்  
அன்னதே யென்றற் கைய மென்னை. (சுஅஅ)

வேடங் காட்டி யுண்மைஞா னிகன்போல்  
அபிரயித் தெங்கும் பூசை கொண்டு  
கள்ள போத முணர்த்தலு மற்றே. (சுஅக)

பாதக் குறடு தாடி மொட்டை  
 காவி தண்டு சடைமுதற் கோலத்  
 தாசை யன்றி யனுத்துனை யேனும்  
 ஞானங் கனவினு மில்லா ஞானிகள்  
 கும்பிடு வேண்டிக் குருத்தனஞ் செய்யுங்  
 கள்ள ஞானமு மற்றென மொழிப. (௬௬௦)

விளக்கத் தக்கோர் மொழிரசஞ் சற்றும்  
 உணர்தற் கில்லாத் திறமைகாட் டாது  
 பேச்சுக் கற்றோ ரெனத்தன் னெத்தோர்க்  
 கோதிக் குருத்தனஞ் செய்வது மற்றே. (௬௬௧)

உண்மை விளக்குவோர் குருத்தனம் விழையார்  
 அன்மை விளக்குவோர் விழைவ ராதலின்  
 எதுவோ பந்த வனுக்காக் காண்மின்  
 சொற்றது கொண்டிங் கிற்றது போல்வன  
 தேர்தற் பாற்றது தெள்ளியோர் கடமை. (௬௬௨)

பந்த விசாரப் பஞ்சகிர்த் தியமும்  
 மொழிந்தன மினியாம் விடுதி விசாரக்  
 கிர்த்திய மைந்தி னிலக்கண முரைத்தும்  
 பந்த மகலப் பாற்றற் கென்ப. (௬௬௩)

அனுக்கிரகவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம் - ௭௧௩.

இருபத்திரண்டாவது

வீதேவிசாரத் திலக்கணமைந்தனுள்

உற்பத்தியிலக்கணம்.



விடுதி விசாரப் பஞ்சிர்த் தியத்துள்  
உற்பத்தி யிலக்கண முரைத்து மீங்கே. (சூகூச)

தானு யன்றாய்த் தன்னை யன்றி  
யிடம்பிறி தின்றி யென்று மொருபடித்  
தெங்கணும் விளங்குஞ் சிதம்பரப் பொருளை  
மறந்த மறப்பான் மறைத்தஃ துளதேற்  
காணு தென்னை யனுமா னத்தால்  
உளதாக் கொண்டு குறிபல கருதி  
வழுத்தலும் போகங் கழறற் கன்றால்  
தேகமே யான்மா போகமே முத்தி  
யென்பது கொண்டே யிழந்தன ரதனை  
யிழப்பு நீங்க வுரைத்துமுற் பத்தி. (சூகூடு)

மதத்தர் கூறும் பதவி யனைத்தும்  
உணர்வுக் கயல்சுக மென்பது திண்ணம். (சூகூசூ)

தூல மன்றித் தேக போக  
மில்லை யாதலி னான்ம முத்தி  
யதுவே யென்று னுஸ்திக னென்ப. (சூகூள)

சூக்கும மன்றித் தேக போக  
மில்லை யாதவி னான்ம முத்தி  
யதுவே யென்ற ரேணைய ரென்ப. (சூகூஅ)

அவித்தியா தேக மாகு மறிந்திலர்  
அஃதுள் ளளவும் போலி முத்தி  
யெலாமென்ற கியாமே யுத்தர வாகி. (சூகூக)

அவித்தியா தேக மென்ற தெதனைத்  
தன்னை மறந்த ஸ்புரிப்பினை யென்ப. (எ௦௦)

(அதுதான்) ஒன்றையொன்று வுணர்தலெவ் வறிவோ  
அதுவே தத்துவக் கூட்ட மாகும்  
அன்னிய மென்பா ரதனைக் காணார். (எ௦க)

எழுவகைத் தோற்ற வுயிரெலாம் ஸ்புரிப்பே  
தானே தானா ஞானவிண் ணதனில். (எ௦உ)

தனது ஸ்புரிப்பை மெய்யாக் காணில்  
திரிசிய மனைத்து மின்றி ஸ்புரிப்பும்  
அகண்டசின் மாத்திர மாகி யழியும். (எ௦௩)

(இதனால்) பிம்பப் பிரதி பிம்ப மென்றார்  
யாமு மறியச் சோதனைக் கியையும். (எ௦௪)

இதனை யறியா ரென்னசா தித்தென். (எ௦௫)

ஸ்புரிப்பெனும் ஸ்மரண தனைமறந் தயலாய்  
அர்த்தம்விட் டனர்த்த மயமாய்த் திகைதப்  
பினமா லுமிபோன் மருண்டுபல் பிறவிக்



கூடலீ னிற்கையிற் கரைதெரி யாத்தன்  
தெய்வ கதியாய் ஞான மரக்கலத்  
தேறியங் கணுகக் கண்டழு திரக்கக்  
காட்டத் தொடங்குங் கதிமுறை நிற்பல்  
விடுதி சிருட்டி யென்பது காண்மின்.

(௭0௬)

இன்பமுந் துன்பமும் வந்து வந்து  
போய தெத்தனை யப்போ தப்போ  
துண்மையா வெனதா ஷுவந்துவந் தயர்ந்து  
வாடியு மவைபோல் வந்துபோ காது  
நிலையா நிற்பற் கேதென் யானும்  
அவத்தைபோன் மாறா திருத்தற் கேதென்  
பிறவி மாறினும் யான்மா றுதென்  
மாறுவை யென்னி லிவையா னலவே  
பிரந்த வையந் தவிர்த்தியென் றிரந்தனன்.

(௭0௭)

உனது சுயம்பு வடிவோ வறிவே  
யேனைய வென்னிற் சோதனை தன்னில்  
அல்ல வல்ல வென்றகல் வானேன்.

(௭0௮)

அவ்வவ் வவசரத் ததுவது வாக  
யானிற் றற்கிங் கேதென் னென்னில்  
உன்னை யன்றி யவையிலா மையினால்,  
யானே தத்துவக் கூட்ட மென்னில்  
அல்ல வல்ல வென்றகல் வானேன்.

(௭0௯)

(௭10)

உறக்கத் தொன்று மல்லா திருக்க  
உலகாத் தோற்றி விழிக்கி விலாதென். (எகக)

உலகாத் தோற்றலு மலவாத் தோற்றலும்  
அறிவை யன்றி யில்லை யல்ல. (எகஉ)

(ஆதலின்) அறிவே நீயென் றறைத்தன முன்னர்ச்  
சுருதி யுத்தி யொத்தாற் போல

அனுபவத் தெங்ங னென்பை யாயின்  
உலகெனற் கருத்தஞ் சயம்பாத் தெரிக்கில்  
அதிலே தானே யனுபவங் காட்டுதும். (எகங)

தோற்று மிதுவே யுலகா மென்ன. (எகச)

உலகெனுஞ் சொல்லுக் கருத்த மெங்கே  
அவ்வவற் றற்கியை பெயர்க ளன்றி. (எகரு)

இல்லை யென்னிற் றேற்றம தாகும். (எகக)

பொருளிடங் கால மயமே யுலகுக்  
கருத்த மென்னி லவ்வவற் றற்கயை  
பெயர்க ளிருக்க வெங்ஙன மேற்றற்  
பால தாகு முண்மை யன்றே. (எகஎ)

அவ்வவற் றற்கியை பெயரு மிதுபோ  
லாகு மவற்றி னுபாதா னத்தை  
யுன்னுங் காலை யெதுவுண் மையதாம். (எகஅ)

காரிய மென்றாப் பொருளிடங் காலம்  
தீருக்கக் கண்டில மின்ன வாறே

தத்தங் காரணந் தாமுங் காரியம்  
ஆகு மெட்டா வளவு மாகிற்  
சயம்பெனக் கோடற் கெங்நன மிபையும்  
இபையாமை பற்றி மித்தையென் றுலென். (எகக)

தனுவாதி யாந்ந் றின்ப துன்பந்  
தருமோ வுலக மித்தையாயின். (எஉ௦)

தனுவு மதைநா னென்னு மறிவும்  
ஒன்றன் றுடலு முலகப் பொருளோ  
யாதலி னிதைநா னென்பதை மறந்து  
சொல்லி னுலகை மித்தையென் றிசையோம். (எஉக)

அங்நனம் பார்க்கி லெதுசத் தியமாம். (எஉஉ)

எங்நனம் பார்க்கில் யாவுஞ் சத்தியம். (எஉ௩)

இங்நனம் பகுக்கா விடத்தி லென்னிற்  
சித்து சடமென் றேற்ப தென்னை. (எஉச)

மூட மன்றோ ஒன்று நோக்கல்  
விவேக மன்றோ பகுத்து நோக்கல்  
இதனை யேலா மூடரு மிலையே. (எஉ௫)

உலகு சத்திய மூட நோக்கில்  
உலக மித்தை விவேக நோக்கில்  
என்றிரு பேதமு நோக்கை யன்றி  
யின்றெனப் பெற்றா மெனது வினையோ  
இவ்விரு நோக்கமு மென்னிற் கூறுதும். (எஉ௬)

அறிவை யன்றி யில்விரு நோக்கமும்  
இன்றெனப் பெற்றஞ்ஞ சோதனை யானே. (எஉஎ)

வினைமுத லறிவே விருநோக் கென்னும்  
வினையிரண் டாமோ விருமுதல் வேண்டும்  
வேண்டிவ தின்றேல் வினையும் பயனும்  
மிசிரிம் பித்திங் கவல மாக்கும். (எஉஅ)

சாதனந் தன்னி லொருவினை சாலும்  
சாத்தியந் தன்னி லிருவினை கர்த்தா  
வாகியு மல்லாக் கர்த்தா வாகும். (எஉக)

பொருளல் லவற்றைப் பொருளா நோக்கலும்  
பொருளைப் பொருளா நோக்கலு மறிவே. (எஉ௦)

(அதனால்) புறமுக நோக்கி லறியாமை யெனவும்  
அகமுக நோக்கி லறிவா மெனவும்  
இருபால தாகி யிையவதோ ரறிவே. (எஉக)

புறமுக நோக்கிற் சசமா யலைவும்  
அகமுக நோக்கிற் பாழா யறுதியும்  
இருப்ப தென்னை யோரறி வுக்கே. (எஉ௨)

அங்கன மாயதூஉ மிங்நன மாயதூஉம்  
ஓரறி வன்றி யில்லை யெங்கணும்  
அவரவ ருழைப்பிற் காணும் துண்மை. (எஉ௩)

ஒன்றே யொழிய் விரண்டிலை யென்ன  
ஓதிய மறையின் கருத்து மீதே. (எஉ௪)

சுருதி யுத்தி யொத்த தாதலின்  
அறிவே பந்த முத்தி யென்றும்  
மறுத்தற் கிடமின் றியைதற் குத்தி  
யின்றே வென்ப முற்றுணர்ந் தோரே. (எகடு)

பந்த முத்தி யாவது மறிவே  
மாறினு மாறா திருப்பது மறிவே  
எல்லாந் தானா யிருப்பது மறிவே  
விலட்சண மாக விருப்பது மறிவே. (எகசு)

(எங்ஙனம்) நானேன வெல்லாந் சுகிக்கு முணர்வே  
யுடலன் றுதலி னென்றே யென்பம்  
பிறவி மாறினு மாறா மையினால்  
திணைபா லிடமா யிருப்பினு மன்றே. (எகௌ)

தன்னை யன்றித் திணைபா லிடங்கள்  
இல்லை தானு மல்ல வென்றே  
விளங்கலி னங்ஙனங் கண்டோ ரதனை  
யிலக்கிய மென்ன வதற்கியை யிலக்கணம்  
உரைத்தன ரனுபவத் தசிபதத் தானே. (எகஅ)

அசிபத மென்ற தென்னை யென்ன  
அறைது மதனைச் சாயாது கேட்டி. (எகக)

தத்துவ மசியெனக் சாமவே தத்தின்  
அந்தத் தொளிரும் வாக்கிய மாசும். (எச௦)

விரிக்கிற் பெருகு மாதலிற் சுருக்கிக்  
கூறுதும் விளக்கக் கொள்ள வறிந்து. (எசக)

தத்தெனல் பரமாத் துவமெனல் சீவன்  
அசியென லேக மென்ப தருத்தம். (எசஉ)

ஞானமல் லாவுயி றுளதேன் ஞான  
மல்லாப் பரமுண் டெனற்கு முரணென். (எசங)

இலையே விலையா மிதிலென் விரோதம். (எசச)

சமட்டி வியட்டி யுபாதி சடமே  
யாதலி னறிவன் றற்பமகத் தெங்கே. (எசடு)

இன்றா தலினா லறிவென லொன்றே  
என்று விளக்க லசிபத மென்ப. (எசசு)

அறிவொன் றேயெனத் தேர்ந்தனன் வாச்சியத்  
தென்பயன் லட்சிய மிலாவிடத் தென்ன. (எசஎ)

ஐயறி வன்றி யுலகெங் கேயென  
காணென் போய தெங்க னேவென  
முன்னுள தெங்கே யிப்போ தென்ன  
நோக்கப் பிறழ்வாற் றேற்றிலை யென்ன  
நோக்கும் வினைக்கு முதலா ரென்ன  
கண்டு சொல்லுது மென்றொரு முகூர்த்தங்  
கண்ணுங் கருத்துங் கலங்காது நிற்கச்  
சிற்சோதி யொன்று கண்டன னென்ன. (எசஅ)

இதுவே மெய்யுணர் விதுவே நானெனஞ்  
சொல்லுக் கருத்தம் விடாதுபற் றென்ன

அங்ஙனமாக வானந்த மோங்க  
இரண்டற் ரென்ற யிருந்தன னப்பால். (எசுக)

விதேவிசாரவுற்பத்தியிலக்கண முற்றிற்று.

ஆகப் பாயிரம் உட்படச் சூத்திரம்-எசுக.

இரபத்துழன்றவது

தி தி யி ல க் க ண ம்.



அங்ஙன நெடுநா ளிருந்து விழித்து  
இன்னசிற் சோதியே குருடுவன் றுணர்ந்து  
நிருபா திகமா யிறைஞ்சா திறைஞ்சி  
நில்லாது நின்று சொல்லாது சொல்லிக்  
குமியாது குமிக்கத் தன்னனு பவத்தைக்  
கேளாது கேட்ட வாசான் மகிழ்ந்து  
நிலைக்கவிவ் வனுபவ நிகழ்த்துதல் திதியே. (எரு௦)

சிற்சோதி யன்றித் திரிபுடி காணேன்  
சிற்சோதி யாகத் திகழ்தலின் மீண்டும்  
ஒன்றே யன்றி யிரண்டிலை யென்றான். (எருக)

எங்ஙன மென் ளத் திரிபுடி தன்னில்  
ஞேயமே யெங்குந் தோற்ற லன்றி  
யேனைய விரண்டுந் தோற்று தென்னென  
ஞேய மதனுக் குபாதான முன்ன  
அப்பி லுப்புபோற் சிற்சோதி யாக

ஏனைய விரண்டு மங்ஙன மாகி  
 யேக மாகக் கண்டன நெங்கணும்  
 பல்காலு மென்னப் பகரக் கேட்டுச்  
 சிந்தை மகிழ்ந்து தெளிக்க லாயினன். (எருஉ.)

சிந்தையி லெழுங்கற் பிதங்க ளனைத்தையும்  
 அங்கங் கேரின் றகலாது விளக்கல்  
 கதிர்மதி விளக்கன் றவிர்திற் சோதி  
 யெங்கணு மென்று மொருபடித் தாதலின்  
 அதுவே நமதுரு வேனைய வகலும்  
 கற்பித நாட்டம் விடுவதை விட்ட  
 விலக்கணை யென்னு மறையந்த மாகி, (எருங்.)

சிற்சோதி மயமே யெங்கு மாதலின்  
 அதனை விடாத நாட்ட மதனை  
 விடாத விலக்கணை யெனுமறை யந்தம், (எருச.)

இங்ஙன மென்றும் பழகப் பழகக்  
 கற்பித மனைத்துஞ் சின்மாத் திரமாத்  
 கரைந்தய லின்றித் தான்மாத் திரமா  
 யிலகி யதுவு நழுவி நனவிற  
 சுழுத்தியா வதுவே விட்டு விடாத  
 விலக்கணை யென்னு மறையி னந்தம்  
 இதன்வழி நின்றன முத்தி யென்ப. (எருரு.)

(ஆதலின்) சிற்சோதி நாட்டஞ் சிதையாது நிற்பி  
 தடைக ளுளதேற் றவிர்க்குதுஞ் செப்பில்



என்ன வவனுந் தடைக ணீங்கிக்  
கற்பித மகன்ற சோதி யானான். (எரு௬)

சிற்சோதி தன்னை வளர்த்த றிதியெனச்  
செப்புவர் முற்று முணர்ந்திசி னேரே. (எரு௭)

எங்கெங் கெவ்வா நெழுந்த தெதுவோ  
அங்கங் கவ்வா றதுவா மதனால்  
அன்னதை யாங்காங் கறிந்துசிற் சோதி  
யாக்கலே கடமை யென்றிருந் தனனே. (எரு௮)

சிற்சோதி யன்றித் தினைத்துணை யேனும்  
இன்றெனக் கண்டா னிவனுழைப் பதனால்  
இதனைத் திதியெனச் செப்பத் தகுமே. (எரு௯)

அறிவோ டறிபடு பொருளிரண் டாகி  
யியையா விடமிலை யெவ்வகைப் படினுந்  
தத்தமக் குரிய ஷிகாரத் தானே. (எ௯௦)

திணைபா விடமெனத் தோற்ற லன்றி  
யெங்கே கண்டிலன் சிற்சோதி தன்னில்  
என்னு மனுபவந் திதியெனப் படுமே. (எ௯௧)

கண்ணுரு வாயி னறிவுல காகும்  
ஆகா தென்னி லொன்றா காது. (எ௯௨)

இரண்டெனி லெங்கே சோதனை முடிவில்  
ஒன்றெனி லிரண்டா யிருப்ப தென்னை  
ஞானவஞ் ஞானத் தன்றியிந் டிலைகள்  
இல்லை யிரண்டுங் கற்பித மாகும். (எ௯௩)

அபரம் பரந்திர மெனத்திரி விதமா  
நிக்மு ஞான மென்மனார் புலவர். (எகச)

அபர ஞான நிச்சய ஞானம். (எகரு)

பரஞான நேரே கண்ட ஞானம். (எகசு)

திரஞான மிவ்விரு ஞான மாகியும்  
அல்ல தாகியு மிலகு ஞானம்  
இதுவாப் பயிற் றிதியென மொழிப. (எகஎ)

உருவன் றருவன் றுளதன் றில்தன்  
றறிவன் றறியா டையுமன் றுன்மா  
வன் றனான் மாவு மன் றிவ் வுலகம்  
எங்ஙன மென்னிற் றெரிக்குது மீங்கே. (எகஅ)

உருவ மாயி னுபாதான வடுக்கில்  
இன்ன திசையென் றிலாதற் கேடுதன். (எகக)

அருவ மாயின் தேக போக  
மதற்கியை யிச்சா ஞானக் கிரியை  
யிழக்கா தென்னை யென்மனார் புலவர். (எஎ௦)

(ஆயின்) உளதோ விலதோ வுளதெனி னிசவுரு  
விலதாப் போவதெ னெங்கணு மென்ப. (எஎக)

இலதெனிற் கன்ம பத்தி ஞானமும்  
அதற்கியை சாதன முபல்வும் பலனும்  
இலவா மிலவே லுயிர்களென் செய்யும். (எஎஉ)

இங்ஙன மாகத் தோற்ற லெல்லாம்  
அறிவன் றிலவா லறிவே யுலகெனின்  
விகார மன்ற லறிவு மல்ல. (எஎங)

- அறியாமையென்னி னறிவன்றி யெங்கே  
 அறியா மையுமன் றோர்முத லன்றால்  
 இதனை மறுத்தற் கிடமிலை யென்ப. (எஎச)
- ஆன்மா வுலகெனி லயலாத் தோற்றவென்  
 தோற்று மதனா லான்மாவு மன்று. (எஎடு)
- அனான்மா வுலகெனி னான்மா வன்றி  
 முதலன் றுகலி னனான்மாவு மன்று. (எஎசு)
- இத்தனை பெல்லாந் திரஞான மன்றி  
 யில்லை யல்ல வென்றது வாகப்  
 பயிற் றிதியெனப் பகரப் படுமே. (எஎஎ)
- உயிரும் பரமு மிங்ஙன மாய  
 நிலைய தாமெனக் கூறிச் சான்றோர்  
 திரஞா னமதா ின்றன ராதலின்  
 அதுவாய்ப் பயிற் றிதியெனப் படுமே. (எஎஅ)
- கானெனப் படுவது திரஞா னமதால்  
 தானே யறிவா னந்த மென்றனர்  
 தானே தானாய் நின்ற றிதியே. (எஎசு)
- கானெனன் றான மஞ்ஞான மன்று  
 தன்னை யன்றிச் சிவ மதனால்  
 தானே தானாய்ப் பயிற் றிதியே. (எஎஊ)
- கானென லில்லாப் பொருளிடங் காலம்  
 இல்லை தன்னி லிலாதவை யில்லை  
 என்றவ் விழியாற் பயிற் றிதியே. (எஎக)

தானே தானாயிலகு நிலைக்கு  
மேலுள தோர்நிலை யென்னற் குத்தி  
சற்று மின்றிங் குளதேற் சோதனை  
ஞாயம் பொருத்த முகத்தா லேற்குதும்  
நாட்டுவா ரெங்கணுங் கண்டில மதனால்  
தானே தானாய்ப் பயிற மிதியே. (எஅஉ)

தானன் னியமாய்ப் பயிற லொன்று  
தானே தானாய்ப் பயிற லொன்று. (எஅங)

(இவற்றுள்) சனன மரண சுகாசக மென்றும்  
அகலா தயலா நின்றல் காறும். (எஅச)

அயலென லின்றிச் சின்மாத் திரமா  
நின்றல் விடுதி முத்தி யென்ப. (எஅரு)

இதனை யறிந்து தானே தானாய்  
பயிற மிதியெனப் பகர்ந்தன மினியாம்  
சங்கார மதனைச் சாற்றக் கேளுகி. (எஅக)

திதியிலக் கணந்தனைத் தேர வறியார்  
சங்கார மெங்கனஞ் சாதித் தகல்வர்  
(அதனால்) முயற லகலா திருத்தல் கடமை. (எஅஎ)

திதியிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயீரம் உட்படச் சூத்திரம் ௮௦௭.

இருபத்து நான்காவது  
சங்கார விலக்கணம்.

சங்கார மெனலிங் கறிவினுக் கயலாக்  
காண்பன வனைத்து நீரு யழிய  
ஞானாக் கினியே மயமா யெங்கணு  
மிலகப் பயிறல் சங்கார மென்ப. (எஅஅ)

வனத்தினும் வராயினு மணுத்துணை யாவெழு  
கனற்பொறி யொன்றே யனைத்து மெரித்தழன்  
மெழுகாக் கரைத வென்ன விருத்தி  
ஞான மகண்டத் தணுத்துணை யாவெழுந்  
தண்ட கோடி நிராநிரா யனைத்து  
மெரித்து நீராக் குதல்சங் காரம். (எஅக)

பஞ்சபொதி கிடங்கிற் படர்தீப் பொறியொன்  
றுற்றா வென்ன வுன்னல்சிற் சோதி  
மின்மினித் துணையா வெழுந்தய லனைத்தையுந்  
துனைத்துணை மிச்சமு மின்றி யெரித்தல்  
சங்கார மென்னச் சாற்றப் படுமே. (எக௦)

கிற்சோதி கண்டு மயலெனக் கருதி  
யானந்த மாதி யனுபவ மனைத்தும்  
அங்நனங் கோடலிற் பதிபசு பாசங்  
பந்தமுத் தியினு மனாதி யெனற்பாற்  
றதுஞான மாயின் போலி யெனப்படும். (எக௧)

திணைத்துணை யேனுஞ் சிற்சோதி காணில்  
அதன்வழி நிற்ற னுண்மை ஞானம். (எகஉ)

அதனை வேறெனல் கற்பித ஞானம். (எகங)

அதுதா னாகி லதுவே சொல்லும்  
என்ற சான்றோ ரனுபவந் தன்னினும்  
மிக்கார் போலுங் கற்பித ஞானிகள்  
மடமை மடமை மடமை மடமை. (எகச)

திணைபா லிடங்கள் சிறிது மில்லாச்  
சிற்சோதி தன்னைப் பகுப்ப தென்னை  
கல்விச் செருக்கோ கசடறத் தெளியாக்  
குருக்கள் தப்போ குழறி வழிதல், (எகரு)

அவத்தை யாவுங் காண்பதில் வறிவே  
அயலெனி லாங்காங் குள்ள சகாசகம்  
அனுபவித் திடுத னம்மை யன்றி  
யின்றா மாதவி னறிவென லொன்றே  
யிதனை யுபாதித் திரயமாக் காண்பம்  
எந்த வவத்தையு முரித்தன் றுகலின்  
எந்த வுபாதியு முரித்தெனப் படுமோ. (எகசு)

உபாதி கழற்றி னுண்மைசிற் சோதி  
வடிவை யன்றி யின்றா மதனால்  
ஒன்றே யறிவெனு மறையி னந்தம். (எகசு)

அந்தந்த வுபாதி யாயினு மாங்காங்  
ககன்றுரைப் பாணே னவ்வவ் வனுபவம்  
ஒன்றே யறிவெனன் மறுத்தன் மடமை. (எகஅ)

உடல்பல வாயினும் பூத மொன்றே [மெனக்  
(அதுபோல்) உயிர்பல வாயினு முணர்வொன் றே  
கோடற் கெதிர்மறை காணர் கூறுவர். (எகக)

அனைத்தையுங் கற்கு மறிவினைக் கல்லா  
தெனைத்தனை யுயர்ந்து மென்பயன் மூடம்  
தானா மறிவினைச் சோதித் துணர்ந்தார்க்  
கொன்றாய் விளங்குத லன்றி யிலையாற்  
சொப்பிரகா சத்தனி மென்றனர் கண்டோர். (அ௦௦)

அறிவ தொன்றுண் டறிவிப்ப தொன்றுண்  
டென்றறி விரண்டா யிசைப்பதென் னங்கும்  
தன்னாற் றனை யறிவதும் விளக்கலும்  
விளக்கலுந் தானே யின்பமுந் தானே  
யிரண்டற வியாபித் திருத்தலுந் தானே  
ஆதலின் வியாபக விளக்கமொன் றேமெனக்  
கண்டனர் விண்டனர் விண்டனர் கண்டனர். (அ௦௧)

கற்பனை கடந்து மிரண்டெனிற் பந்தம். (அ௦௨)

இந்நிலை ஞானம் போலி ஞானம்  
(அன்றேல) மோன மென்பது ஞான வரம்பு  
எனற்கு மாறா விருப்ப தெனனை. (அ௦௩)

தானே தானா யிருத்தல் ஞானம்  
எனற்கு மாறா விருப்பி தன்றே  
அறிவா னென்றிங் கனுபவ மொன்றெனிற்  
பந்தத் திசையினுஞ் சிறந்த தெனனை. (அ௦௪)

சித்தஞ் செகமெனல் பந்த திசையே  
 சித்தஞ் சிவமெனல் முத்தி திசையே  
 யென்றன ராயினுஞ் சித்த மெதன்பாற்  
 றிரண்டிற்கு மிடமா யிருத்தலி னிதினை  
 யறியார் ஞானி யென்பதி னென்னை  
 சித்தமே செகபர மாதவி னன்றோ  
 இரண்டிற்கு மிடமா யிருக்கு மென்ப. (அ0௫)

சித்த மன்றிச் செகமதற் குண்மை  
 தெரிக்க வல்லார் சிவமதற் குண்மை  
 தெரிப்பவ ரவரைக் கண்டில மெங்கும். (அ0௬)

சித்தத்தி னுண்மை நிலையறி வன்றித்  
 தெரிக்க வறியார் துவிதவா திப்பேன். (அ0௭)

அறிவை யன்றிச் சித்த முளதேல்  
 சித்த மன்றிச் செகபர முயிருள. (அ0௮)

இங்ஙன மிலையே லங்ஙன மிலையாம். (அ0௯)

(ஆதலின்) அறிவை யன்றி யனைத்துமிலை யென்றும்  
 மேல்கீ டொப்பெனல் தோற்ற மன்றி  
 யுளதாத் தெரிப்பா ரின்மை யானும்  
 யறிவு மியைதற் கின்மை யானும். (அ௧0)

அறிவென லொன்றே சத்தியம் பிறவோ  
 சோதனைக் கியையி னேற்ப மென்ப. (அ௧௧)

அறிவினை மூட்டி லனைத்து மெரியும்  
 அதுசங் கார மென்மனார் புலவர். (அ௧௨)



ஞானக் கினியின் மிக்கதோர் கனலும்  
 இன்றே யகீதையு மெரிப்பதி னானே, (அகந)  
 உபாதி பேதக் துணர்விரண் டென்னல்  
 பந்த திசைக்கண் விசாரமின் றதனால்  
 விடுதிக் கண்ணும் விளம்பல் பிழையே, (அகச)  
 எவ்வெவ் வுபாதியு முணர்வன் றதனால்  
 ஒன்றே யுணர்வெனு மறையி னந்தம். (அகரு)  
 உபாதி யுணர்வா நோக்கல் சமட்டி.  
 வியட்டி யானிரு வகைத்தென லேற்குதும்  
 பந்தத் தன்றி விடுதிக் கண்ணுமோ  
 ஈதென்ன ஞான மூடரு மேலா  
 வகைய தென்னற் கைய மென்னை, (அகசு)  
 (ஓரறிவை)ச் சிற்றறி வெனலும் பேரறி வெனலும்  
 உபாதியா லன்றி யுணர்வா லன்றே  
 ஒன்றெனக் கொள்ளா வுறுதியென் மடமை. ( )  
 உபாதி தோறு நின்ற வுணர்வைத்  
 தக்கலக் கணையா லுன்ன வுன்ன  
 வுபாதியெ லாங்கழன் றுதிக்கு ஞான  
 தினகர டென்றே ஈசாதி யாதி  
 விகற்ப மின்றி யிலகித் தானு  
 யிதனைக் காணின் மூவிடந் தினைபால்  
 இருந்த திசையுங் காணு தேகவிநீ  
 சங்கரா மென்னச் சாற்றப் படுமே, (அகஅ)

ஓரறி வன்றி யிரண்டெனற் கெல்லை  
காட்ட வறியீ ரற்புகத் தன்றி  
அவ்வற் புதமு மவ்வோ ரறிவில்  
(இதனால்) குணகுணி வாத மென்மனார் புலவர், ( )

பகிர்முக நாட்டத் திடையறா நின்ற  
காமனா தியருங் கலகமு மெங்கனோ  
அந்தர்முக நாட்டத் தவிந்தது கண்டிலன்  
இதுசங் கார மெனிற்றடை யென்னை, (அஉ௦)

சுடலை யாடி யென்பது மிதுவே, (அஉ௧)

ஞானவின் னென்றே மனோவின் னெனவும்  
பூதவின் னெனவு மென்றிரு பாற்றா  
யியைவ தாகி யிலகும் பகிர்முகத்  
தந்தர் முகத்தோ வெவ்வித பேதமும்  
இன்றி ஞானவின் னென்றே யிலகலிற்  
சங்கரா மெனற்கிங் கைய மென்னை, (அஉ௨)

அறிவொ டறிபடு பொருளிரண் டன்றே  
அறிபடு பொருடான் பந்தத் துலகம்  
முத்தியிற் சிவமென் றறைவீ ரதுமெய்  
அறிவெதன் பாற்றே வயலா வறிதலின்  
விடயத்த தென்னிற் சிவமாத் திரிதலென்  
சிவத்தின் பாற்றேல் விடயத் தெங்கே, (அஉ௩)

அறிவீவ் விரண்டினு மொத்துண லோகதி  
நுமது ஞானத் தீர்வென் மடமை, (அஉ௪)

லௌகிக மதனினும் வைதிக மதனினும்  
அறிவினுக் கழிபா நீலையெங் குரைத்தீர்  
மாறி யலையத் தகுநிலை யன்றி

என்ன ஞான மடைய ஞானம்.

(அஉடு)

விடயா னந்தமும் பரமா னந்தமும்  
அறிவனுக் கன்றித் தாமே நுகரா  
மாறி மாறி நுகரினு நீலையா

எவ்வா னந்தமு மறிவுக் குறித்தன்

யின்னண மாயி நறிவுக் கமைதி

யில்லா துரைத்த ஞானமென் ஞானம்.

(அஉ௯)

ஒழிவி லொடுக்க மெனின்விரி வதனில்  
விபீத மென்றலோ பொருடரற் பாற்றே

அறிவினுக் கன்றி பெதங்கிவ் விரண்டும்

இன்றா மாதலிற் சுதந்தர மாமோ

ஆமெனின் மாறலென் னமைதியெங் கறிவுக்

கிசன்மே லிரக்க மில்லார் ஞானி

பெனக்கோ டலினு மிறத்த னன்றே.

(அஉ௯)

இந்நன முளறு ஞானிக டமையே

எரிவா யெரித்தல் சங்கா ரம்மே.

(அஉ௯)

“உணர்விய லாமுயி” ரென்றனர் பிறரும்

உணர்வே யான்மா வாதலிற் பந்த

முத்திக் கிபைந்த விச்சா ஞானக்

கிரியை புரியுங் கட்ட மனைத்தும்

உணர்வுக் காதலின் மாறா வமைதி  
யுரையா தென்னை மொத்துண லன்றி  
யிதுவோ ஞான மூடரு மேலார்  
அணுவு மெரிக்கா தலைத்துமென் செய்யும். (அஉக)

எழுவகைத் தோற்ற வுபிரா முணர்வினுள்  
ஒன்றனை முற்றுஞ் சோதனை செய்யில்  
ஞானக் கினியா நண்ணு மெங்கும்  
அன்னிய மெல்லா மெரித்துநீ ருக்கி  
(அதனால்) எல்லா வுணர்வு மிங்நன மாகும்  
ஆதலி னென்றே யறிவெனப் பெற்றும். (அஉ௦)

பலதுளி யாயினுஞ் சலமென லொன்றே  
(அதுபோல்) பலவுபி ராயினு முணர்வென லொன்றே  
அதனை விளக்கி லனைத்து மெரியும்  
இதுசங் கார மென்பதி லீழுக்கென். (அஉ௧)

அறிவ தெதுவோ வதனைக் காணில்  
அயலென லின்றி யனைத்துநீ ருக்கும்  
இதனினு முண்டோ சங்கார மென்ப. (அஉ௨)

கற்பிதந் தன்னை ஞானமென் பதனாற்  
சகபர முயிரை யுண்மை யென்பீர்  
அன்றே லன்னிய மிருப்ப தென்னை. (அஉ௩)

அகமுக நோக்கி னில்லா வுலகம்  
ஞான முதிக்கி னெங்நன நிற்கும். (அஉ௪)

ஞானக் கினியெனற் கைய மில்லை  
யனைத்தையு மெரித்தறிற் சங்கார மம்மே. (அஉ௫)

ஞான மன் றி புலகுள தென்னில்  
ஆனந்த முந்தா னன்னிய மென்பம். (அ௩௬)

இலதெனி லிலதா வமையு மன்றே  
சோதனை முகத்தா லென்மனார் புலவர். (அ௩௭)

அவித்தியா விகார மனைத்து மாதலின்  
வித்தை யுதிக்கி னெங்ஙன நிற்கும்  
ஆதலி னிதனைச் சங்கார மென்றும்  
திரோபாவ மினியாஞ் செப்பக் கேட்டி. (அ௩௮)

சங்காரவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-௮௩௮.

இருபத்தைந்நாவது

திரோபாவவிலக்கணம்.

திரோபாவ மெனலிங் கொன்றையொன் றுக்கொளு  
மயலை மூடல் சிற்சோதி தன்னால்  
என்ப தருத்தம் மறுக்கா ரென்ப. (அ௩௯)

சிற்சோதி மயமே செறிதலி னெங்கும்  
விகார வடிவம் விழைந்துங் கண்டிலம்  
திரோபாவ மென்னச் சொல்லப் படுமே. (௮௪௦)

எங்கணுந் தானு யிலகுசிற் சோதி  
யன் றி யொன்றுங் காணு மையினால்  
திரோபாவ மென்னச் செப்பத் தகுமே. (௮௪௧)

அணுத்துணை யேனுஞ் சகபர முயிரிவை  
தலைகூட்டா தொளிர் சிற்சோதி யதனாற்  
றிரோபாவ மெனற்குச் சம்சப மென்னை. (அசுஉ)

திரிபுடி பென்னல் சிறிது மின்றி  
பெங்கணுந் தானு யிலகுசிற் சோதி  
மயமா தலினாற் றிரோபாவ மென்ப. (அசுங)

ஒன்றன் கூட்டம் பலவி னீட்டந்  
திரிபி னுக்க மென்னல் சிறிதாங்  
காணு தொளிருஞ் சிற்சோதி யதனாற்  
றிரோபாவ மெனற்கிங் கிபையா தென்னை. (அசுச)

தானென லொன்றே யன்றி யிலையால்  
தானய லறினன் றேயொன் றுதலின்  
இதுதிரோ பாவ மென்மனாற் புலவர். (அசுரு)

தானென லொன்று மன்றா தலினால்  
தன்னை யன்றி யின்றா கையினால்  
திரோபாவ மென்னச் சிறப்புறு பெங்கணும்  
இதனை வரைவார் மேற்பாழி யன்  
யில்லை யனுபவத் தென்மனாற் புலவர். (அசுச)

தன்னுள் விளங்குஞ் சோதிபோ லொன்றுங்  
கண்டில மெங்கு மிதன்முனர்க் கற்பிதம்  
எங்குந் நிற்கு மிதுதிரோ பாவம். (அசுஎ)

அறிவறி யாமை யென்னு மிரண்டில்  
அறிவன்றி யுண்டே லறியாமை வேறும்

முதலன் றுகலின் வேறென லெங்ஙன்  
எல்லா மாகியு மல்லவு மாகியும்  
இருத்த லன்றே தானென்ற கருத்தம்  
இந்நிலை தானே திரோபாவ மென்ப. (அசஅ)

சர்வமுஞ் சின்மாத் திரம தாயின்  
அன்னிய மென்பதற் கிடம தெங்கே  
(இதனால்) திரோபாவ மென்னச் செப்பத் தகுமே.()

இருந்த வண்ண முலகினைக் காணில்  
விகாரமோ சுயம்போ வெங்ஙனந் தெளிதும்.(அரு0)

யாதாத் தோற்றினு மாய்தல் வேண்டும்  
(அன்றேல்) உயிர்பர நிலைக ளெங்ஙன நிலைக்கும்  
மதங்கண் முரண லிதன லென்ப. (அருக)

அறியு மறிவி னுண்மை காணிற்  
சகபர முயிர்நிலை யதுவா முடியும்  
காணு தார்க்கிங் கைய மகலா  
அகலாமை பற்றி மூன்று முடியும். (அருஉ)

“ஒன்றல் லனபல்” வென்றன ராதலின்  
ஒன்றன் றென்னி னிரண்டென வருமே  
இரண்டென றென்னி னென்றென வருமே  
எங்ஙன மென்னி னிசைக்குது முறையே. (அருங)

சசாதிக மாத் யின்ற மதனால்  
ஒன்றே யன்றி யின்றென மொழிப. (அருச)

சகமுயி ரெங்ஙன தப்பா மாசும்  
சிறசட பேதந் தத்தமுட் பலவால்  
ஒன்றெனப் படாஅ தெங்கணு மென்ப. (அருரு)

எங்கெங் கெவ்வா றிருப்பினு மெதுவும்  
அங்கங் கவ்வா றிருந்தா டிருவி  
யதனுக் குரிய கற்பனை யனைத்தும்  
ஒவ்வொன் றாகச் சோதனை முகத்தால்  
ஒருக்கிச் சேட மாகநிற் பதனை  
வேறு படாது காண்ட லுண்மை.

(அருக)

ஒன்றெனிற் சூனிய மன்றெனி லுலகம்  
(ஆதலின்) ஒன்றெனப் பலவென வறிவரும் வடிவுள்  
நின்றனர் நாரண னயனர எனென்ன  
இசைத்தனர் சடகோ பப்பெரு மானன்  
றறிந்திலிர் கொல்லோ வாயா தென்னை  
தோன்றிய வாறு செப்ப னரகே.

(அருஎ)

அறிவார் தன்னை யங்ஙன மறியா  
தயலாக் காணி லறிவணு வாகும்  
இதுவே புந்த திரோபாவ மாகும்  
அயலெலாஞ் சின்மாத் திரம தாக்கின்  
அயலணு வாகு மிதனு லிதனை  
விடுதி விசாரத் திரோபவ மென்ப.

(அருஅ)

எங்ஙனஞ் செல்லீனு மெங்ஙன காணினும்  
எங்ஙனந் துணியினு மெங்ஙன நுகர்னும்  
எங்ஙனம் பிறக்கினு மெங்ஙன பிறக்கினும்  
அறிவை யன்றி யின்ற மதனால்  
இதனை விளக்கி லனைத்து மறையும்  
நீண்ண மதனாற் றிரோபவ மென்ப.

(அருக)



பற்பல சமயக் கொள்கை திரிபுகள்  
அறிவின் ஸ்பிரிப்பை யன்றி யீலையால்  
அறிவின் மயத்தைத் திரோபவ மென்றும். (அகூ0)

எந்த விடயமு மெவ்வா தனையும்  
எங்கெங் கெவ்வா றுதிப்பினு மங்கங்  
கதுவது வாகா தறிவா விளங்குதல்  
திரோபவ மென்னச் செப்பினர் புலவர். (அகூக)

ஒன்றை யொன்றாக் கோடல் சிந்தை  
மயலு மங்கனந் தோற்ற லுலக  
மயலு மின்றிச் சிற்சோதி யாக  
விளங்க லதனைத் திரோபவ மென்ப. (அகூஉ)

விடுதி விசாரத் திரோபவ மதனை  
யியம்பின மினியாம் விளம்புதும் விடுதி  
யனுக்கிர கந்தனை யகலா தன்றே. (அகூங்)

தீரோபாவவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-அகூங்.

ருபத்தாறுவது

அனுக்கிரகவிலக்கணம்.

விடுதி விசார வனுக்கிர கந்தான்  
பொய்யைப் பொய்யா மெய்யை மெய்யா  
யீயந் திரிபற விளக்க லென்ப. (அகூச)

வியாபக விளக்கர் தன்னை யன்றி  
யயலென லுளதோ வறையென் றுணர்த்தல்  
அனுக்கிர கந்தா நென்மனார் புலவர், (அசுரு)

தேக முதலாக் காண்பன வனைத்தும்  
சுற்சோதி யன்றித் தெரிக்கி லேற்குதும்  
எங்ஙன மாயினு மெனலனுக் கிரகம், (அசுசு)

யானுட லென்னும் பாவ மெங்கே  
யறிவை யன்றி யின்றா மதனால்  
அறிவா விளங்க லனுக்கிர கம்மே, (அசுஎ)

நீயென லுந்தா னுடலன் றுணர்வே  
யறிதருந் தகைமையின் மறுத்தற் கிடமே  
தெனலனுக் கிரக மென்றனர் கண்டோர், (அசுஅ)

படர்க்கை யாண்டுபண் ணலிபிற வுந்தான்  
சராசர மேனு மெதிலே தோன்றி  
மறைத லதனைத் தேருங் காலேச்  
சித்தை யன்றி யின்றா மதனால்  
அறிவே யென்ன லனுக்கிர கம்மே (அசுஈ)

சார்பே தறிவுக் கறிவே சார்பு  
அயலென லெல்லா மதலு மதுபோல  
பரமு மதலு மயலென் றமைபான்  
இதுவே மிக்க வனுக்கிர க மென்ப, (அசுஊ)

அறிவுக் கயலுள தேற்சுக மாசும்  
இன்றெளி னறிலே சுகம தென்பம்

சோதனை முகத்தான் மறுப்பார் கண்டிலம்  
இதுவே திண்ண மெனலனுக் கிரகம். (அளக)

“அன்னிய மில்லையென் றாதடா காளம்  
ஆனந்த மானோமென் றாதடா காளம்  
அறிவேவடி வானோமென் றாதடா காளம்”  
என்ப தென்னை முற்று முணர்ந்தோர்  
அவரினும் வல்லீ ரறிவைக் காணீர். (அளஉ)

அறிவே சகபர முயிரெனல் மெய்யே  
அயலெளிற் பொய்யா வனைத்து முடிதலென்  
சோதனை ஞாயம் பொருத்த மதனால். (அளங)

என்னவா திப்பினு மறிவைத் தள்ளிப்  
பூர்வ பட்சமே யாகு மதனாற்  
கொள்ளோங் கொள்ளோம் பிறிது கட்சி  
அறிவேன லொன்றே யெனலனுக் கிரகம். (அளச)

இலக்கணந் தர்க்கு மறிவுக் கயலாக்  
கற்ற செருக்கிங் கறிவைமென் செய்பும். (அளரு)

அறிவுக் கிலக்கணந் தர்க்கங் கல்லார்  
அன்னியங் கற்றென் னசைக்கப் படுமோ. (அளக)

எவ்வவத் தையினு மறிவேன லொன்றே  
யெம்மய மாரினு மாங்காங் கறிதலிற்  
பவரி யவன்போ டென்மனார் புலவர். (அளஎ)

அவத்தை பலவா யினும்பந்த முத்தி  
வினைவுக் கிடமோ சகல மன்றிப்

- பிறவன் றுன்னற் பாற்றன் றுகலின்  
அதுவே தகுதி யென்மனார் புலவர். (அஎஅ)
- புறமுகத் திச்சா ஞானக் கிரியை  
பந்த விளைவுக் கேயிட மென்ப. (அஎசு)
- அகமுகத் திச்சா ஞானக் கிரியை  
பகுதி விசுதிக் கழிவே யென்ப. (அஎ௦)
- பகுதியும் விசுதியு மறிவை யன்றி  
யின்றே தானு மொன்று மன்று  
இங்ஙன முணர்த்த லனுக்கிர கம்மே. (அஎ௧)
- சொல்லா லன்றிப் பொருளால் விலக்கல்  
இல்லை யிதன்மே லனுக்கிர கம்மே. (அஎ௨)
- அறிவே காரண காரிய மன்றிப்  
பிறிதிலை யுளதே லேற்பங் காட்டில்  
என்னுங் காலை யொன்றென முடியும்  
தானென லீதே யெனலனுக் கிரகம். (அஎ௩)
- ஐயந் திரிபிங் குளதே லிகனுக்  
ககற்றுது மிக்கண முறையி னானே. (அஎ௪)
- பராமுகத் தறிவே யயனா நென்னல்  
மருள்சுகப் போலி யதிலதீ தமதாம்  
அகமுகத் தவ்வறி வேதற் போத  
விழப்பருள் பரைசுக சுகாதீ தமதாம்  
நோக்க மெந்நனே வங்ஙனம் விளங்கும்  
(இதனால்) அறிவிரண் டென்றற் கிடமிலை யென்ப.()

அறிவேன லொன்றே புறமுகத் தபலாய்  
அகமுகத் தொளியா யிருத்தல் சுபாவம். (அஅசு)

இஃதறி யாதிங் கிரண்டெனல் பிழையே  
உழையா ரெனலை யிதுவே காட்டும். (அஅஎ)

அயலுஞ் சுயம்பு மாக விளங்கல்  
அறிவை யன்றி யின்ற மதனால்  
ஒன்றே யென்ன லுண்மை ஞானம்  
அன்றென்றிற் போலி ஞான மென்ப. (அஅஅ)

உற்றுக் காணி லொன்ற விளங்கும்  
அன்றேற் பலவாத் தோற்று மென்ப. (அஅசு)

(ஈதெலாம்) தானா யன்ற யிருக்கு மிலக்கியம்  
முற்று மையந் திரிபறக் கண்டோர்க்  
கன்றித் தினைத்துணை யேனு மேலா  
ஏலு மென்னிற் சொல்லள் வாமே. (அசு0)

அனைத்து நிதமுந் தோன்றி மறைதலும்  
அங்ஙன மாய நிலையை யறிதலும்  
அறிவை யன்றி யின்ற மாதலின்  
ஞானத்தின் மிக்க நிலைசிறி தேனும்  
இன்றெனக் காட்டிச் சரியை கிரியை  
யோக ஞான மெனமுடி வைத்தார்  
ஞானமே நமது நிசவடி. வென்னல்  
மேலா மந்திர மிதுவனுக் கிரகம். (அசுக)

தெரிவை யன்றிப் பரமானு வேனும்  
தெரிக்கப் படாமையி லனைத்து மறிவே

(அன்றேல்) பலவா யொன்றாத் தோற்ற லென்னை  
விசார முகத்தி லெவையு மென்ப. (அகூஉ)

தானன் ளரியமா விளங்குங் காறும்  
அபல்கக மன் றித் தற்ககம் விளையா  
தேது செயினு மென்மனார் யுலவர். (அகூங)

தனக்கய லின்றிச் செயலனுக் கிரகம். (அகூச)

தானே தானு விளங்கலு மதுவே. (அகூடு)

நானாஞ் ஞான நிலைதா னன்று  
தானென லன்றி யில்லை யவைபும்  
இங்ஙன மிலகல் தானெனு நிலையே. (அகூக)

உணர்வின் பேதமு முலகின் பேதமும்  
சித்து சடமா முடிதலின் வேறும். (அகூஎ)

எங்ஙன மொன்று யிசைப்ப தென்னிற்  
பொறிசோ தனையி லுலகு மானத  
சோதனை யதனிற் பொறியுஞ் சீவ  
சோதனை யதனிற் கரணமுஞ் சீவ  
சாட்சிசோ தனையிற் சீவனு மின்றி  
யேகசின் மயமா யிலகிற் றுவிச  
பாவமுந் தோற்றமுங் காணு தென்னை. (அகூஅ)

உலக சோதனையி லணுத்திர ள்ன்றி  
உலகமு மணுச்சோ தனைதனிற் றிரளும்  
பரமா ணுத்திர ள்ன்றி யணுவும்

பரமாணு சோதனை தன்னிற் பிரளம்  
 ஞாபக மன்றிப் பரமாணு தானும்  
 வியாபக விளக்க மதின ஞா பகமும்  
 இன்றித் தானு யிலக லென்னை.

(௮௬௬)

செகத்திர னெங்ஙனே வறியாமை யன்றி  
 அறியாமை பெங்ஙனே யறிவை யன்றி  
 அறிவுதா னெங்ஙனே தன்னை யன்றித்  
 தானு மெங்ஙனே சூணதீத மன்றிக்  
 குணதீத மெங்ஙனே யியல்பா நிலையி  
 இயல்பு மெங்ஙனே தானே தானாய்  
 இலகு நிலையி விதுவு மெங்ஙனே  
 மோன தீதத் திஃது மெங்ஙனே  
 சம்மா விருக்குஞ் சோம்ப நிலையி  
 விதனினு மேலா நிலையின் ருதலின்  
 இதுவே யுண்மை யனுக்கிர கம்மே.

(௯௦௦)

சடசித் துண்மை காணுங் காறும்  
 துவித பேத மெங்ஙன மறுமே.

(௯௦௧)

அறாதார்க் கெங்ஙனம் போதிக் கினுமென்  
 கதபுண் ணியஞ்சிறி தேனு மின்றேல்.

(௯௦௨)

சிந்தை யொன்றும் பார்வை யொன்றுஞ்  
 சிதறிற் பயனென் னெவ்வகை யுயிர்க்கும்.

(௯௦௩)

சிந்தையும் பொறியு மொற்றுமைக் கண்ணே  
 வீடய நுகர்தற் கியையு மன்றி  
 மாறா மாறிற் பராமுகத் தென்ப;

(௯௦௪)

- சிந்தையிற் சகமோ சகமதிற் சிந்தையோ  
 சிந்தையி லென்னி லயலாத் தோற்றலென்  
 சகமதி லென்னிற் சுழுத்தி தன்னினும்  
 யோக மதனிணும் விசார முடிவிணும்  
 எங்கே யிரண்டு மறிவன்றி யின்றேல்  
 ஒன்றே யென்ன லனுக்கிர கம்மே, (சு0௫)
- ஒன்றில் தோற்று முலக மென்னும்  
 பிரதி பிம்ப மென்றார் சான்றோர்  
 அதனைத் தெளித்த லனுக்கிர கம்மே, (சு0௬)
- உலகமு முயிரு மறிவா விளக்கல்  
 எவற்றினு மேலா மனுக்கிர கம்மே, (சு0௭)
- எடுத்தலு முடித்தலு மறிவை யன்றி  
 யின்றெனக் காட்ட லனுக்கிர கம்மே, (சு0௮)
- இங்ஙனங் காட்டிற் றுக்க நிவிர்த்தி  
 இடையறா வின்ப மெய்த லன்றி  
 யெங்ஙன மெய்து மேனைய வற்றால், (சு0௯)
- இன்ப துன்ப மென்னு மலையால்  
 மொத்துண லறிவார்க் கியையு மிந்த  
 அறுக்கிர சுந்தா னென்மனார் புலவர், (சு10)
- கற்கினு மன்னிய மென்னை யிந்நிலை  
 கல்லாக் காலே துக்கமறவே, (சு11)
- பகிர்முக நோக்கத் தாய்ந்தா ரில்லை  
 யகமுக நோக்கத் தழிந்தா ரில்லை  
 இங்ஙன மிருத்தவி னிசைக்கற் பற்றே, (சு12)



பகிர்முக நோக்கத் தனர்த்த மகலா  
அசுமுக நோக்கத் தர்த்தமே சிறக்கும். (கூக௩)

துக்க மொருங்கே தொலைவக நோக்கில்  
சயசுக மொருங்கே தொலைவய னோக்கில். (கூக௪)

பந்த மனைத்து மழிவக நோக்கிற்  
பந்த மனைத்து வினைவய னோக்கில். (கூக௫)

காமனா தியருக் கிடம்புற நோக்கில்  
விவேகனா தியருக் கிடமக நோக்கில். (கூக௬)

பழுதை பாம்பாக் காண்பதும் பழுதை  
பழுதை யாகக் காண்பதூஉ மொன்றே  
நோக்க மிரண்டா லெனினு மிருவகைத்  
தோற்ற மெதன்கூற் றொருபொருண் மேற்றெனின்  
இருந்த வண்ண மிருப்ப தென்னை. (கூக௭)

நோக்க மேற்றெனின் விழிமா றுதென். (கூக௮)

உண்மையு மின்மையு மாகுந் தோற்றம்  
அவாந்தர மாக வடைந்த தென்ப. (கூக௯)

எழுவகைத் தோற்ற வுயிரெலா மறிவே  
அறிதற் றகையான் மறுத்தற் கிடமென். (கூ௨௦)

உபாதித் திரய முயிரெனி னெங்கே  
தன்னையு மயலையு முணரு மாறு  
இன்றா கலினான் மறுத்தற் பாற்றே. (கூ௨௧)

உபாதித் திரய முணர்வன் றுகலின்  
உணர்வே யனைத்துயி ரும்மெனற் கென்னை  
யையங் கண்டில மதனா லுபாதி

யனைத்தையுஞ் சிந்தையிற் கொள்ளப் படாமை  
விட்ட லக்கணை யென்மனார் புலவர், (கூஉஉ)

உபாதி தோறு நின்ற வுணர்வை  
மாத்திரம் விடாம லுன்ன வுன்னப்  
பலவெனப் படாஅ தொன்றாய் விளங்கும்  
உபாதி லட்சிய மகன்ற வதனால்  
இதனை விடாத லக்கணை யென்பர்  
சோதனை ஞாயம் பொருத்த விழப்பென். (கூஉ௩)

ஞெப்தி யன்றிச் சகமுள தாயிற்  
பிரியமு மயலெனற் கைய மின்றே. (கூஉ௪)

சோதனை தன்னின் ஞெப்தி யாகச்  
செகமுடி தலினாற் பிரியமு மயலன்  
றிங்ஙனந் தெளியி லனைத்துந் தாலு  
யன்ற யிலகு மெனுந்துணி பாளை  
விட்டு விடாத விலக்கணை யென்பர். (கூஉ௫)

இதனினு மேலா மனுபவ முளதேல்  
இதனுட் படாஅ திருக்க வேண்டும்  
எங்கணுங் காணினு மின்ற மென்னின்  
இதுவே தீர்வெனற் கைய மென்னை.

அனுக்கிரகவிலக்கண முற்றிற்று.

ஆகப்பாயிரம் உட்படச் சூத்திரம்-கூசக

வேதாந்தவிலக்கணம்

முற்றிற்று.

